

ஒலைக்கையிலிருந்து வெளிவரும்
கலை - ஒலைக்கிய - பண்ணப்பே மல்களைத் தீர்க்கவிடும்



கட 2012

ஸ்ட்ட : 49

ஏசங்கத்தி

கலைக்கை கல்லாமல் கலக்கையும் கல்லை



நவாக்தினம் கூறுமுகம் (நவா)

எத்தனை எத்தனை பொங்கல்கள் வந்தன;
ஏழூகள் வாழ்வினில் பொங்கவேயில்லையே!
நித்தமும் வியர்வையை நிலத்தினில் சிந்தியோர்
நித்திய வறுமையில் உழவு(அ)வர் உழைப்பினை(த)
கொத்திய மனிதர்கள் கொழுப்பதும் உலகினில்
கொள்கையி ஸார்தம் கொடுஸ்கோல் ஆட்சியும்
சத்தியம்! ஒரு நாள் சரிந்திடும்! சுத்தினம்
சரிநிகர் சமாளமாய்ச் சகலரும் பொங்குவோம்!

- ஏசங்கத்தியராஜி

கணியபுத்தாண்டு

பொங்கல் வாழ்த்துக்கள்!

60/-

திருமண சேவை



தூடல் உள் நாட்டினா? வெளிநாட்டினா?

கனக்கியலாளரா? பொறியியலாளரா? வைத்தியரா?

வேறு தொழிலாளரா?

எந்நாடாக இருந்தாலும், எந்தொழிலாக இருந்தாலும்
கவுயமான சுயவநுரீவு முறையில் கூரிய செய்திட
குரும்பசிடியூர், மாவட்டமுறை வேல் அமூதனே!

விவரங்களுக்கு:

திங்கள், புதன், வெள்ளி, மாலை 4:30 - 7:30 மணிக்கு உள்ளேயோ,
சனி, ஞாயிறு நன்பகல் 11:00 - 2:00 மணிக்கு உள்ளேயோ
சர்வதேச - சகலருக்குமான, முத்த - புகழ் புத்த,
“தனிமனித நிறுவனம்”, திருமண ஆற்றுப்படுத்துநர்
வேல் அமூதனைத் தொடர்புகொண்டு விசாரித்தறிக!

தொலைபேசி
4873929 / 2360488 / 2360694

சந்திப்பு
முன்னேற்பாட்டு ஒழுங்குமுறை
முகவரி

8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு
எதிராக, நிலப்பக்கம், 35ஆம் ஒழுங்கை வழி)
55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு - 06

வாடிக்கையாளர் புதிய வரவுகளின் முக்கிய விவரங்களை வேல் அமூதனின்
அலுவலக நேரம் தொலைபேசி ஊடாக அறிந்துகொள்ளலாம்.

இல்லையில் இல்லைல் இல்லையில் இல்லை

செங்கதீர்

தோற்றும் 30.01.2008

49

தெ2012(தி.வ.ஆண்-ட-2043)

4வது ஆண்டு

ஆசிரியர்:

செங்கதீரோன்

தொ.பேசி/T.P -065-2227876
077-2602634

மின்னஞ்சல் / E.mail-
senkathirgopal@gmail.com

துணை ஆசிரியர்:

அன்பழகன் குருவு

தொலைபேசி/T.P - 0777492861
மின்னஞ்சல்/E.mail -
croos_a@yahoo.com

தொடர்பு முகவரி :

செங்கதீரோன்
திரு.த.கோபாலகிருஷ்ணன்
19, மேல்மாடித் தெரு,
மட்டக்களப்பு,
இலங்கை.

Contact :

Senkathiron T.Gopalakrishnan
19, Upstair Road,
Batticaloa,
Sri Lanka.

- ◆ ஆசிரியர் பக்கம் 02
- ◆ அதிதிபக்கம் 03
- ◆ ஒர் ஊரின் கதை - நவம் 07
- ◆ கலட்டியன் உயிர்த்தெழுந்த ஞாயிறு (சிறுகதை) - தீரன் ஆர்.எம். நெளசாத் 15
- ◆ இஸ்லாமியத் தமிழ் என்னும் சொல்லாடசி ? - வாகரைவாணன் 21
- ◆ நறுக்குள் - அலெக்ஸ் பரந்தாமன் 24
- ◆ ஏறிகதிர் - அந்தனிஜீவா 25
- ◆ மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள், பட்டியல் - I 28
- ◆ நினைவிடைதோய்தல் - பொ.கந்தையா (காந்தி ஜயா) 29
- ◆ வாழ்வு எதற்கு (கவிதை) - மருதார் ஜமாலதீன் 30
- ◆ தாய்பாசம் (குறுங்கதை) - வேல் அமுதன் 31
- ◆ ‘செல்லக்கிளி’ நாவல் நயவுரை - ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் 32
- ◆ உலகம் - காசிஆனந்தன் கதை 39
- ◆ அமரர் கவிஞர் திக்கவயல் சித்ரமுலின் கவிதைகள் - போசிரியர் செயோகராசா 40
- ◆ சின்னது சிரிப்பானது உண்மையானது - 05 - பாலமீன்மடு கருணா 44
- ◆ கணினி (சிறுவர் அறிவியல் பாடல்) - கவிஞர் ஏ.இக்பால் 45
- ◆ மென்டும் ஒரு காதல் கதை-11 (தொடர் நாவல்) - யோகா யோகேந்திரன் 47
- ◆ சொல்லவௌம் பெருக்குவோம் - 30 - பண்மொழிப்பாவர் த.கணகரத்தினம் 52
- ◆ விக்வாமித்திர பக்கம் 54
- ◆ கதைக்குறம் குறள்-27 - கோத்திரன் 57
- ◆ தமிழியல் விருது - 2011 61
- ◆ விளாசல் வீரக்குட்டி - மிதுனன் 64

இங்கெடுக்கி ஆக்கியேறி மிறைப்பு

ஆசிரியர் பக்கம்

30.01.2008 அன்று தன் கண்ணி வீச்சை விசிறிய ‘செங்கதிர்’ பிறந்து - தவழ்ந்து - எழுந்து - நடைபழகி நான்காண்டுகளை நிறைவு செய்து இவ்வீச்சுடன் (வீச்சு - 49, ஜூன் 2012) ஐந்தாம் ஆண்டில் நுழைகிறது. ‘செங்கதிர்’ இன் மூலதனம் இலக்கிய தாகமே. இலங்கைத் தமிழ்ச் சூழலில் இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினை மாதாந்தம் கிரமமாகக் கொணர்வது என்பது இலேசுப்பட்டதல்ல. பலவிதமான தடைகளையும், தடங்கல்களையும் தாண்டி ‘செங்கதிர்’ நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்றால் அதற்குக் காரணம் அதன் செல்நெறியே. அதனுடன் அக் கறையுள் எ எழுத் தாளர் கள் - கலைஞர் கள் - ஊடகவியலாளர்கள் - இலக்கிய ஆர்வலர்கள் அளித்த உற்சாகமும் ஊக்கமும் சேர்ந்துள்ளது என்பது சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியதாகும்.

அன்பானவர்களே!

‘செங்கதிர்’ வரவுக்கும் வளர்ச்சிக்கும் உங்கள் தொடர்ந்த ஆதரவை நாடி நிற்கின்றோம். நிதி குறைந்தவர்கள் காசுகள் தந்தும் நிதிமிகுந்தவர்கள் பொற்குவை ஈந்தும் ‘செங்கதிர்’ முன்னெடுத்துச்செல்லும் இலக்கிய வேள்விக்கு நெய் ஊற்றுங்கள். குறைந்தபட்சம் ஆண்டுச் சந்தாவாக ரூபா ஆயிரத்திற்கும் (1000/=) குறையாத அன்பளிப்பை வழங்கி எமது இலக்கியப் பயணத்தில் பங்காளராக இணைந்து, ‘இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய - பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ் என்ற மகுடத்துடனும், இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை’ எனும் தாரக மந்திரத்துடனும் வெளிவரும் ‘செங்கதிர்’ இன் இலக்கியப் பணியை விரிவுபடுத்த உதவுங்கள். நன்றி.


- செங்கதிரோன்.

அன்பானவர்களே!

உங்களால் கியங்கு அன்பளிப்புக்களை வழங்கி “செங்கதிர்” இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.

- ஆசிரியர் -

அதிதிப்பக்கம்



‘செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி, இலங்கையின் முத் த எழுத் தாளர் திரு.நவெரத்தினம் ஆறுமுகம் (நவம்) அவர்களாவார்.

தற்போது தமிழ்நாடு சென்னையில் மனைவியுடன் வசித்து வரும் எழுத்தாளர் நவம் (நவெரத்தினம் ஆறுமுகம்) அவர்கள் மட்டக்களப்புக்குத் தெற்கே நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ஆரைப்பற்றை (ஆரையம்பதி) கிராமத்தில் 03.10.1928 இல் பிறந்தார். தந்தை - சிற்றம்பலம் சீனித்தம்பி; தாய் - கந்தப்பர் வன்னமணி.

ஆரம்பக் கல்வியைத் தனது வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த ஆரையம்பதி நொத்தாரிஸ் மெதுடிஸ்த மிஷன் பாடசாலையில் 5ம் வகுப்புவரை கற்றுப் பின் 6 - 9ம் வகுப்பு வரை காத்தான்குடி மத்திய கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து பின் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இருவருட (1951- 1952) பயிற்சிநெறியின் பின் 1953 இல் முதல் ஆசிரிய நியமனத்தை இரத்தினபுரி மில்லவிட்டியா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பெற்று இங்கு ஐந்து வருடங்கள் கடமையாற்றித் தொடர்ந்து கிரான் அ.த.க. பாடசாலை, மயிலம்பாவெளி அ.த.க. பாடசாலை, கொழும்பு நிலவீதி அ.த.க. பாடசாலை, கிரான்குளம் அ.த.க.பாடசாலை, ஆரையம்பதி மகாவித்தியாலயம் (ஓய்வு பெறும்வரை) ஆகிய பாடசாலைகளில் ஆசிரிய சேவையாற்றினார். 1958 இல் மட்டக்களப்பைச் சேர்ந்த லோவதியைக் காலத் திருமணம் செய்து கொண்டார். பயிற்றப்பட்ட ஆசிரியையான இவரது மனைவியும் கலை இலக்கியத் துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர்.

இவரது குடும்பம் கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டது. இவரது தாய்மாமன் பொன்னம்பல வைத்தியர் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞர், நாடக இயக்குநர். இவர் தயாரித்த ‘ராமர் நாடகம்’ இன்றுவரை பேசப்படுகிறது. அவர் பெயரால் ஆரையம்பதியில் பொன்னம்பல வைத்தியர் தெரு இன்றும் உள்ளது. நவம் அவர்களின் அக்கா தங்கமணி ஒரு பாடகி. முத்த அண்ணன் கந்தையா ஒரு சங்கீத ஆசிரியர், நாடக நடிகர், ஓவியர், சிற்பி. அடிக்கடி நாடகங்கள் போடுபவர். அந்த நாடகங்களில் நவம் நடித்துள்ளார். இரண்டாவது அண்ணன் செல்லலையாவும் ஒரு கலைஞரே. மிருதங்கம், தபேலா, மத்தளம், உடுக்கு ஆகியவற்றில் கைதேர்ந்தவர்.

எழுத்துப்பணி:

காத்தான்குடி மத்திய கல்லூரியில் பயிலும்போது அங்கு அன்புமணியோடு சேர்ந்து ‘பாரதி’ என்ற கையெழுத்து இதழை வெளியிட்டார். பள்ளி மாணவனாக இருந்தபோதே வீரகேசரி நாளிதழின் மட்டக்களப்புச் செய்தியாளராகப் பணிபுரிந்தார். 1945 இல் எழுத்துலகப் பிரவேசம் செய்த இவரது எழுத்துத் துறை பத்திரிகைகளுக்கு ஆசிரியர் கடிதம், கேள்வி பதில் என ஆரம்பித்து சிறுகதை - நாவல் - பயணக் கட்டுரை - நகைச்சுவைக் கட்டுரை - மேடை / வானொலி நாடகம் எனப் பரிஞாமம் பெற்றது. எழுத்துலகில் இவரை இனம் காட்டியவர் எஸ்.டி. சிவநாயகம் அவர்களே. சுதந்திரன், தினகரன், வீரகேசரி, தினபதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த அவர் நவம் அவர்களின் படைப்புக்களுக்குக் களம் கொடுத்து எழுதத் தூண்டினார்.

இவர் முதலில் கலந்து கொண்ட எழுத்துத்துறைப் போட்டி தமிழ் நாட்டின் குண்டுசி நடாத்திய கடிதப் போட்டியாகும். இப் போட்டியில் முதற் பரிசு கிடைத்து இலங்கைக்கான குண்டுசி நிருபராய் நியமிக்கப்பட்டார். தினகரன் நடந்திய பிரசுரித்த படத்திற்குப் பொருத்தமான கதை எழுதும் போட்டியில் இவரது ‘மாசில் வீணை’ முதற்பரிசு பெற்றது. கொழும்பிலிருந்து வெளியான ‘தமிழின்பம்’ மாத இதழ் நடந்திய கட்டுரைப் போட்டியிலும் முதற் பரிசு பெற்றார். இலங்கை வானொலி நடந்திய விமர்சனப் போட்டியிலும் முதற் பரிசு பெற்றார்.

இவரது முதல் சிறுகதை ‘காணாமல் போன கணபதி’ சுதந்திரனில் வெளிவந்தது. அப்போது இவருக்கு வயது 15. அதன் பின் எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் கேட்டுக் கொண்டபடி ‘நீலவேணி’ தொடரை 1970 இல் எழுதினார். பின்னர் இந் நாவலை வீரகேசரி நாளிதழின் அச்சகப் பிரிவான் மித்திரன் ‘பிரஸ்’ நிறுவனத்தார் ‘நிழல் மனிதன்’ என்ற தலைப்பில் வெளியிட்டனர்.

இவர் போட்டிகளில் கலந்து பெற்ற பரிசுகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது 1960 இல் இலங்கை எழுத்தாளர்களுக்கென்று கல்கி இதழ் நடந்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ‘நந்தாவதி’க்கே முதற்பரிசு கிடைத்தமை. இதன் மூலம் இவருக்கு இலங்கைத் தீவின் அடங்கலுக்கான ஒர் அங்கீகாரம் கிடைத்தது. முன்னாள் மட்டக்களப்பு பாரானூமன்ற உறுப்பினர் திரு.செ.இராஜதுரை அவர்கள் நடந்திய ‘சாந்தி’ என்ற மாத இதழில் ‘ஞானப்பெண்’ என்ற தொடர்கதையையும் எழுதியளார். ‘அழகுகடும்’ என்ற நாவலைச் சுதந்திரனில் தொடராக எழுதினார். நவம், எமன், வைவரவன், ஸ்டாம்ப் என பல புனைபெயர்களில் எழுதிய போதிலும் ஆறுமுகம் எனும் இவரது இயற்பெயர் மறையும் விதத்தில் ‘நவம்’ என்னும் பெயரே பிரபல்யம் பெற்றுவிட்டது.

வெளிவந்த நால்கள்:

- ◆ ‘நந்தாவதி’ (சிறுகதைகள்) - பூபாளம் வெளியீடு - 1, டிசம்பர் 1994
- ◆ ‘வாரிசுகள்’ - மித்ரவெளியீடு - 55, ஆகஸ்ட் 2011
- ◆ ‘அழகு கடும்’ (நாவல்) -2002
- ◆ ‘குமரிமுதல் சென்னை வரை’ -(பயணக்கட்டுரை 1963 - 1964) மித்ர வெளியீடு, ஒக்டோபர் 2006.
- ◆ ‘நீலவேணி’ (நாவல்) - அச்சில் - (முன்பு ‘நிழலமனிதன்’ எனும் தலைப்பில் வீரகேசரி நிறுவனத்தின் மித்திரன் பிரசுரமாக வெளிவந்தது.)

இவரது படைப்புகள் பல வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, சுதந்திரன், கல்கி, குண்டுசி, தமிழின்பம், அழுதம் ஆகிய பத்திரிகைகள்/ சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் பலவும் 1978 இல் மட்டக்களப்பில் வீசிய பெரும் சூறாவளியில் அழிந்து போனமை பெரிய இழப்பே.

கடும்பம்:

இவருக்கு இந்துமதி, முகுந்தன், அரவிந்தன், கீதாஞ்சலி, நளாயினி என ஜங்து குழந்தைகள். இந்துமதி ஆரையம்பதி மக்கள் வங்கி ஊழியர். முகுந்தன் அமெரிக்காவில் புளோரிடா மனடி கம்யூனிப்டி கல்லூரியில் கணிதப் பேராசிரியர். மரபுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர். அரவிந்தன் ஜேர்மனியில் வசிக்கிறார். அரவிந்தன் (நவம் அரவிந்தன்) புதுக்கவிதையில் நாட்டமுள்ளவர். கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ‘காத்திருத்தல்’ (பூபாளம் வெளியீடு - 2 ஆகஸ்ட் 1995) எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். சிறுகதைகளும் எழுதியுள்ளார். கீதாஞ்சலி கண்டாவில் வசிக்கிறார். மட்டக்களப்பின் மரபுக்கலையான நாட்டுக்கூத்தில் ஆர்வமுள்ளவர். நளாயினி அபுதாபியில் வசித்துப்பின் தற்போது கண்டாவில் உள்ளார். பி.எச். அப்துல் ஹமீத் நடத்திய ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுவரை முன்னேறிச் சாதனை படைத்தவர். நவம், முகுந்தன், அரவிந்தன் மூவருடைய படைப்புகளையும் உள்ளடக்கியதே ‘வாரிசுகள்’ நாலாகும்.

எழுத்தாளர் நவம் அவர்கள் நாட்டுப்பிரச்சினை காரணமாக 1991 இல் சென்னைக்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்கா, கண்டா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், சவிச்சர்லாந்து உள்ளிட்ட சுமார் பதினாறு ஐரோப்பிய நாடுகளுக்கு மனைவியுடன் சுற்றுப்பயணம் செய்துள்ளார். கண்டா ‘கீதவானி’ வானொலியில் சித்ரா என்பவரும், லண்டன் வானொலியில் திரு.கருணாநந்தராஜா என்பவரும், கண்டா தமிழ் வானொலியில் வித்துவான் ஞானரெத்தினம் அவர்களும் இவரைப் பேட்டி கண்டனர். கண்டா ‘உதயன்’ வார் இதழ் பாராட்டு விழா நடந்தியது. இந்தப் பயணத்தின்போது கிடைத்த சுவையான அனுபவங்களையெல்லாம் ‘மெளனபூமிகள்’ எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டத்திட்ட

மிட்டுள்ளார். தமிழ்நாட்டில் திரைப்பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இவரது குடும்ப நண்பர். ‘புத்தனின் பெயரால்..’ என்ற படத்துக்கு இந்தியத் தமிழில் எழுதப்பட்ட வசனத்தை இலங்கைத் தமிழில் எழுதும் வாய்ப்பை நவம் அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தார். பாலுமகேந்திரா இயக்கிய ‘ஜூலி கணபதி’ திரைப்பாடத்தில் ஒரு காட்சியில் நவம் அவர்களை நடிக்கச் செய்தார். கண்டாவில் வாழும் இவரது பேரன் சாயிபவித்திரன் தயாரித்து வெளியிட்ட ‘சிறுக்கி’ என்ற குறும்பத்துக்குத் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

இவர் இலங்கையில் பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டிருந்த அக்காலத்தில் இந்தியாவிலிருந்து கலைஞர்கள் எழுத்தாளர்கள் என யார் வந்தாலும் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டுக் கொழும்புக்கு வந்து அவர்களைச் சந்தித்துப் பேட்டி எடுப்பதையும் இவர் வழக்கமாகப் கொண்டிருந்தார். இவர் முதன்முதல் பேட்டியெடுத்தது இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களைத்தான். தியாகராஜ் பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.சண்முகம், வீணை எஸ்.பாலச்சந்தர், சந்திரபாபு, பி.பிரண்ட் இராமசாமி, ஜெமினிகணேசன், எம்.என்.ராஜம், கே.பி சுந்தராம்பாள் உள்ளிட்ட பலரை இவர் பேட்டியெடுத்து கண்டுள்ளார். கே.பி சுந்தராம்பாள் அவர்களது பேட்டியை ‘குழுதம் ஜூங்ஸன்’ இதழில் திரும்ப எடுத்து வெளியிட்டிருந்தார்கள். ஜெமினிகணேசன் பேட்டியை மலேசியாவின் ‘தமிழ்நேசன்’ மறுபிரசரம் செய்தது.

நவம் அவர்களது முதலாவது தமிழகப் பயணம் 1956 இல் ஆகும். அப்போது சென்னையில் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், அவ்வை சன்முகம், புத்தனேரி சுப்பிரமணியம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். டி.கே.எஸ். சகோதரர்கள், ஜெமினிகணேசன் ஆகியோரது அறிமுகத்தினையும் நட்பையும் பெற்றுக் கொண்டார். இரண்டாவது தமிழகப் பயணம் 1963 இல். தமிழகம், கேரளா என நான்குமாத காலச் சுற்றுப்பயணம். இந்தப்பயண அனுபவங்களைத்தான் ‘குமரிமுதல் சென்னை வரை’ என்னும் பயணக் கட்டுரையாகச் சுதந்திரனில் தொடராக எழுதிப் பின்னர் நூலாக வெளிவந்தது.

அன்மையில் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய முத்த படைப்பாளிகளுக்கான வவுனியூர் இராமகிருஷ்ண கமலநாயகி தமிழில் விருதைப் பெற்றார். எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய மேலாளர் ஓ.கே. குணநாதன் அவர்கள் இவ்விருதைச் சென்னையில் இவரது இல்லத்திற்கு எடுத்துச் சென்று வழங்கினார். தற்போது அகவை 83 இலும் சோர்ந்துவிடாது இலக்கியப்பணியில் சுறுசுறுப்பாக இயங்கும் எழுத்தாளர் நவம் அவர்களை நூறாண்டுகாலம் வாழச் ‘செங்கதீர்’ வாழ்த்தி மகிழ்கிறது.

- செங்கதீரோன்.

ஷ்ரீ ஊரின்கதை....

- நவம்

ஆரைப்பற்றை. இதனை ஆரையம்பதி எனவும் அழைப்பர். இது நான் பிறந்த ஊர். இதனால் வாய்த்த பெருமை மகத்தானது. கிழக்கிலங்கை யிலுள்ள தொன்மையான ஒரு கிராமம். வரலாற்றுப் புகழ் கொண்டது. மதுரையோ, பூம்புகாரோ என இதனை நான் சின்ன வயசில் பிரமித்து மகிழ்ந்ததும் உண்டு. இப்பொழுதும் அந்த மையலிற் சுகிக்கின்றேன்.

தொன்மை வரலாற்றுடன் தொடர்புடையதினால், வேடர் வரலாறும் கிராமத்தின் அயலிலேயே பிணைந்துள்ளது. இலங்கையின் ஆதி குடிகள் இயக்கரும், நாகருமென்று மகாவம்சம் கூற விழைந்த போதிலும், ஆய்வாளர்கள் இவர்களை நாகரிகம் மிக்க திராவிட இன மக்களாக இனங்காணுகின்றார்கள். வேடர்களை விலக்கப்பட்ட இனமாக மகாவம்சம் சித்திரிக்கு முனைந்த போதிலும், இலங்கையின் ஆதி குடிகளாக செழுமை சேர்த்தவர்கள் வேடர்கள்! தமிழ்க் கடவுளான முருகன் குற வள்ளியை மணம்புரிந்தது வேடுவ சாதியாரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைகிறது.

முருகனுக்கு கோயில் எழுப்பி, அறுபடை வீடுகள்கு, தமிழகத்தின் பக்தியும் தமிழும் செழித்தன. இதே மரபைப் பின்பற்றி கிழக்கிலங்கையிலும் முருகனின் அறுபடை வீடுகளாக - ஆறு ஸ் தலங் கள் பாராட்டுப்பெறுகின்றன. வடக்கே வெருகல் கங்கையின் கரையில் எழுந்தருளி இருக்கும் சித்திரவேலாயுதர் கோயில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோயில், கோயில் போர்தீவு சித்திரவேலாயுதர் கோயில், மண்டுர் முருகன் கோயில், உகந்தை முருகன் கோயில், திருக்கோயில் சித் திரவேலாயுதர் கோயில் ஆகிய ஆறு மே அவை. கதிர்காமத்தைப் போன்றே மண்டுர் முதலிய முருகன் கோயில் திருவிழாக்களிலே வேடுவக் கள்ளிப் பெண்கள் கலந்து கொள்வதும், வேடர் பூசை, வேலன் வெறியாட்டம் என்பன நிகழ்வதும் வேடர்களின் தொன்மையையும் தமிழர்களுடான் பக்தி உறவையும் நிலை நாட்டும். புலின், மஞ்ஞன், காததான், காங்கேயன் ஆகியன வேடுவப் பெயர்கள். ஆரைப்பற்றை அயலிலே அமைந்துள்ள ஊர்கள் பலவும் இப்பெயர்களினால் இன்றும் வழங்கப் பெறுகின்றன. அவ்வூர்கள் அவ்வப்பெயர் கொண்ட வேடுவ அரசனின் பெயரால் நிலைத்துள்ளன என்பதை சுவாமி விபுலானந்தரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆரைப்பற்றைக்குப் படுவான் கரையில் அமைந்துள்ளது வேடன் கரை. அறுபடை வீடுகளுள் ஒன்றாக என்னப்படாவிட்டாலும் ஆரைப்பற்றைக்கு அணி சேர்ப்பது அங்கு எழுந்தருளியுள்ள முருகன் கோயில்.

கிழக்கிலங்கையின் தலைநகராக விளங்கும் மட்டக்களப்பிலிருந்து தென் திசையில் நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது ஆரைப்பற்றை. இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும், கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தெற்கில் ஜந்தாம் கட்டை- மண்முனையும், தென் கிழக்கில் பாலமுனையும், தென்மேற்கில் மாவிலங்கைத்துறை- காங்கோயனோடையும், மேற்கில் புகழ்புத்த மீன்பாடும் தேனாறாம் மட்டக்களப்பு வாவியும் அரண் செய்ய இவற்றுக்கிடையே மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரைப்பற்றை அமைந்துள்ளது. அதில் மா, பலா, வாழை, தென்னை, கழுகு, ஆல், அரசு, வேம்பு, வம்மி(கடம்பு), தேத்தா ஆகிய மரச்சோலை களுக்கிடையே இன்றும் ஒரு கவிதையாகவே ஆரைப்பற்றை காட்சியளிக்கிறது.

குல ஒற்றுமைக்கும் நட்புறவுக்கும் சாட்சி சொல்வதைப் போல குருகுலத்தோர் தெரு, வேளாளர் தெரு, சாண்டார் (பணிக்கர்) தெரு, செங்குந்தர் தெரு, வண்ணார் தெரு, பறையர் (சாம்பான்) தெரு, பொற் கொல்லர் தெரு ஆகிய குலப் பெயர்கள் கொண்டமைக்கப்படும் தெருக்கள் அணிசெய்கின்றன. அத்துடன் அலையன்குளம், ஆனைக்குளம், வண்ணான்குளம், வம்மிக் கேணி, தோணா, பாலவாத்த ஒடை ஆகியன என் ஊருக்கு நீர் வளம் சேர்க்கின்றன. அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர், குழல் போன்ற மரக் கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள். கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் கொட்டுத்தான். தண்ணீர் குளுக்குஞவென்று இருக்கும். இந்தக் கிணற்றினைப் பார்த்த யாழ்ப்பானைப் பிரமுகர் ஒருவர் “மட்டக்களப்பார் வலு விண்ணரல்லே? மரத்தைத் தோண்டியல்லே தண்ணீர் எடுக்கினம்” என்று கூறியதாக ஒரு கதை உண்டு.

ஆரைப்பற்றை என்ற பெயர் பற்றியும் பலவாறு வழங்குவர். ஆரை+பற்றை = ஆரைப்பற்றை. ஆரை என்பது நான்கு இலைகளைக் கொண்ட ஒரு செடி. இப்பகுதியில் இச்செடி பற்றை பற்றையாக வளர்வதால் ஆரைப்பற்றை என தாவரவியல் சார்ந்து தமிழ் மரபு பேணி இப் பெயர் ஏற்படலாயிற்று என்பார் ஒரு சாரார். ஆரை என்பது நீரோடையைக் குறிக்கும் என்றும், நீரோடைகள் இங்கு நிறையக் காணப்படுவதால் இப் பெயர் வந்ததாக இன்னொரு சாரார் கூறுவர். கம் பருக்கும் ஒளாவையாருக்கும் வித்துவப் போட்டி நிலைத்ததாக இங்கு கதையுண்டு. அவ்விரு புலவர் மேதைகளும் வித்துவச் செருக்கைக் காட்டுவதற்கு இந்த ஆரைச் செடியைத் துணைக்கு அழைப்பார்களாம். ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் நடந்த போட்டியின் உச்சக் கட்டத்தில் கம்பர் ஏதோ சொல்ல அதற்கு ஒளாவை “ஆரையா சொன்னாய்டா” என்று சிலேடையில் பதிலாடி கொடுத்தாராம்.

எட்டே கால் வட்சணமே எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே- முட்டமேர் கூரையில்லா வீடே குல ராமன் தாதுவனே ஆரையா சொன்னாய்டா.

ஆரைப்பற்றை என்ற பெயரினை தற்கால இளைஞர்கள் நாகரிகமாக ஆரையம் பதியாக அழைக்கத் துவங்கின்றெனச் சிலர் தவறாகக் கருதுகிறார் கள். ஆரைப் பற் றையையும் காத்தான் குடியையும் எல்லைவகுத்துச் செல்வது எல்லைவீதி. இந்த எல்லை வீதியிலே தமிழ் அடையாளம் பேண 1907 ஆம் ஆண்டில் கட்டப்பெற்ற திருநீலகண்டப் பிள்ளையார் கோயிலின் மணித்தாணிலும், 1911ம் ஆண்டு விநாயகப் பெருமான் மீது பாடப்பட்ட பதிகத் திலும் ஆரையம் பதி எனக் குறிக் கப்பட்டுள்ளது. ஆக ஆரையம் பதி என்ற பெயரும் பல தலைமுறைகளாகவே நிலைத்து வந்துள்ளது என்பது புலனாகும். ஆரையம் பதியில் மக்கள் குடியேறிய வரலாறு ‘மட்டக்களப்பு மான்மியத்தில்’ பதிவாகியுள்ளது. இந்நாலே யாழ்ப்பாண வரலாறு சொல்லும் யாழ்ப்பாண வைபவமாலை போல மட்டக்களப்பின் வரலாற்றைச் சொல்லும் தொன்மையான நூலாகும். அதில் கானும் வரலாறு வருமாறு.

குலசேனன் என்கிற கலிங்க தேசத்தான் மகள் உலகநாச்சி என்பாள் இவள் தன் சகோதரன் உலகநாதனுடன் மட்டக்களப்புக்கு வந்தாள். வரும்பொழுது புத்த பிரானுடைய ‘தசனம்’, கைலைமலையில் பெறப்பட்ட ஸ்படிகலிங்கம் ஆகிய இரண்டு புனித சின்னங்களைக் கொண்டு வந்தாள். அப்பொழுது இலங்கையை மேகவண்ணை என்கிற அரசன் அரசாண்தாகச் சொல்லப்படுகிறது. அவ்வரசனிடம் உலகநாச்சி புத்த தசனத்தை அன்பளிப்புச் செய்தாள். அதனால் மகிழ்ந்த அரசன் அவள் விருப்பப்படி மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பிரதேசத்தைத் தானமாக வழங்கும்படி மட்டக்களப்புப் பகுதியை அப்பொழுது ஆண்ட தன் நன்பனான குணசிங்களைக் கேட்டுக் கொண்டார் என்பர். இந்த குணசிங்கனின் காலம்.

**‘உலகுள்ளோர் புகழ்ந்து வாழ்த்த
உற்றவர் விழுந்து போற்றக்
தலைவனாய் எழுந்து மட்டக்
களப்பில் இருந்த காலம்
கலைவளர் கலியுகத்து
முவாயிரத்து ஜந்நாறு கடந்த காலம்
புலவர்கள் பாடச் செங்கோல்
ஒச்சினான் புரவலன் குணசிங்கன்.’**

என “மட்டக்களப்பு மான்மியம்” வரையறை செய்கிறது. மேகவண்ணனின்

விருப்பத்திற்கு இனங்க குணசிங்கன் உலகநாச்சிக்குக் கையளித்த பிரதேசமே மன்முனையாகும். இன்று மட்டக்களப்பினை அண்டிய நிர்வாக அலகுகள் மன்முனையை மையப்படுத்தியே வகுக்கப்பட்டு உள்ளன. காட்டைச் செப்பனிட்டு கலிங்கத்திலிருந்து பல குடும்பங்களை வர வழைத்து அதில் குடியேற்றி அப்பகுதியிலே சிவவிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிகரத்துடன் கூடிய அழகிய கோயிலும் கட்டி குளமும் வெட்டுவித்தாள். இந்த இடம் இன்றும் சிகரம் என்றும் ‘கோயில்குளம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வுலகநாச் சி குணசிங்கனின் சகோதரனான கிரசரன் என்பவனை மணந்து கணக்சேனன், வள்ளி என இரண்டு மக்களைப் பெற்று வாழ்ந்து வந்தாள். தொடர்ந்து இந்தியாவிலிருந்து உலகநாச்சியின் அழைப்பின்பேரில் வந்தோர் வாவிக்குப் படுவான் கரையில் அமைந்த காணிகளிலும் குடியேறி விவசாய வாழ்க்கையை மேற்கொண்டனர். அவர்கள் தமது வழிபாட்டுக்காக கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றீகவர் அலையத்தை நிறுவினர். இந்தக் கோயிலின் சிறப்பு தேரோட்டமாகும். பெரிய தேர், சித்திரைத் தேர் ஆகிய இத்தேர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்ததாகக் கூறுவர். இந்தக் கோயிலின் தேர்த் திருவிழாவுடன் ஆரையம்பதி ஸ்ரீ முருகன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உறவு வரலாற்றுக் காலம் முதல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அமைதியாகவும் இயற்கையின் அருட்கொடையால் கிடைத்த தொழில்களையும் கூகித்து வாழ்ந்த இம் மக்களுடைய வாழ்க்கையிலே போர்த்துக்கேயரின் வருகை மாறுதல்களை நிகழ்த்துவதாயிற்று. 1505 ஆம் ஆண்டில் புயல் நிமித்தம் காலியில் கால் வைத்த போர்த்துக்கேயர் கோட்டை அரசுடன் தொடர்பு வைக்கலாயினர். கோட்டை ராஜ்ஜியம் அவர்கள் கைக்கு வந்ததும் இலங்கையின் ஏனைய பகுதிகளையும் தமது ஆட்சிக்கு உட்படுத்த முனைந்தனர். யாழ்ப்பாண ராஜ்ஜிய வீழ்ச்சிக்குப் பின்னர் கிழக்கில் இருந்த தமிழ்ப் பிரதேசங்களையும் தமது ஆட்சிக்கு உட்படுத்துவதில் தீவிரம் காட்டினர். போர்த்துக்கேசர் தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் தாம் சார்ந்த கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக இந்துக் கோயில்களை இடிக்கலாயினர். இவ்வாறுதான் உலகநாச்சியார் காலத்தில் கோயில் குளத்தில் கட்டப்பட்டிருந்த காசிலிங்கேஸ்வரர் கோயில் போர்த்துக்கேரால் கி.பி 1627 இல் உடைத்துச் சிதைக்கப்படலாயிற்று. கோயில்குளம் தன் பொலிவை இழந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் வடத்தையில் புலம் பெயர்ந்து தற்கால ஆரைப்பற்றை ஊரை நிறுவினர். போர்த்துக்கேரால் சிதைக்கப்பட்ட ஆலயத்தில் இருந்த நிலைகள், படிக்கற்கள், கருங்கல், தூண்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து தமது புதிய குடியிருப்பில் முருகன் கோயில் ஒன்றைக்கட்டினர். இதுவே இன்றும் ‘முருகன் கோயில்’ என்றும் ‘கந்தசாமி கோயில்’ என்றும் ஆரையம்பதி மக்களால் பாராட்டப்படுகின்றது.

இக்கோயில் ஆரம்பத்தில் பிள்ளையார் கோயிலாகவே இருந்ததென்றும் காலப்போக்கில் அது முருகன் கோயிலாக மாறியதென்றும் வரலாறு உண்டு. இச்சந்தரப்பத்தில் மூர்த்திகள் மாறிய வரலாறு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தில் நடந்தமையும் ஒப்பு நோக்கிப் பார்க்கத் தக்கது. அமிர்தகழியில் ஆரம்பத்தில் மாமாங்கேஸ்வரர் கோயிலில் சஷ்வரரே மூர்த்தியாக அமைக்கப்பட்டது என்றும் பின்னர் அது மாமாங்கப் பிள்ளையார் கோயிலாக மாறிற்று என்றும் கூறுவர்.

ஆரைப்பற்றையிலே கந்தசாமி கோயிலைத்தவிர பரமநைனார் ஆலயம், திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம், என்னுச்சேனைப் பிள்ளையார் கோயில், பேச்சி அம்மன் கோயில், காளி கோயில், சிவன் கோயில், கண்ணகி அம்மன் கோயில், ஆதி வைரவர் கோயில் ஆகிய பல கோயில்கள் வழிபாட்டுக்கு உண்டு. ஆரையம் பதியை நான் கு திசைகளிருந்தும் வரக்கூடிய கெட்ட ஆவிகளிலிருந்தும் பார்வை களிலிருந்தும் பாதுகாக்கும் முகமாக வடக்கிலும், மேற்கிலும் பரமநைனார் கோயில்களும், கிழக்கில் பத்திரகாளி கோயிலும், தெற்கில் ஆதிவைரவர் கோயில்களும் காவல் தெய்வங்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லுகின்றனர்.

மட்டக்களப்புப் பகுதியிலே வேளாண்மைச் செய்கை சித்திரை மாதம் வரை நீடிக்கும். அதனைத் தொடர்ந்து வைகாசி ஆளி மாதங்களில் கண்ணகி, மாரியம்மன், பேச்சியம்மன் சடங்குகள் நடைபெறும். அம்மன் கோயில் சடங்கு காலங்களில் ஊருக்குள் மச்சம் மாமிசம் உண்பது தவிர்க்கப்படும். ஊர் முழுவதும் தூய்மையும் பக்தி உணர்வும் குடி கொண்டு விடும். வேப்பிலை வாசமும் கழுகம் பூ வாசமும், சந்தன வாசமும், கற்பூர சாம்பிராணி வாசமும், தாமரை முதலிய பூக்களின் வாசமும் ஊர் முழுவதும் ஆக்கிரமித்து விடும். சிலம்பின் ஒசையிலும், உடுக்கின் ஒசையிலும் ஊரே ஒரு தெய்வீகக் கோலம் கொண்டுவிடும்.

மட்டக்களப்பு மாவட்டம் வடக்கே வெருகல் கங்கை முதல், தெற்கே குமுனி (Kumuna) ஆறுவரை பரந்து கிடந்தது. சுதந்திரத்திற்கு பிற்பட்ட மாறுபட்ட அரசியல் காரணங்களினால் 1963ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் ஒன்று தனியாக அதிலிருந்து கல்லியெடுக்கப்பட்டது. அதற்கு முன்னிருந்த நிலையை பிராமிக் கல்லெட்டுக்கள் ஜந்து நிர்வாகப் பற்றுக்களைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பிளைக் குறிக்கின்றன. அவையாவன (1) கோரளைப்பற்று (வாழைச்சேனை, ஏறாவூர்) (2) விந்தனைப்பற்று (மகாஒட்டுயா) (3) மன்முனைப்பற்று (மட்டக்களப்பும் பிரதேசங்களும்) (4) வேகம் பற்று (இங்கினியாகல போன்றன) (5) சம்மாந்துறைப்பற்று (இதனுடன் அக்கரைப்பற்றும் பாணமைப் பற்றும் இணைத்துச் சொல்லப்படும்)

மட்டக்களப்புப் பிரதேசத்தில் தமிழரும் முஸ்லீம்களும் அடுத்தடுத்த பிரதேசங்களில் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். குழல் புட்டு அவிக்கும்

பொழுது மாவும் இடையிடையே தேங்காயும் இட்டு அவிக்கப்படுவது போல இவை அழகாக அமைந்துள்ளன என்று அக்காலப் பேச்சாளர்கள் குறிப்பிடுவது வழக்கம். இத்தகைய அமைதியைச் சுதந்திரத்திற்குப் பிறப்பட்ட அரசியல் வாதிகள் குலைத்துவிட்டமை நெஞ்சுக்கு வருத்தமாக உள்ளது. ஆனால் ஆரைப்பற்றை மூஸ்லீம் கிராமங்கள் குழந்த பழம்பெரும் தமிழ்க் கிராமமாகச் செழித்து வளர்ந்துள்ளது. ஆரையம்பதியைச் சுற்றி காத்தான்குடி, காங்கேயன்ஒடை, பாலமுனை, ஒல்லிக்குளம் ஆகிய மூஸ்லீம்கள் செறிந்து வாழும் கிராமங்கள் உள்ளன. தமிழ்க் கிராமத்தின் மணியோசை மூஸ்லீம் கிராமங்களிலும் மூஸ்லீம் கிராமங்களில் எழும் புனித தொழுகை ஒவி தமிழ்க்கிராமங்களிலும் கேட்பது தொன்று தொட்டு நிலவி வந்துள்ள தெய்வ பந்தமாகும். ஹஜ்ஜாப் பெருநாள் நோன்புப் பெருநாள் ஆகிய காலங்களில் காத்தான்குடி வீதிகளில் முளைத்து விடும் தற்காலிக பஜார்களில் தேன்குழல், அல்வா, தொதல், பூந்தி ஆகிய இனிப்பு வகைகளை உண்டு மகிழ்ந்தமை என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. தமிழ் நண்பர்களை வரவேற்று உபசரிப்பதிலும் அவர்கள் தேன்குழல் போன்ற தித்திப்பை இணைத்தனர். அவ்வாறே வேற்றுமை பாராட்டாமல் ஆரைப்பற்றையில் நடக்கும் கலை நிகழ்ச்சி போன்றவற்றில் ஏராளமான மூஸ்லீம்கள் கலந்து கொள்வதுண்டு.

ஆரைப்பதி நொத்தாரில் மெதாளிஸ்த மினன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற நான் எஸ்.எஸ்.சி பரிட்சை சித்தி எய்தும் வரை காத்தான்குடியில் அமைந்துள்ள ஆறாம் குறிச்சி சென்றல் ஸ்கூலிலேயே படித்தேன். அக்காலத்தில் என்னுடன் நடபுப் பாராட்டிய ஆதம் லெப்பை, உதுமாலெப்பை, பாட்டுக்கார ஜவாத், இஸ்மாயில், இராசாத் தம்பி, H.M. அலி மற்றும் சில மூஸ்லீம் நண்பர்களின் பெயர்களும் முகங்களும் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன. இன்று பிரபல எழுத்தாளராகத் திகழும் அன்புமணியும் கல்வி பயின்றார். அவரும் நானும் இணைந்து “பாரதி” என்ற கையெழுத்துப் பத்திரிகையை மாதந் தோறும் வெளியிட்டோம். பத்திரிகை நடத்தும் ஆசை பள்ளிப்பருவத்துடன் நின்று விடாது பிற்காலத்தில் அச்சுவாகன மேறிய “மலர்” என்னும் மாதப் பத்திரிகையை நடத்தி அன்புமணி திருப்தி கண்டார்.

அந்தக் காலத்தில் மட்டக்களப்பு வாவி போக்குவரத்திற்கான இலகு சாதனமாக அமைந்தது. கல்வீதிகள் அமைக்கப்படாத காலத்தில் நீர்ப்போக்குவரத்து சௌகரியமானதாகவும் இருந்தது. ஆரையம்பதி, மட்டக்களப்பு வாவிக் கரையிலேஅமைந்த முக்கியமான துறைகளில் ஒன்றாகச் செழித்தது. தீர்வைத்துறை, கிட்டங்கித்துறை என்ற துறைகள் இருந்தன. இன்றும் இப்பெயர்கள் வழங்குகின்றன.

1924 ஆம் ஆண்டுதான் கல்லிடப்பாலம் கட்டப்படுவதாயிற்று. இப்பாலம் மட்டக்களப்பினையும் தென்பகுதியையும் புகையிரதப் பாதை மூலம்

இணைப்பதற்காகக் கட்டப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. இதற்கு முன்னர் மக்கள் போக்குவரத்துக்கூட வாவியின் ஊடாகவே நிகழ்ந்தது. வள்ளம், தோணி, ‘வோர்ட்’ ஆகியன பயன்படுத்தப்பட்டன. தேங்காய், கொப்பரா, அரிசி, தவிடு, கயிறு முதலியன ‘உருக்கள்’ மூலம் இங்கிருந்து ஏற்றுமதியாகின. கொழுக்கி ஓடு, வெங்கலச் சாமான்கள் ஆகியன இங்கு இறக்குமதியாகின.

ஆரைப்பற்றையின் மேற்கு எல்லையாக இருக்கும் வாவி வடக்குத் தெற்காக முப்பத்திரெண்டு மைல் நீளத்திற்குப் பரந்து கிடக்கிறது. இந்த வாவி மீன்பிடிப்போருக்கு ஜீவனம் நடத்தும் வளத்தினை அளித்து வருகின்றது. மீன்பிடிப்போர், இறால்வலை வீசுவோர், நண்டுக்கூடு போடுவோர்.. வாவியில் நண்டுகளுக்கு மட்டுமன்றி ஓரா மீனுக்கும், செத்தல் மீனுக்கும் கூடு வைப்பதுண்டு. சில காலங்களில் வாவிக்கரையில் அத்தாங்கின மூலம் இறால் பிடிப்பதுண்டு. தென்னோலை மழுத்து இறால் கட்டுவதும் உண்டு. மட்டுறால் பிடிக்கும் காலத்தில் இது பம்பல். எங்கள் பகுதி மக்களுக்கு அது வாவியல்ல; தாய்ப்பால்!

இந்த வாவியிலேதான் என் தகப்பனார் தொழில் செய்து, எங்களை வளர்த்தார். என் சிறுவயதில் இரவு மீன் பிடிக்கத் தன் கூட்டாளிகளோடு தோணி தள்ளிய என் அப்பாவின் வருகைக்காகக் கூட்டத்தோடு கூட்டமாக நான் காத்துநிற்பேன். மட்டக்களப்பு வாவியுடன் அப்பாவுக்கு நல்ல தோழுமை. வலை, தோணிச்சிரட்டை, சாப்பாடு கொண்ட உறி, வெற்றிலைக் குட்டான், தோணியில் அடித்து மீனைக்கலைக்கும் பொல்லு, சவள், கொல்லா ஆகியவற்றோடு தன் தொழில் கூட்டாளி சகிதம் அவர் ஆற்றில் தோணி தள்ளுவதே ஒரு கவிதை. இரவெல் லாம் மீன் பிடித்து அதிகாலையில் தோணி கரைதடிவிடும். கரையில் நிற்கும் நான் தோணி தரை தட்டுவதற்கு முன்னாலே ஆற்றில் இறங்கிவிடுவேன். அவ்வளவுக்குப் பொறுமை இருக்காது. ‘செக்கலோடு’ இரவு பிடித்த மீனை ஒதுக்கிவிட்டு விடியச்சாமம் பிடித்த உயிர் மீன்களாகத் தெரிந்து கறிக்கு எடுத்துக் கொள்வோம். இதற்குள் மீன் வியாபாரி கூடையோடு ஆற்றுக்குள் பாய்ந்து மீன்களைக் கோலி அள்ளிக் கொள்வான். மீன்கள் கூடைக்குமாறியதும் தோணியைக் கரைக்கு இழுத்து தண்ணி வடிவதற்காகக் குப்புறக் கவிழ்த்துவிட்டு ஈரவலையை அள்ளி சால்வைபோல் தோளில் போட்டுக் கொண்டு மறக்காமல் உறி, சிரட்டை, வெற்றிலைக்குட்டான், பொல்லு முதலியவற்றை எடுத்துக் கொண்டு வலையில் கட்டிய மரச்சில்லு ‘தாளம்’ போட வீட்டுக்கு வருவோம். அப்பொழுது அப்பாவின் உடம்பிலிருந்து ஒர் ஆற்றுமணம் வீசும். அந்தவாசனை இன்றும் எனக்கு இனிமையானதாக உணர்கின்றேன். மீன்களோடு இன்னொன்றையும் கொண்டுவருவார். அது கிண்ணம் பழும். ஆற்றின் மறுகரையில் வளரும் சதுப்புநிலக் கண்ணாச் செடியில் காய்ப்பது இது. பச்சை நிறத்தில் தலையில் ஒரு தொப்பி அணிந்தது போல அது தோன்றும். இத்தொப்பியைத் திருகி எடுத்தால் உச்சி சிவப்பாக இருக்கும். அதன் தொளதொளப்பைக் கொண்டு

பழுத்துவிட்டதை அறியலாம். காலையில் தன்னிச் சோற்றில் தேங்காய்ப்பு, உப்பு, கதிப்பாகச் சீனியுடன் கிண்ணம் பழுத்தையும் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் நிறைவாக இருக்கும்.

எங்கள் பகுதியில் உள்ள தேசிய கனிகளுள் கிண்ணம் பழும் முக்கியமானது. வேறு தேசிய கனிகளும் உள். கிழக்குப்புறமாக காட்டு ரோட்டைத் தாண் டி கால் வைத் தால், குணுக்கு குணுக்கான பற்றைக்காடுகள். எங்கள் ஊரின் தேசியக் கனிததோட்டம் இதுதான்! நாவல், முந்திரி, ஈச்சை, கறுக்கா, காரல், துவரை, மருங்கை, சேணை, கிளா, சிமிட்டி முதலிய தேசிய கனிகள் காலத்துக்குக் காலம் பழுத்துக் குலுங்கும். கனிகளென்றில்லை, எங்களுரில் சில தேசிய மலர்களும் உண்டு. கணங்காப்பு (சென்பக மலர்), தாமரை, திருக்கொன்றை, வம்மி, கடம்பு, கோடைப்பு (இது தோணாவில் வளரும் நீர்ப்படு. பொங்கல் காலத்தில் இதற்கு ஊரில் பலத்த கிராக்கி). இவற்றுள் கணங்காவும், வம்மியும் பூக்கும் காலத்தில் ஊர் முழுவதும் இந்த மலர்களின் வாசனையில் நிரம்பி இருக்கும். ஆரையம்பதியின் தாவர இயலைக் குறிப்பிட்ட நான் இம்மண்ணுக்குரிய கீரைவகைகளையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். குழட்டி, நத்தைச் சூரி, திராய், குறிஞ்சா, பால் குறிஞ்சா, மூல்லை, முசுட்டை, மான்பாஞ்சான், வாதமடக்கி, மொசுமொசுக்கை, காரல், கானாந்தி எனப் பட்டியல் நீரும். இவற்றைச் சுவையாக ஆக்குவதற்கு எங்கள் கிராமத்திற்கென்றே தனிப்பாகமுறைகள் இருந்ததாக ஆரையம்பதி தாய்க்குலம் பெருமைப்படுவதை நான் அறிவேன்.

ஆரையம்பதி மக்களின் தொழில் பன்றுகப்படுத்தப்பட்டது. தெருப்பெயர்களே சில குலத் தொழில்களைச் சொல்லும். அக்கரையில் - படுவான்கரையில் - களனி நிலம் கண்டு விவசாயம் செய்வோர் உண்டு. மீன்பிடித் தொழில், தும்புத்தொழில், கயிறு திரித்தல், தும்புத்தடி கட்டுதல், (மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இதற்கு நல்ல மானம்) வல்ல பின்னுதல், தோணி வெட்டுதல், வைத்தியம், சோதிடம், பிரம்புத் தொழில், மந்திரம் என இப்பட்டியல் நீளமானது. ஆங்கிலக் கல்வியின் வரவாலே யென்பெற்று உயர் அரசாங்க உத்தியோகங்களிலே அமர்ந்தும் என் பிறந்த மண்ணுக்குப் பலரும் பெருமை சேர்க்கிறார்கள்.

எழுவானில் வங்காள விரிகுடாவும், படுவானில் மட்டக்களப்பு வாவியும் தழுவும் பிரதேசம் ஆரையம்பதி என்பது மீண்டும் அழுத்தம் பெறுவதை விரும்புவேன். கடலிலும் உப்புநீர் வாவியிலும் உப்புநீர். இதனாற் போலும் உப்பிட்டவரை உள்ளவும் நினைக்கும் நன்றி உணர்வு அம்மண்ணின் மைந்தருக்கு உண்டு. அத்துடன் அவர்கள் ரோட்டு பாராட்டும் மானவீர்களாகவும் வாழ்கிறார்கள்.

நன்றி : 'வாரிசுகள்' - நவம், முகுந்தன், அரவிந்தன் - மித்ர வெளியீடு, ஆகஸ்ட் 2001)



கண்டியன் உயிர்த் தெழுந்த ஞாயிறு

தீர்ம் ஆர்.எஸ். ஜெஸுசு

மயானம்... புதைகுழி.... இடுகாடு.... சுடலை.... மையித்துப்பிட்டி.... நீள்துவிலிகம்.... உடலம் விதைநிலம்.... அடக்கஸ்தலம்.... என்றெல்லாம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் அந்தச் சமரசம் உலாவும் இடத்திலிருந்த ஒரு பழைமையான கட்டாந்தரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரனப் பிளந்தது. அதனுள்ளிருந்து மெதுவாக வெளியே வந்தான் கலட்டியன். 1698ம் ஆண்டு கலட்டியனை இங்கே புதைத்திருந்தனர். 2008 ல் வெளியே வந்த கலட்டியன் ஒரு கணம் திகைத்து நின்றான்.

ஒளிவெள்ளம் கூசியது. இது என்ன ஒளிமயம்...? பின் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு கூரப்பெற்றான். ஆ.. நான் கலட்டியன்! வீட்டுக்குப் போக வேண்டும்.... பயத்துடன் மெதுவாக மயானத்தை விட்டும் வெளிவந்தான். வீடு எந்தப்பக்கம்...? ஒரு உத்தேசமாக தெருவுக்கு வந்தான். இது நமது ஊருதானா..?

கலட்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை. நமது தெரு எவ்விடத்தில்...? கலட்டியன் தலை குழம்பிப் போய் தெருவில் நடந்தான். ஒருவரையும் அவனுக்குத் தெரியவில்லை. அவனையும் ஒருவருக்கும் தெரியவில்லை. 1698ல் தான் வசித்த வீடு தேடி நடந்தான் கலட்டியன்.

ஒரு இலக்கும் தெரியவில்லை. இல்லாத கால்கள் போகிறபோக்கில் நடந்து கொண்டிருந்தான் கலட்டியன்.... அவன் வாழ்ந்த இடத்தைக் காணவில்லை. கொங்ரீட் கட்டிடங்கள் நீண்டுயர்ந்திருந்தன.... எந்தப்பக்கம் திரும்பினாலும் சீமேந்துக் கட்டிடங்கள்... 1600 களின் ஒரு தடயம் கூடக் காணப்படவில்லை. வீடு எந்தப் பக்கம்...? சம்மா ஒரு உத்தேச திசையில் நடந்த கலட்டியன் நகரத்தின் நவீன சந்தைப் பக்கம் வந்து சேர்ந்தான்.

கண்கவர் வர்ணைக் கடைத்தெருக்கள்.... இனந்தெரியாத பொருட்கள் விற்பனைக்கிருந்தன.... என்னென்ன பொருட்கள்..... இவற்றை எப்படிப் பாவிப்பது.. என்றெல்லாம் புரியவில்லை.. வழியில் ஒரு கடைக்குள் நூழழந்தான். இவையெல்லாம் என்ன... எலக்ரிகல் ஹீற்றர் கள் மாலைமாலையாய்த் தொங்கின.... கொம்பியூட்டர்கள்... அதன் ஸ்பீக்கர் மவ்ஸ் மொளிட்டர்கள் சகிதம் ஏராளமாய் அடுக்கப்பட்டிருந்தன. பேஸ் மைக்ருகள் உருண்டை தட்டை வடிவங்களில் இயர்போன் இலவச இணைப்புகளுடன் பரத்தியிருந்தன. கல்குலேட்டர்கள் ஆயிரக்கணக்கில்

கண்சிபிட்டின. நியோன் பல்புகள் ஒளிவெள்ளம் பாய்ச்சிக் கொண்டிருந்தன... மைக்ரோ ஓவன்கள்... ரைஸ் குக்கர்கள்... ப்ரூற் பிளன்டர்கள்... வோஷிங் மெஹின்கள்.. கூரையில் சுவரில்... விதவித வடிவத்தில் ..போன்கள்... இவையெல்லாம்... என்ன எதற்காக? நமது வீடு எந்தப்பக்கம்...?

கடைத் தொகுதியை விட்டும் வெளியே வந்தான். வாகன நெரிசல்கள். ... ஆ... எத்தனை விதவித கார்கள்... பஸ்கள்... ஓட்டோக்கள்.. பார வண்டிகள்... டிப்பர்கள்... மேலே உறுமிப்பறக்கின்ற விமானங்கள்... இதெல்லாம் என்னென்ன வாகனங்கள்.. எப்படி இவ்வளவு வேகமாகவும் ஒழுங்காகவும் செல்கின்றன...? வாகனங்கள் தவிர சிறுவர்கள்.. பெண்கள்.. வாலிப்ரகள்.. வயோதிப்ரகள் ஆயிரமாயிரம் மனிதர்கள்... நெரிசல்கள்... என் இது? நமக்குப் பிறகு இந்த ஊரில் ஒரு வரும் மரணிக்கவேயில்லையா? கலட்டியன் மனிதவெள்ளத்தினுடே தனக்குத் தெரிந்த ஒரு முகம் தேடி நடந்தான்... தன் இன மனிதர்கள் யாரையாவது தேடினான்.. . ஒரு முகம் கூடத் தெரிந்த முகமாயில்லை. வீடு எந்தப் பக்கம்...?

ஒரு இடத்தில் பெரிதாகச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒன்றும் புரியாவிட்டாலும் அந்த வீட்டின் உச்சியில் கட்டியிருந்த இரும்புக் குழாய்களிலிருந்துதான் அந்தச் சத்தம் வருகிறதென்றும் அது ஒரு பாடல் என்றும் புரிந்தது... என்ன மொழிப்பாடல்...? மொழியும் புரியவில்லை... எத்தனையோ பேரிடம் விசாரித்தான்... கலட்டியனின் ‘காற்றுமொழி’ யாருக்கும் கேட்கவில்லை... தனது மொழி மனித மொழியல்ல என்று புரியாத கலட்டியன் கோபமுற்று சிலருக்கு அடித்தான். அடிப்படவில்லை... சிலரின் கழுத்தை முறித்தான். முறிபவில்லை. தனது இன்மைக் கைகளால் ஏதும் செய்ய முடியாதென்றுணர்ந்தான். ‘ஹோ...! என்று கத்தினான். விசாரிப்பதை விட்டு விட்டு தெருத்தெருவாக அலைந்தான். அந்தத் தெருக்களின் பெயர்களையும் கலட்டியனால் வாசிக்க முடியவில்லை. 1698வரை கலட்டியன் பள்ளிக்கூடமே தெரியாதவன். அந்நேரம் தான் கொஞ்சமாவது படித்திருக்கவில்லையே என்று கலட்டியன் இப்போது மிகமிக விசனப்பட்டான்... நமது வீடு எந்தப்பக்கம்..? மறுபடியும் அலைந்து திரிந்தான் கலட்டியன். வீட்டைக் கண்டுபிடிக்கக் கூடிய எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

அலைவதை நிறுத்திய கலட்டியனுக்குத் தீவிரென ஒரு யோசனை பிறந்தது. நகரத்தின் உச்சியில் போய் நின்று பார்த்தால் பழைய குக்கிராமத்து எச்சசொச்சங்கள் ஏதும் தெரிகிறதா என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தான். உடனே நகரத்தின் கட்டிடங்களில் மிக நீண்டுயர்ந்திருந்த கட்டிட உச்சிக்கு ‘விசுக்’ கென்று தாவினான். வீடு எந்தப்பக்கம்..?

இப்போது நகர வீதிகள் எல்லாமே தெரிந்தன... ம். ரயில்த் தண்டவாளப்பாம்புகள் பின்னிப்பின்னிப் பிரிந்தன... கார்ப்பெட் தார் வீதிகள் மரவட்டைகளாக ஊர்ந்தன. ஒழுங்கைகள் மன்புழுக்களாக நெளிந்தன. நன்றாகக் குனிந்து தேடினான். இத்தனைக்கும் மத்தியில் தனது தெருவைத் தேடினான். தன் வீட்டுப் பக்கம் இருந்த பிரமாண்டமான ஆலமரத்தைத் தேடினான். வீட்டின் பின்பக்கமாகப் பரந்திருந்த

பிராமண்ணமீசைப் புதர்களையும், வெண்மணற் பரப்பையும் புன்னைலச் சிறு காடுகளையும், மேய்ச்சல் தரையையும் தேடினான். ஒன்றையும் காணவில்லை. பார்க்குமிடமெல்லாம் நீண்டுயர்ந்திருந்த கட்டிடங்கள்... கட்டிடங்கள், நிர்மாணங்கள், மாளிகைகள்... எல்லாம் சீமெந்துக் காடுகள்... பாரிய புகைபோக்கிகள்.... நவீனசெய்மதிக் கோபுரங்கள்... வாணியல் கருவிகள்... விதவிதமாகப் பாரிய வாகனங்கள்.... மனிதர்கள்... மனிதர்கள்... மனிதர்கள்... அடச் சே! அலுத்துப்போன கலட்டியன் அப்படியே கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்து விடான்.. வீடு எந்தப் பக்கம்? என் வம்சாவழியினர் யாவர்..? என் தெரு எது..? பதில்லாத கேள்விகள்...

செய்வதறியாது நவீன நகரத்தை பார்த்துக் கொண்டிருந்த கலட்டியனின் உணர்கண்களில் சுட்டென ஒரு இடம் புலப்பட்டது...இது..? ஆமாம்.. இது ஒரு புனித தந்தையாரின் அடக்கஸ்தானம். சுற்றி வர நவீன தளமைக் கப்பட்டு அதி உச்சப் பாதுகாப்பாக கொங்ரீட் அறைக்குள்ளிருந்தாலும் அந்த அடக்கஸ்தானத்தின் தலைமாட்டில் ஊன்றப்பட்டிருந்த அதே பழைய ஒரு மரப்பலகையைக் கண்டான். அம்ரப்பலகையில் 1608 என்று பொழியப்பட்டிருந்தது. இந்த எழுத்துக்கள் மட்டும் கலட்டியனுக்குத் தெரியும்... தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இதே மரப் பலகையில்தான் கலட்டியன் தலை சாய்த்திருப்பது வழக்கம்.

அப்போது அந்த அடக்கஸ்தலத்தைச் சுற்றி எவ்விதமான கட்டிடங்களும் இருந்ததில்லை. வெறும் புற்றரையில் சுற்று மேட்டுப் பாங்காக வெறும் மணல்மூடி யாரையோ இங்கே அடக்கம் செய்திருந்தார்கள். இதில் அடக்கப்பட்டிருப்பவர் ஒரு மகா புருஸ் என்றும் அவர் பல அற்புதங்கள் நிகழ்த்திய ஞானி என்றும் ஊர் மக்கள் கூறும் சம்பவங்களை கலட்டியன் கேள்விப் பட்டிருக்கிறான். அவன் பிறப்பதற்கு ஒரு வந்தம் முன்னரே இவர் இறந்திருந்தார். அனைவரும் அவரது அடக்கஸ்தலம் வந்து மரியாதை செய்வதை கலட்டியன் கண்டிருக்கிறான். அந்த மரப்பலகையில் பொழியப்பட்டிருந்த 1608 க்குள் கலட்டியன் தன் விரலைவிட்டு எழுதிப் பார்த்த ஞாபகம் திடீரென வந்தது.

புதிய உத்தவேகமுற்ற கலட்டியன் ‘வீர்’ரென்று கீழே தாவி வந்து அம் மரப் பலகையில் குதித் தான்... உடனே குனிந்து அந்த அடக்கஸ்தலத்தை முத்தமிட்டு மரியாதை செய்தான். புனிதரே என் வீட்டைக் காட்டியருளும் என்று பிரார்த்தித்தான். அடக்கஸ்தலத்தின் கால் பக்கம் மிக நெருங்கி நின்றிருந்தான். இன்னும் சில மனிதர்கள் பாதுகாப்பு அரணுக் கப்பாலிருந்து இந்த அடக்கஸ்தலத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தனர். இப்போதும் இதற்கு இருக்கும் ஆற்றலை எண்ணி வியப்படைந்த கலட்டியன் மீண்டும் புனிதருக்கு மரியாதை செய்து விட்டு வெளியே வந்தான். தான் வந்த வேலையில் குறியானான். வீடு இங்கிருந்து வடக்குப் பக்கமாகத்தானிருந்தது? இதிலிருந்து வடக்காகப் போகும் ஓ...? இதுதான் நமது தெரு. ரெட்டாலைத் தெரு... ரெட்டாலைகளைக் காணவில்லை.. மேம்பாலம் குறுக்காக உயர்ந்திருந்தது. அதிநவீன கார்ப்பட் சாலை தெரிந்தது. வாகனங்களும் மனிதர்களும் அடர்ந்திருந்தனர். சந்தியில் பாரிய உயரத்தில் தொடர்பாடல் சேவை விளம்பரங்கள்...

அதி நவீன கட்டிடங்கள் கண்ணாடி அரிதாரம் அணிந்து பளபளத்தன. கச்சிதமாக நிர்மாணிக்கப்பட்டவை.. மேலும் உயரமாகி உருவாகிக் கொண்டிருப்பவை.. அனைத்தும் விண்ணை எட்ட ஆசைப்பட்டுக் கொண்டிருந்தன. கலட்டியனுக்குப் பயமாக இருந்தது. எங்கே பிராமணன் மீசைப்புதர்கள்... வெண்மனற் பரப்பு... புன்னலைச் சிறுகாடுகள்.. மேய்ச்சல்தரை..?

ரெட்டாலைத் தெருவில் நான் காவது வீடு கலட்டியனுடையது... தயங்கியபடியே அதெதருவுக்குள் நுழைந்தான்.. ஒரு உத்தேசத்தில் நான்காவது வீட்டினை அடைந்தான்... அவவிடத்தில் மூன்றுக்கு மாளிகை ஓன்று ஒளி வெள்ளத்தில் மூக்கியிருந்தது. மாபெரிய எழுத்துக்களில் ‘கலற்றியர் இன்டர்னஸனல் எக்ஸ்போர்ட் பிரைவெட் லிமிட்டெ’ என்று பெயர்ப்பலகை... வாசிக்கத் தெரியவில்லை... கீழே... எழுபது வாகனங்கள் இரண்டாயிரம் மனிதர்கள் மின்னியல் கருவிகள் எல்லாம் பிரமிப்புடன் மிரட்டன. 1618 இல் கலட்டியன் புழுதியோடு ஒடித் திரிந்த இடம் எது..? எங்கே? அந்த வீடு..? யார் இவர்கள்.. என் வம்சாவழியினரா? என்ன மொழி பேசுகிறார்கள்..? இங்கு என்ன செய்கிறார்கள்..?

கலட்டியனுக்குள் ஒலித்த ஓராயிரம் கேள்விகளுக்கும் விடையளிக்க எவருமிலர். துன்பம் பெருகி விழ்மித் தொண்டையை அடைத்தது. ஒரிடத்தில் உட்கார்ந்து அழுதான். தேற்றுவாரின்றி ஓய்ந்தான். பின் வெறுப்புடனும் விரக்தியுடனும் தன் வீட்டையே (?) பார்த்துக் கொண்டிருந்தான்... அந்த மாளிகைக்குள் போவோரும் வருவோருமாக நூற்றுக் கணக்கில் மனிதர்கள். தானும் அதற்குள் நுழைந்து பார்த்துவிட ஆவல் கொண்டான் கலட்டியன். உடனே ‘விசுக்’கென்று தாவி பிரதான வாயில் ஊடாக மாளிகைக்குள் நுழைந்தான். உள்ளே மாளிகையின் அமைப்பே வியப்பூட்டியது. எல்லா இடமும் சுற்றிப் பார்த்தான். தரையெல்லாம் அதி நவீன கம்பளி கார்ப்பட்டுக்கள். பிரமாண்டமான ஒளியுட்டிகள்.. சில்லென்ற குளிர் தளம்.. ‘ஜெல்ட்டி’னால் உருவாக்கப் பட்டிருந்த பெரியரெட்டாலை மரம்... ஆம் செயற்கை மெழுகினால் அச்சு அசுலக வார்க்கப்பட்டிருந்த ரெட்டாலை மரம்... அதன் மெழுகு இலைகள்... வாய் பிளாந்தான் கலட்டியன். ம்... இது நிச்சயமாக நம் வீடுதான். அதி நவீன ஆசனங்கள்... பட்டுப்படுத்தாக கள் போர்த்திய பாரிய மனிக்கதவங்கள்... ஒரு மூலையில் செயற்கை நீர் வீழ்ச்சி.... அதில் ஸல்பேர்ட்ஸ்கள் வர்ணங்கள் பலவாய்... நீர்க் காட்சிகள்... மேற்குப் பக்கமாக பாரிய மின் தொட்டி... பற்பல வர்ணங்களில் வியப்பூட்டும் பெரிய சிறிய மீனினங்கள்... பற்பல விஞ்ஞானக் கருவிகள்... என்ன முடியா பெரிய பெரிய அறைகள்.

களைத்துப்போய் முன் தளத்திற்கு வந்தான். பளிங்குச் சுவர் ஒடுகள் பொருத்தி நீண்டுயர்ந்திருந்த சுவரின்மீது தலைக்கு மேல் வரிசையாக நான்கு புகைப்படங்கள் மாபெரிய பளிங்குச் சட்டங்களிடப்பட்டுத் தொங்கின. அப் புகைப்படங்களைக் கண்ட கலட்டியன் மாபெரும் அதிர்ச்சி அடைந்தான். “ஆஆஆஆ... மகனே!” என்று காற்றுமொழியால் கத்தினான். அந்தப் புகைப்படங்களில் முதலாவது இருப்பது கலட்டியனின் மகன்தான்.

மிகப்பழைமையான மார்பளவு உருவப்படம்... தலையில் விசிறிக் கட்டுத் தலைப்பாகையும் திவான்கள் அணியும் மேற்சட்டையும் அணிந்து கீழே ‘ஆவுடையார் அவக்கர் கலட்டியன் அவர்கள்’ 1659 - 1703 என்று பளபளக்கும் பித்தளைத் தகட்டில் பொழியப்பட்டிருந்தது. இது கலட்டியனின் மகனேதான். அடுத்த புகைப்படத்தில் வடநாட்டுக் கோட்டும் தூருக்கித் தொப்பியும் அணிந்து கொண்டு கலட்டியனின் பேரன். கீழே ‘கோலமுழுதுடையார் கோசுத்தும்பி கலட்டியன் அவர்கள்’ 1690 - 1772 என்றிருந்தது. கலட்டியன் தன் மகன் நாற்பது வயதாக இருக்கும் போதே தனது தொண்ணூறாவது வயதில் காலம் சென்றுவிட்டதால் பேரனின் முகம் தெளிவாக ஞாபகமில்லாவிட்டாலும் கூட மிக இலகுவாக இனம் கண்டு கொண்டான். அதற்குடுத் து புகைப்படத்தில் ஆங்கிலேயத் தொப்பியனின்து பூரண கோட்குடு சகிதம் காட்சியளித்தவரின் பெயர் ‘ஸர் ஆவுடையார் ஒதுமார் கலட்டியர் அவர்கள்’ 1720 - 1804 என்றிருந்தது. இந்த வரிசையில் இறுதிப் புகைப்படம் ஆங்கிலேய பாளீ உடையுடன் ஆனால் மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு ‘கோசுக்கண்டு ஆவுடையார் செல்லக் கலற்றியர். இலண்டன் சட்டவாக்க்கசை உறுப்பினர் அவர்கள்’ 1851 - 1940 எனக் காட்சியளித்தார். இப்புகைப்படங்கள் ஒவிய வரைபுகளாக அதி தெளிவான பிம்பங்களுடன் உயர்ரக வேலைப் பாடுமிக்க சட்டங்களுக்குள் அடக்கப்பட்டு வரிசையாயிருந்தன. கலட்டியனுக்கு வாசிக்கத் தெரியாமல் சும்மா தன் பரம்பரையினரின் செல்லவத்தையும் கம்பீரத்தையும் வாய் பிளந்து பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். தனது பரம்பரையை ஒரே வரிசையில் கண்ட கலட்டியன் மகா திருப்தியுற்றான். புதை குழியை விட்டும் வெளியே வந்ததற்கு உண்மையில் மகிழ்ந்தான்.

இவர்களில் எவரும் தற்போது உயிருடன் இல்லை என உணர்ந்து பெருங்குரலெடுத்து அலறினான். சற்று நேரத்தில் தானாக அழுகையை நிறுத்தி விட்டான். மீண்டும் மிக விசித்திரமாகத் தன் பரம்பரையினரை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பெண் மக்களைத்தான் காணக் கிடைக்கக்கல்லை. நமது வம்சாவளியில் பெண் மக்களே இல்லையா எனச் சந்தேகப்பட்டான். பெண் மக்களை அல்லது பேரால் பெண்களில் ஒருவரையாவது காணமாட்டோமா என்று ஆதங்கப்பட்டான். அவனது ஏக்கம் உடனே தீர்ந்தது.

காரணம் அந்த மண்டபத்தின் வலது பக்க அறைச்சவரில் அதி நவீன வர்ணமையான ஒரு பெண்மனியின் பெரிய மார்பளவு புகைப்படம் தனியாகத் தொங்கியது. அதைக் கண்ட கலட்டியன் அதிர்ச்சியில் கத்தியே விட்டான். அப்படம் அவனது மனைவி சிங்கின்னிநாச்சியின் முகத்தைப்போலவே சாடையாக இருந்தது. அவ் வர்ணப்படத்தின் கீழே மிலில்.ஆர்.ஜே. கலட்டியர் அம்மனி (மாண்புமிகு அமைச்சர், தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சு) என்றிருந்தது. வாசிக்கத் தெரியாவிட்டாலும் அந்தப் பெண்மனியின் கம்பீரத்தில் கட்டுண்டு போயிருந்தான் கலட்டியன்.

அச்சமயம் மாளிகையின் முன் வாசல் பரப்பாகியது. கலட்டியன் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தான். சர்சரரென பல வாகனங்கள் வந்து முன் வாசலருகே நின்றன. பாதுகாப்பு வீரர்கள் வழிசமைத்து விட கறுப்புக்

காருக்குள்ளிருந்து இறங்கி வேகமாக நடந்து வந்தாள் ஒருநடுத்தர வயதுப் பெண்மணி விலையுயர்ந்த அதி நவீன நாகரீக ஆடையனிந்திருந்தாள். நெற்றி கழுத்து கைகள் காதுகள் முழுக்க வரைமும் தங்கமுமாக நகைகள் அணிந்திருந்தாள். அவற்றை ஒரு பொன்னாட்டையும் பூமாலைகளும் கொண்டு போர்த்தியிருந்தாள். அவளது முகத்தைப் பார்த்த கலட்டியன் மறுபடியும் ஆச்சரியியத்துக்குள்ளாகி “யக்கோ.. வ்” என்று கத்தினான். ஏனெனில் அவள்தான் அந்தப் படத்திலிருந்த பெண்மணி.

அவளது வருகையைக் கண்ட சில பாதுகாப்புப் பணிப்பெண்கள் ஒடோடி வந்தனர். ஒருத்தி அவளது காலனிகளைக் கழற்றி விட்டாள். இன்னொருத்தி அவள் போர்த்தியிருந்த பட்டுப் பொன்னாட்டையை வாங்கினாள். மற்றொருத்தி கைப்பையைத் தாங்கினாள். அச்சு அசலாக தன் மனைவியின் முகச் சாயலைக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி பணிப்பெண்களை நோக்கி ஏதோ புரியாத மொழியில் மளமளவுள்ள சில கட்டளைகளைப் பிறப்பித்தாள். பணிப்பெண்கள் தலை சாய்த்து கீழ்ப்படிந்து அகன்றனர். அப் பெண்மணி வேகமாக நடந்து சென்று உள்ளிருந்த பிரத்தியேக அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

கலட்டியன் வெகு ஆவலாகத் தன் மனைவியைப் (போலிருந்தவளைப்) பின்பற்றிச் சென்று அறைக்குள் நுழைந்தான். அது ஒரு படுக்கையறை. அவள் தனது ஆடையை அவிழ்க்க அழற்பித்தாள். அவளது உடலின் அழகில் காழுற்ற கலட்டியன் வெகு ஆசையுடன் “யக்கோ வ்.. யக்கோ வ்” என்று கூப்பிட்டான். அவளுக்கு அது ஒன்றும் கேட்கவில்லை.

அதேசமயம் அந்த அறைக்குள்ளிருந்த ஆடம்பரக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த ஒரு ஆடவள் இவளைக் கண்டதும் ஆவலாக ஒடி வந்து அவளை அறைந்துகூட கொண்டாள். அப்படியே தூக்கிக் கொண்டு கட்டிலருகே சென்று கட்டிலில் அவளை அன்பாக ஏறிந்தான். அவள் மகிழ்ச்சியோடு கட்டிலில் விழுந்து கொண்டு “ஸோரி டார்லிங் நோடைம்” என்று சிரித்தாள். அந்த ஆடவள் புன்னகைத்தபடியே அவளின் மீது சாய்ந்து கொண்டான். தன் மனைவியின் மீது யாரோ ஒரு அந்நியன் சாய்வதைக் கண்ட கலட்டியன் உச்சக் கோபத்துடன் “ஏ...ய்..” என்று கத்தினான். பக்கத்திலிருந்த பூச்சாடியை எடுத்து அந்த ஆடவளை நோக்கி ஏறிந்தான். பூச்சாடி கட்டிலில் மோதி ‘ணங்கென்று விழுந்தது. அதைப் பற்றிக் கவலைப்பாத அவர்கள் ஏதோ சொல்லிச் சிரித்தனர். கலட்டியன் சீற்றத்தோடு பாய்ந்து அவர்கள் இருவருக்குமிடையில் விழுந்தான். ஆனால் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. கலட்டியனின் மனைவியின் ஆடைகள் ஓவ்வொன்றாக உருவப்பட்டு....

கலட்டியன் உரத்த குரலில் “ஹோ..ய் யக்கோ..வ்” என்று ஆத்திரமாகக் கத்தினான். அவர்களை எதுவும் செய்யமுடியாத இயலாமையை எண்ணிக் குறைந்தான். தான் தன் புதைகுழியை விட்டு வெளியே வந்ததற்காக முதற் தடவையாக வருத்தப்பட்டான். தன் கண்ணெறிலேயே நடக்கும் துரோகத்தைக் கண்டு துழித்தான்.

உடனே “ஹோ..!” என்று பெருங்குரலில் ஓலமிட்டு உயரக் கிளம்பி தன் புதைகுழியில் போய்விழுந்தான் கலட்டியன்...(2010).

‘கீஸ்லாமியத் தமிழ்’

என்னும் சொல்லாட்சி [?]

- வாக்கரைவாணன்

தமிழ் நாட்டின் கொற்கை, கொடுமணல், ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானை ஒடுகளில் உள்ள தமிழ் எழுத்துக்களின் காலம் கி.மு. 800ம் ஆண்டை ஒட்டியதாக இருக்க வேண்டும் என்னும் தொல்லியல் ஆய்வாளர்கள் இராஜன், நடனகாசிநாதன் ஆகியோரின் கணிப்பு (பி.இராமநாதனின் ‘தொன்மைச் செம்மொழி தமிழ்’ - பக்கம்-35) தமிழின் பழைமையைப் பெரிதும் பறைசாற்றும்.

இத்தகு தொன்மையும், பெருமையும் கொண்ட தமிழரின் தாய் மொழியாகிய தமிழ் ஆரம்பத்தில் வாய்மொழிப் பாடல்களாலும் பின் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியங்களாலும் செழுமை பெற்று இன்று உலகின் செம்மொழிகளில் (Classical Language) ஒன்றாகத் திகழ்கின்றது.

இலக்கிய வளம் மிகக் கீழ்மொழியை சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் நுழைந்துவிட்ட ஆரியர் என்னும் பார்ப்பனர் தமது சமயக் கருத்துக்களைப் பரப்பும் ஒரு கருவியாகக் கொண்டு அதில் வெற்றியடைந்தமைக்கு பிற் காலச் சங்க இலக்கியங்களான கலித் தொகை, பரிபாடல், திருமருகாற்றுப்படை என்பன சான்றாக அமையும்.

பார்ப்பனர் போன்றே வட இந்திய சமண, பொத்த சமயத்துறவிகள் தம் தத்துவங்களையும், கோட்டாகுகளையும் பரப்பும் ஒர் ஊடகமாகவே தமிழைப் பயன் படுத்தி சிலப்பதிகாரம், மணிமேகளை ஆகிய அருந் தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகிற்கு அளித்தனர்.

இத்துறவிகளின் வழியிலேயே கி.பி. 16ம், 17ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் காலப்பதித்த கத்தோலிக்கத் துறவிகளும், கிறிஸ்தவப் போதகர்களும் தமது சமயக் கருத்துக்களைத் தமிழர் மத்தியில் பரப்பும் நோக்குடனேயே தமிழைக் கருத்துக்களைத் தமிழர் ஆக்களினர். இச்சமயச் சான்றோரில் கத்தோலிக்கத் துறவியான பெஸ்தி என்னும் வீரமாழுனிவரின் (கி.பி.1680 - 1747) ‘தேம்பாவணி’ என்னும் காவியமும், காலாடுவெல் (1814 - 1891) என்னும் கிறிஸ்தவப் போதகரின் ‘தீராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலும் பெரிதும் குறிப்பிடத் தக்கவை.

ஆயினும் இவர்களைப் போலன்றி கி.பி. 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1310) வாஞ்சன் தமிழ் நாட்டிற்குள் பிரவேசித்த மாலிக் கழுர் என்னும் மூஸ்லீம் படைத்தளபதி அங்கு பெரும் அதர்மத்தில் ஈடுபட்டதோடு தமிழனத்தவரின் ஆட்சிக்கும் அடித்தளம் இட்டான்.

இவ்வடித்தளத்திலேயே கி.பி 1330 ல் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட

இல்லாமியரின் கொடுக்கோலாட்சி ஏறக்குத்தையை நாட்பது ஆண்டுகளுக்கு மேலாகுந் தொடர்ந்த கால கட்டுத்திடையே தமிழில் கனிசமானோர் கட்டாயத்தின் நிமத்தம் இல்லாமியராகினார்.

விள்ளிமூலமியராயிப் பழீஸ் (இந்தக்களை காட்டி மு.வ. அவர்கள் முன்விம் தமிழர் என்பார்) சிர்வின் வார்த்தை 17ம், 18ம் முறையிலுள்ளில் தமிழில் இல்லாமியப் போக்கியான்களைத் தந்தனர். அவற்றில் ‘சூராம்பூரையும்’ என்றும் காலியமும் ஓன்று.

தம் சமய நோக்கங்களை நினைவேற்றும் பொருட்டு நமிழில் பெரும்பாலான படைப்புக்களைத் தந்த காணர், பொத்தர், கிறிஸ்தவர், இல்லாமியர் என்றும் கான்போரில் ஒருவரேற்றும் அவ்வாக்கங்களை சமாந் தமிழ் என்றும் அல்லது நூல்லாமியத் தமிழ் என்றோ குறிக்கவில்லை. இதுபோல் துச்சான்களோரின் ஆக்கங்கள் பற்றி எழுதிய பேரால்பியர்கள் ரா.பி.சேதுவின்னை, மு.வருஷாஶவர், அமிஞ்சுர் மூபிளை சீனி வேங்காசாமி ஆகிய பெருமக்கள் அவற்றுக்கு சமாநம் தமிழும், பொத்தமும் தமிழும், கிறிஸ்தவமும் தமிழும் அல்லது இல்லாம் மற்ற தமிழ், கிறிஸ்தவம் மற்ற தமிழ் என்றோ எழும் குட்டி மகிழ்ச்சனர்.

ஆனால், இந்த யாபுக்கு மாறாக சமய உணர்வோடும் ஏதோ ஒரு உள்ளோக்கத்தோடும் ‘இல்லாமியத்துமிழ்’ என்றும் புறப் பொல்லாம் சியை இல்லாமியப் பெருந்தானர் சிர் உருவாக்குவதாகத் தெரிவின்றது.

இது பற்றிக் கலாபுஷானம் எஸ்.ஐ.நாகர்கனி என்பவர் ‘ஞானி’ சந்திரையில் (நவம்பர் 2011 தேதியும்) எழுதுவதையில் ‘இல்லாமியத் தமிழ்’ என்று கல்வார் மு.கருணாநிதியின் கனவு என்று நூற்பிரி இளையெழுத்துக்கலையை என்று.

கல்வார் மு.கருணாநிதி முமிழப்புவையும் மிக்கவர்தான். ஆனால், அவர் தமிழ்நாட்டு முன்னரின் அரசியல் இயக்குக்களில் இன்னள் திராவிட முன்னேற்றக்கூடக்குத்தின் தலைவர்; முழுநேர அரசியல்வாதி. எனவேதுவே தம் கழகத்தின் பக்கம் முஸ்லிம் கணவைக் கவர்ந் தீருக்க தம் நோக்கத்துடனேயே ‘இல்லாமியத் தமிழ்’ என்றும் ஆசையை அவர்களுக்கு என்றுபிரிந்க்கலை. இது தான் உள்ளூய்யும் கா. ஏ.ஏனேனில் கல்வார் அக்கலையில் கைதேஷ்நத்தவர்.

கல்வார் மு.கருணாநிதியின் கனவு என்று கூறி நாகர்கனியால் தெரிவிக்கப்பட்டுள்ள இல்லாமியத் தமிழ் நெண்டகாலமாக வழங்கின் உள்ள தென்குறி, தன்தமிழ், முத்தமிழ் என்னவோல் தமிழுக்கு அழகும் பேருணையும் சேர்க்காது என்பதோடு பிற சமயத்துவர் மாநிலம் அது கைக்கும் தமிழாகவே காலமில்லாம் இருக்கும் என்பது தீவிரமா.

மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் நமிழில் இருந்து பிரிந்து அறங்கின மொழிபாகி, பின் தனித்துவ மொழிகளான கன்னாம், தெங்கு. மனையாம் என்பனபோல் இல்லாமியத் தமிழ் என்றோடு தமிழ் என்றோடு தமிழ் என்றார். தமிழ்

உருவானால் அதுவும் பின் தனி மொழிபாகி நூற்குமிலின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுக்குதுவானோடு அவு வழக்கில் உள்ள பிரசித்தத்தையும் துறக்கி விடும். பல்லுறை ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசுபட்ட தமிழின் வரலாறும் இதுதான்.

இல்லாமியத் தமிழ் என்பது நிச்சயமாக அருடுத்தமிழாகவே இருக்கும். இதற்குச் சௌப்பிரானமே ஏற்றான்று, இதனால் மீண்டும் ஒரு மூன்பிரிவானம் ‘இநான்றும் நினைவு உருவானால் அதுவைத் தடுத்து வியத மறைமதை அடிக்கணம், பரிதிமீற காலங்குருக்கணம் தேவைப்படுவார்கள்.

இந்திலையில் அராபியப் பள்ளும் சோல்லுக்குள் அரபு என்றும் மொழி இருப்பது போல தமிழர் என்றும் கொள்ளுக்குள் இருக்கும் நமிழை எப்படித் தமிழால் நானை யார்த்துக் கொடுக்க முடியும்?

இன்னொன்று நிற்குவளக்கும், எழுதுதுக்கும் இனவாதம் என்றும் சாபம் பூசப்பானம். அத்தகைக் குமிழ் எலும்படிக் கோண்டிருக்க முடியுமா? தமிழ் அறிஞருகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தமிழ் மூர்வலர்கள் இன்பாவது விழித்தெருந்து தமிழைப் பிறரிடவிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடல் வேண்டும்.



சிங்கள/தமிழ் இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்தற கென் நிதியமொன்றை உருவாக்குதல் சம்பந்தமாக பாராளுமொன்றுத்தில் ஒத்திவைப்புடேவாலைப் பிரேரணையொள்கூறச் சமர்ப்பித்து மாண்புமிகு அல்லோல் ஏ.எச்.எம். அவர்கள் பாராளுமொன்று உறுப்பினர் அவர்கள் ஆற் றிய உரையிலிருந்து.....

“இலக்கியில் நமிழில் கலை இலக்கிய சிறு சஞ்சிகைகள் நீண்டகாலமாகப் பெரும் பீபாராட்டத்துடனே வெளிவந்தது கொண்டிருக்கின்றன. குறிப்பாக கட்டந் 46 ஆண்டுகளுக்கு மேலாக இரு படையினிக் குலை அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘ஞானம்’, படைப் பிரேரணைகள் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘ஞானம்’, அந்தனிழ்வோ அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘கொழுந்து’, பிரதிநிதிவரை ஆசிரியராகக் கொண்டு ‘ஞானம்’, மட்டக்களப்பில்லந்து சொங்கலியினால் எவ்வளவு ஆசிரியராகக் கொண்டு ‘செங்கலிர்’ போன்ற பல சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய சிறு சஞ்சிகைகளுமிகு அரசியல்துறை அலுவர்களை வழங்கப்படல் வேண்டும். அரசு நிறுவனங்கள் தமது விளங்கரங்களை அச்சஞ்சிகைகளுக்கு வழங்குதல் அவற்றுக்கு வழங்கும் அனுசரணைகளில் ஓன்றாக அமைப்பார்கள்.”

(நேரி: பாராளுமொன்று விவாதங்கள் (ஹன்சாட்) தொகுதி 204 - இல:05, 2011 நவம்பர் 25, வெள்ளிக்கிழமை.)

'பிச்சைக்கு' முன்னதாக

வீட்டில் தூய்வுமிகும்
வீணாவரை கூறிச் சொல்லும்
வீட்டிலோயில் கூறுவிச்சொல்லும்
வீட்டிலே
வீட்டிலேவீட்டு
வீட்டிலேவீட்டு
வீட்டிலேவீட்டுத்தான் வீட்டு
வீட்டிலே வீட்டுவீட்டு அதோ
வீட்டு சீட்டிலேவீட்டு

வளர்ச்சி

அதீம்புத்து ஒலை
ஒலைந்துவை செய்துவை
தூய்விச்சொல் தூய்விச்சொல்
நூல் நினைந்த சொல்கின்தக்
போன்று
வீட்டிலே வீட்டிலே
நூலிலே வீட்டிலேவீட்டு
அதீதீ
சீர்மிய வீட்டிலே
தீவிரி சீர்மிய வீட்டிலேவீட்டு
நூலிலேவீட்டு வீட்டு

மூன்றாமை

மூட்டுக்கிளி
நூல் தீவிரிவீட்டு வீட்டு
நூல்வைவீட்டு உயிர்மிய்.
மூட்டுக்கிளி அதோவீட்டு
ஏன்று
வீட்டிலேவீட்டு

நீண்டக்கள் பரங்காமண
நூல்து விந்தப்ப

நீ
நீ
நீ
நீ
நீ

எறிகுதிர்

(இந்துசமய, கலாசார அலுவல்கள் நிலைங்களம் புத்தாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சடன் இணைந்து 2011 ஜூலைபார் மாதம் 14, 15, 16ம் நிலைகளில் முன்னாடகள் 'பிரித்தாளியர் ஆட்சியும் நவீனமயமாக்கும்' என்ற தலைப்பில் நடந்திய தொடர் ஆய்வுக்கு சம்பந்தமாக மலையக கலை இவக்கியப் பேரவை இணந்து உயிர் உலாஹர் அலுவல்கள் நிலைங்களப் பள்ளிப்பாளருக்கு வழநிய ஈருதை கூறும்)

மலையகக் கலை இலக்கியப்பேரவை

ஸ்ரீமதி.சாந்தி நாவுக்கரசன் அவையின்,
பள்ளிப்பாளர்,

இந்து கலாசார
அலுவல்கள் நிலைங்களம்,
248-1/1 காவி வீதி,
கொழும்பு - 04.

57 மஹிந்த பிளீன்
கொழும்பு - 06
19.10.2011

'பிரித்தாளியர் ஆட்சியும் நவீனமயமாக்கும்'

அன்புவடியர் !
வளங்ககம்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் நிலைங்களம் புத்தாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சடன் இணைந்து நடந்திய 'பிரித்தாளியர் ஆட்சியும் நவீனமயமாக்கும்' என்ற மூலம் மாட்சி நடைபெற்ற கருத்தாங்குகளில் பிரித்தாளியர் ஆட்சியும் நவீனமயமாக்கும் குடும்பநற்றப்பட்ட சமூகமான மலையக சமூகம் முற்றும் முறுதாக பூங்கல்விக்கப்பட்டதை என்னால் நேராயாக அவதானிக்க முடிந்தது.

இந்து கலாசார நிலைங்களம் வாரு கா வாரு ம் குறித்த பொருளில் மூன்று நாட்கள் ஆய்வரங்கை நா தசி ஸந்திரவத் தலைவர்யும் அறிவுர் கூடந்த சில ஆண்டுகளாக வரலாற்றுக் கருப்பொருளைக் கொண்டு நடந்தியது. இம்முறை 2011ம் ஆண்டு 'பிரித்தாளியர் ஆட்சியும் நவீனமயமாக்கும்' என்ற பொருள் யாப்பில் நிட்டமிடப்பட்டிருந்தது. இக் கருத்தரங்கில் தயிழகத் தீவிரி பல் கலைக் கழகத் தீவிரந்தும் மலையக கலைக்கலைகளில் வடக்கு கிழக்கு பேராதைப் பல்கலைக்கலைக்குத்திலிருந்தும் பீபாரியர் பெருந்தளைகள் கலந்து கொண்டனர்.

25 | நூலாம் கா

இந்த நிகழ்ச்சித் திட்டமிடவிலும் ஆய்வுக் கட்டுரையைத் தெரிவு செய்வதிலும் சில குறைபாடுகள் இருப்பதைச் கூட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ‘பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும்போது குறிப்பாக இலங்கையைப் பொறுத்த வரையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிக முக்கியமானவை பெருந்தோட்டம் பொருளாதாரமும் தோட்டத் தொழிலாளர் உருவாக்கமும் முதன்மையானது.

இலங்கையின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் பெருந்தோட்டம் சார்ந்த இந்த மக்களின் பங்களிப்பு விரிவானது. இந்தச் சமூகம் பற்றி ஆய்வரங்கில் ஒர் ஆய்வுக் கட்டுரையாவது இடம்பெறாதிருந்தது பிரதான குறைபாடு மட்டுமல்ல ஒரு சமூகத்தை திட்டமிட்டுப் புறக்கணித்ததாகக் கருத வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த இரு நூற்றாண்டு காலமாக பிரதான காலவோட்டதிலிருந்து இந்தச் சமூகம் ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்டு வந்திருப்பது வரலாறு. இந்த ஆய்வுக் கருத்தரங்கிலும் இந்தச் சமூகம் ஒதுக்கப்பட்டு இலங்கையின் நவீன மயமாக்கல் பற்றிச் சிந்திப்பது நேர்மையான செயற்பாடானதல்ல.

முன்று நாள் நடைபெற்ற ஆய்வரங்கில் பாண்டிச் சேரியில் இருந்து வருகை தந்த பேராசிரியர். ஏ.சுப்பராயலு ‘பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பொருளாதார மாற்றங்கள்; மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக நாட்டார் இலக்கியத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் இ.முத்தையா ‘பிரித்தானியர் ஆட்சியும் தேசிய வாதமும்’ என்ற தலைப்பிலும்; மலேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கலாநிதி கிருஷ்ணன் மணியம் ‘தோட்டத் தொழிலாளர் குடியேற்றத் திட்டமும் மலேசியத் தமிழர் வாழ்வியலும்; மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்திய கற்கை துறை இணைப் பேராசிரியர் கலாநிதி குமரன் சுப்பிரமணியம் ‘பிரித்தானியர் வருகையின் பின் மலேசிய இந்தியர்களிடையே ஏற்பட்ட கலை கலாசார மறு மலர்ச்சி’ என்ற தலைப்பிலும்; மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய கற்கைத்துறை இணைப் பேராசிரியர் கலாநிதி மோகனதாஸ் ராமசாமி ‘மலேசியாவில் பிரித்தானியர் ஏற்படுத்திய கல்வி மறுமலர்ச்சி’ போன்ற கட்டுரைகள் இந்திய சமூகத்தைப் பற்றிய கட்டுரைகளாக இருந்தன. ஆனால் இலங்கையில் நடைபெற்ற ஆய்வரங்கில் இலங்கை வாழ் பெருந்தோட்டத்துறை பற்றி ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறவில்லை. இவ்வாறான கட்டுரைகளை அளிக்கச் செய்யும் தகுதி பேராசிரியர் களான சந்திரசேகரன், எம்.சின்னத்தம்பி, எம்.எஸ்.முக்கையா, கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி சந்திரபோஸ், கல்வியாளரும் ஆய்வாளருமான எம்.வாமதேவன், தெ.தனராஜ், மலையக ஆய்வாளரான சாரல்நாடன் எம் மத்தியில்

இருக்கும் போது இவர்களைப் பார்வையாளர் களாகக் கூட அழைக்கப்படாதது இந்த சமூகத்தைத் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டதாகக் கருத வேண்டியுள்ளது.

ஆய்வுக் குட்டுரைகளைத் தெரிவு செய்த பேராசிரியர் செ.பத்மநாதன், அவருக்கு துணை நின்ற மூவர் குழுவான கலாநிதி.வ.மகேஸ்வரன், கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன், முதுநிலை விரிவுரையாளரான ரகுபரன் போன்றவர்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மக்கள் வரிப் பணத்தில் தினைக்களாத்தை நடத்தும் நிர்வாகத்தினர் இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் சரிநிகர் சமமாக நடத்த வேண்டிய பெரும் பொறுப்புள்ள வர்கள். ஆனால் தினைக்களும் நிர்வாகத்தை மேற்கூறிய ஆய்வுக் கருத்தரங்கக் குழுவினர் செயற்பட்டிருப்பது முறையானதல்ல. கருத்தரங்க இரண்டாவது நாளில் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர் ஒருவர் மலையகம் பற்றி ஒர் ஆய்வுரையாவது இடம்பெறவில்லையெனக் கேள்வி எழுப்பியபோது சம்பந்தப்பட்டவர்களால் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இத்தகைய குழு மனப் பான் மை கொண்டவர் களை இது போன்ற ஆய்வுக் கருத்தரங்களைத் திட்டமிடவும் ஆய்வுக் கட்டுரைகளைத் தெரிவு செய்வதற்கும் அனுமதிக்க வேண்டாம் எனக் கேட்குக் கொள்கிறோம்.

**இவ்வண்ணம்,
அந்தனிஜீவா,
செயலாளர்,
மலையகக் கலை இலக்கியப் பேரவை**
0776612315.

கடிதப் பிரதிகள்:

- ◆ மேதகு ஜனாதிபதி அவர்கள்
- ◆ மாண்புமிகு கலாசார அமைச்சர்
- ◆ மாண்புமிகு பிரதியமைச்சர், புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
- ◆ செயலாளர், புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
- ◆ மற்றும் மலையகத்தைச் சார்ந்த பாராளுமன்ற அமைச்சர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும்
- ◆ கெளரவ பி.பி.தேவராஜ், முன்னாள் இராஜாங்க அமைச்சர்
- ◆ பேராசிரியர். சோ.சந்திரசேகரன், காப்பாளர் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்.

மட்டக்களப்பு மாநிலம்

மன்வாசனேச் சொற்கள் படியல் - 1



மட்டக்களப்பு மாநிலம் எனப்படுவது வாக்கே வெறுமல் ஆற்றலரும் தெற்கே குழக்கன் ஆற்றலையும் கிழக்கே வங்காவரிரிகுடாக் கடலையும் யெற்கீல் வணவாமலைக்குள்ளுக்களையும் எல்லைகளாகக் கொண்ட நிலப்பரப்பாகும். நற்போரு மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாவர மாவட்டத்தையும் உள்ளடக்கிய பிரதேஷம் எனக் கொள்ளலாம். இப்பிரதேஷத்தில் மாடுகில் வழங்கி வருக்கமுடிய வட்டார வருக்குத் துநிழ்ச்சொற்கள் ஏராளம் உள்ளன. அவை படைப்பிலக்கியங்களிலும் இப்பிரதேர வழங்காளர்களால் எடுத்தாளப்படுகின்றன. அந்தங்கைய மன்வாசனேச் சொற்களை ‘கூங்குரி’ வாசகர்களுக்காக இப்பதிபில் மாதந்தோறும் தோட்டந்து கொடுத்துத் தகுசிறார் எடுத்தாளரும் முன்னாள் வடமிழக்குமாகான பண்பாட்டுவல்கள் தினான்கையும் களப் பணிப்பாளருமான நிரு.செ.எதிர்மன்னசிங்கம் அவர்கள்.

01. கருக்கல் : மாவட்ட நேரும் (அந்திப்பொழுது)
02. வெள்ளாப்பு : விரியற்சாமம் (அதிகாலை, வைகறை)
03. ஒள்ஞுப்பம் : எப்பம், கொஞ்சம், சிறுக (துறைந்தனவு)
04. கரைச்சல் : அரியல்ம, தொழுந்தவு
05. முகப்பாத்தி : வெடிக்கை (மகிழ்ச்சியைப் பிரதிபலித்தல்)
06. மாய்மாலம் : நடிப்பு, புவுடா (பாசாங்கு)
07. நசவுணி : சோங்பல்
08. இளக்காரம் : சலுகை, விட்டுக்கொடுத்தல்
09. கணக்கம் : நாமதம், பிந்திவரல்
10. பொல்லாப்பு : துப்பம், துயரம்.

நிலையிலுள்ளது

பொ.கந்தையா (காந்தி நூயா),
திருக்கொண்டாலை.

ஒந்து வயதில் கிடைத்த அனுபவம்

யாற்பாலம் மாதகல் நிராமத்தில் தமிழிக்கள் மின்ச பாடாளலையில் நான் கரியிரி படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சைவப் பெரியார் வந்து பிரஸ்கம் செப்தூர், சுமார் நூறு பிள்ளைகள் பழக்கேநாம். பிள்ளைகள் எல்லோரும் சைவ சமயத்தவர்கள்; ஆரியர்களும் சைவ சமயத்தவர்கள்.

நான்கள் எல்லோரும் சைவ சமயத்தைச் சீர்ந்த சைவப் பிள்ளைகள். நீங்கள் இனிமீல் மரக்கறி உணவுதான் வாப்பிட வேண்டும். மாமிச உணவு சாப்பிடக்கூடாது. உபிரகணைக் கொள்ளு நின்பது பாவா. பாவம் சேய்யக் காரு என்று அறிவுறை கூறினார்.

பா.சாலை விட்டதும் ஓடோடிச் சென்று அம்மாவிடம் நடந்துகூடக் கூறி நான் இனிமீல் மாமிச உணவு சாப்பி. மாட்டிடன் என்று உறுப்பிக்கக் கூறினேன். அம்மா பெரும்புறூடு உள் விருப்பம் போல் நடந்து மூன்றன்று அனுமதி தந்தார்.

மரக்கறி உணவுதான் சத்து அதிகம். இராயும் காலாகாரு, மாமிச உணவை ரூசிக்காகவும் சத்துவை என்ற மூட முப்பிக்கையாலும் சாப்பிடுக்கறூர்கள். நான் 93 வயதுவரை நோயின்றி இருப்பதற்கு மரக்கறி உணவும் ஒரு மாருவாம்.

வட்டார வள்ளாளர் இராமலிங்க கவாயிஸன் ‘கொலம் புரிவார் தவிர மற்றும் வெல்லோரும் நமது குலத்தவரே’ என்று மனிதநுலத்தை இருங்டாகப் பிரித்துக் கொலம் புரிவேயுர் ஒருசாதி என்றும் கொலம் புரியதோர் வேறு வாதி என்றும் பாடி வைத்தாளார். நமிழ் முதாட்டி ஒளாவைப் பிராட்டியர் ‘இட்டார் பெரியார் இடாதோர் இழிருலத்தோர்’ என்று சாதியை இருங்டாகப் பிரித்துள்ளார்.

‘கொல்லான் புவாலை மறுத்தாளைக் கை கூப்பி எவ்வாடுயிருந்தோறும்’ என்று தெய்வப் புலவர் திருவள்ளுவநாயகனார் திருக்குறளில் பாடியுள்ளார். நிரும்குதான் பழங்குத்தரை மட்டும் உள்ள நூல் அல்ல; பழங்குத்தரை வாழ்வதற்கு வழிகாட்டும் உயர்ந்த நீதி நூல் ஆகும்.

வினாக்கள் முறை

நான் வினாக்கல் படித்து
நம்மதியதில் பிரசர்க்கு
ஏழில்லை தகவல்வாய்க்கு
உத்திரவும் ஸ்ரீக்கார்க்கு
ஏழில்லை எழில் வினாக்கல்
பாவங்க அதற்கு உணவாய்
ஏழில்லை நாமின்காவாக
நவீன்து புதின்சர்க்கும்.

மன்னியுமானை அவந்து
மன்றியுமாப்போவையும் கேள்வி
மன்னியாகவீடு கூறி
நாந்தில் நம்மாத வாய்க்கூடும்
உண்டுப் பயிற்சூது ஏக்கும்
நாந்னா வெள்ளை போவாய்
என்னிலே நாமின்காவாக
அதற்குமாறு மன்று பாய்.

புதின்தும் புதியதாகி
நான் மன்றியுமாயாகி
வினாக்கல் நாந்திலூவானை
வேற்றுவை பெரியபாந்தும்
உடைவோய் உ ஒத்துவாகி
உ நாந்னை வெறும்து மன்னை
இடுந்துவே வாழுமியாது
ஒழிந்தை புனை காட்டி
கிழறுவான் மறுவான் யானார
கிளானியில் வினாக்கானாரில்
குறைவாறு வட்டிந்தலை
யடியுழல் நிறுவை சொர்க்கு
மன்றாவும் பற்றி வாய்வில்
யானை மிரு சீவானான்றுவது
நிறை யனிவிசுப்பு வாய்ந்தால்
நிதிக்கீம் சொன்னாம் உ என்னை.

பாதுகாப்பு வினாக்கல்

குறாங்கதை

நாய்ப்பாசு

வேல்துமுதன்

எமது வீட்டு மின்காரக் 'கேற்றுவின்' கருள் (Coil) ஏஞ்சுவிட்டதால், புறிய 'கேற்றுல்' வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எனது வீட்டுக்குக் கூப்பிடுதோலைவில்
இருக்கும் மின் பொருள் விர் பண
நினையத்திற்கு விரைந்தேன்.



விதமான அழகிய மின் பொருட்கள் வித்தியாசமான வினையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவேற்றின் விவரங்களையும் விசாரித்தேன். விற்பனையாளர் சிங்களத்தில் விளாசித் தலனினார். எனக்குப் பிங்களாம் ஒராவு விளங்கும். ஆனால் பேச்சுச் சிங்களாம் கம்மி.

நான் பியகம் ரோட், களனியாவில் வரித்து வந்தவன் என்றாலும், அங்கே சௌகந்து வந்த இடம் தமிழர் ஒழியிருப்பு என்பதால் பேச்சுச் சிங்களாம் பரிசுரையும் இல்லை. விர் பணையாளர் சிங்களத்தைக் கிருக்கின்துப் பழில் சொல்ல என்னால் முடியவில்லை, திக்குமுக்காட்டனேன்.

விற்பனை நினையுமதலாளி பெரும்பான்மை இன்னைதக் கேர்ந்தவர். அவர் எனது தலைப்பைக் கவனித்து, வாடியுமாகத்துடன் நாம் நின்ற கு ததிற்கு விவரவாக வந்தார். உம்மை நியமித்தது தமிழ் வாடிக்கையாளரோடு துவிழிற் பேசவல்லவா? சிங்களம் சரியாகத் தெரியாதவரோடு ஏன்பா சிங்களத்தில் வெளந்தது வாங்குகிறாய்? என விற்பனையாளருடன் ஏர்ந்து விழுந்தார்.

ஏச்சின் பிரதிபலன் விடயம் நேர்த்தியாக நடந்தேறியது.

இருந்தும்,

“கலி குடுஷும் இப்ப துவிழுவைத் தமிழில்பேச வைக்க முடியுது
இல்லையே!” என்ற வருத்தம் என்னை வலுவாக வருத்தியது.

'செல்லக்கிளி' - நாவல் நயவுரை



11.09.2011, யட்டங்கள்முன்

(வெளி பிட்டு விழா மட்டக்களப்பு போதுமால்
நிலைய கேட்போர் கூத்தில் 11.09.2011
அன்று நடந்திருப்பது)

நூலாசிரியர் : மாக்ஸினாவான்

நயவுரை : மூவர் வளைநினா பிரஸ்சல், மதுரை விருஷ்ணயான், மூக்குப் பாக்கவைக்கநாகம், வந்தாறுமுனை.

ஆசிரியர் அறிமுகம்:

கல்முனையைச் சேர்ந்தவரும் சன்முகநாதன் என்னும் இயற்பெயரையுடையவருமான முகில்வளையன் அவர்கள் 1959 அன்றையில் வருந்துல்லீல் பிரபேவிந்தவர். கடந்த ஐந்து தூசாபதங்களாக எழுதி வருபவர்; தொழிலால் பொறியியலாளர். ‘அவன் ஒரு தமிழ் பேண்’, ‘இனியும் நான் இராமன் தான்’ என்னும் இரு ரியந்தைத் தொகுதிகளையும் ‘ஆளந்தக் கண்ணில்’ என்னும் இரு முறைகளையும் அடங்கிய தற்காலவல் தொகுதி ஓர்றினைபும் வெளிப்பிட்டுள்ளார். ‘செல்லக்கிளி’ (2011) என்னும் இந்த நாவல் அவைது நாள்வாழ்வையிடப்படும், விவரங்களையில் ஆயு மியூச் இலக்கியங்கள் உட்பட 12 மூக்கங்கள் எதிர்காலத்தில் வெளிவரவிடுப்பதாக அறிய முடிகின்றது.

‘செல்லக்கிளி’ என்னும் நாவல் சென்னை வழந்துக் கொண்டிருக்கிற காக் கலார் 300 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 15 அதற்பாய்களில் கதை விபரிக்கப்படுகின்றது.

கதைச் சுருக்கம்:

இக்கதையின் நாயகி ராஜேஸ் என்னின்ற ராஜேஸ்வரி பிடில் செல்வானாக ‘பீபி’ என அழைக்கப்படுவார். இரு அண்ணனாளூருக்கு ஒரே தங்கை தந்தையை இழுந்தவர்; மட்டக்களப்பு நகர்ப்புற பாடசாலையில் கபோது(ஏ/த) கற்பவர்; அழகும் அறிவும் நற்பண்பும் உடையவர்; மொனங்கம் அளவாகு வர்.

செதியான வாழ்க்கை வாழும் அவளது தூய் யாயின் பாக்கால் செல்வன், தனக்கு யானையியால் அவள் வர வேண்டுமென விரும்புகின்றான். ஆகால் சிறு வயது முதலே ஒன்றாகப் பழகி வந்ததால் ராஜேஸின் மனதில் வேறுபட்ட எண்ணாம் எதுவும் இருக்கவில்லை. இந்நீண்டில் சிங்கவையாடியைச் சேர்ந்தவரும் நாயில் தூயில்பிரி விழும் விளையாட்டு விழுமான் ராஜேஸ் அவளது அடக்கம் மயக்க அவளைச் சுற்றுப்பார்கள். பாடசாலைவிட்ட வேண்டியில் பாடசாலை தொடர்க்கம் பள்ளிக்கலையும் வரை அவளைத் தோட்டின்றான்.

அவளது நடவடிக்கைகளை அளிந்தும் காதலுக்கு இடம்கொடாமல் வல்லவிலில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறான் அவள். ஆனால் அவளையும் தோட்டிகள் அவளை காதலை ஏற்றுமாறு அவளைத் தோட்டிந்து வர்ப்புத்துக்கின்றார்கள். தந்தேசுவர் சுந்திப்புப் போல சில சந்திப்புக்கள் இடம்பெற்று அவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலையில் இனா வீரா நக்சரிப்பால் ராஜேஸின் நண்ஞர்கள் சிலர் ராஜேஸின் தோட்டிகள் சிலரின் Boy Friends அடக் இருப்பதும் ராமேஸ் கலந்து கொள்ளும் விளையாட்டு நிகழ்வுகளுக்குப் பலவந்தமாக அவளையும் இழுத்துப் போலவுமான குழல்கள் அவள் யானையும் படிப்படியாக மாற்றியிட காநல் ராஜேஸையும் ரீலைஞ்சுத்து வைக்கின்றது.

வீட்டாரின் எதிர்ப்புக்களையும் சமாளித்து வீக்கின்றான் ராஜேஸ். ஜமாற்றத்தைத் தாங்க முடியாத செல்வன் வெள்ளாடு சென்றுவிடுகின்றான். செல்வனின் அக்கா அருந்தசில் ராஜேஸ் மீது தீராத வளர்மீது உள்ளெல்லாம் தமிழ்மூர்த்தி அவளை மனம் முடித்து வைந்து வைத்து நன்றாக வருகின்ற நன்றாக்கமையாக நினைந்துவள்ள ரமேஸ் - ராஜேஸ் காதலால் தன் எண்ணால் துவிடுபோட்டியாகதால் ராஜேஸைப்பற்றிக் கருக்குவிடவாக வர்கில் வம்பு பேசுகின்றாள்.

இப்பிலையில் தொழிலின் உயர் கல்விமுறை ரயேஸ் கொழும்பிரிக்குச் செல்லா நேர்களின்று. அங்கு தங்கிவிருந்தும் வீட்டுள்ள இளம் பெண் ஒருத்தி கந்திரமாக அவளை மதுவினால் மயக்கி தங்க்கு இளம்கை வைத்து விடுகின்றாள். மீது மயக்கத்தால் நவீனமாக்கும் ரயேஸ் அந்தப் பொதுக்கையைப் பிருப்பால் சொப்பு நேர்களின்று. இத்தால் பாதியறும் ராஜேஸாம் அவளது குடும்பத்தினரும் நம்மதினையை இழுக்கின்றார். ரயேஸ் ராஜேஸைக் கைவிட்டுக்கைக்கு ராஜேஸின் நட்சத்துப்பை வரும்போதும் என்பதையும் அவனும் அவனுமினை அழுந்தும் பரப்பின்றாள். நன்றாக காந்தக்கையைச் சீர் குலவக்கவெள்ளேற கங்களைப் படித்து கொண்டு அகலைபும் அழுந்தத்தினை வெல்வத் தன்னை முழுவையாக உணரும் ஒருவெறுடன் மனவாழ்வையில் இலையை முடிவெடுக்கிறான் ராஜேஸ். இதன் மூலம் தன் நாயகிக்கும் காகோதுருக்களுக்கும் கடல் அமைத்தியையும் மிம்யாறியையும் ஏற்றுக்கூடுத்துக் கொடுக்க, முழுவென்றும் அவன் நாமினின்றாள். இரு துழந்தைகளுக்குத் தந்தையும் மனவையை இழுத்தவற்றும் சட்டத்தரணிப்பான ஆண்நலைக்கு இரண்டாம் தாராமாக அவள் வாட்க்கையை தூநல் களிந்த வேண்டியில் அருந்தகியிக் குழல்களும் அந்தச் சம்பந்தமும் குலைர்த்த போயிருது.

எங்காலத்திற்கும் நாந்தத்தியால் நான் நின்றுப்பாக காடு முடியாது என உணரும் ராஜேஸ் தங்கொலை செய்து கொள்கின்றாள். அவளது அகாலமரணம் தாயின் இறப்பிற்கும் காரணமாக அதனால் அக் குடும்பமை சிலதவறுகின்றது.

கதையின் இறுதிக் கடடத்தில் ராஜேஸைற்கு வஞ்சகம் செய்த அருந்தத்திவினதும் ரயேஸிலிக்கும் முடும்ப மிலையாக்களை முந்தாய்ப்பாய்க் கூறிக் கதையை நினைவு செய்கிறார் முகில்வளர்வான்.

1983 கலவரத்தால் பாதிப்புறம் ரமேஸ் குடும்பம் உடமைகள் யாவற்றையும் இழந்து உடுத் உடையுடன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்து சேர்கின்றது. ராஜேஸின் வாழ் வினைச் சீரழிப்பதிலேயே தன் பொழுதுகளைக் கழித்த அருந்ததி தன் மகளைக் கவனிக்காமல் விட்டுவிடுகின்றாள். தன் இஷ்டத்திற்குத் திரியும் அவளது மகள் லாவண்யா காதலில் விழுந்து தாயாகும் நிலைக்குத் தள்ளப்படுகையில் அவளது காதலனும் கலவரத்தில் இறந்துவிடும் செய்தி கிடைக்கின்றது.

செல்லமாக வளர்க்கப்பட்ட ராஜேஸ் செல்லக்கிளியாக வாழ வேண்டியவள், ஆனால் செல்லாக்காசாக உலகைவிட்டே செல்லும் கிளியாக இதில் படைக்கப்பட்டுள்ளாள். அவளைச் செல்லக்கிளியாகப் பார்க்க நினைத்த சகோதரர்களுக்கும் தாய்க்கும் அவளை அன்பு செய்தோர்க்கும் ஏமாற்றமளித்து பறந்துவிடுகின்றாள்.

அவளது முடிவிற்குக் காரணமானவர்கள், அவளது நிம்மதியைக் குலைத்தவர்கள் அனைவருமே தமது நிம்மதியை இழக்கின்றனர்.

இந்நாவல் கூறும் கதை யதார்த்தமானதுதான். காதல் கதை. காதல் வளர்த்தெடுக்கப்படுவதும் தோல்லியில் முடிவதும் மீண்டெழு முயற்சிப்பதும் மனச் சமாதானத்திற்காகவும் சுற்றுச் சூழலுக்காகவும் பொய்யாக வாழ முடிவெடுப்பதும் அது முடியாததென்ற முடிவில் தவறான முடிவுகளுக்கு எத்தனிப்பதும் இக் கதையின் பிரதான அம்சங்கள். வீண் பழியால் பிற்ர வாழ் வைச் சீரழிக்கும் அருந்ததி போன்றவர்களும் காதலியைச் சந்தர்ப்பவசத்தால் கைவிட்டுச் செல்லும் ரமேஸ் போன்றவர்களும் இவர்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து வாழ முடியாமல் தோற்றுப் போகும் ராஜேஸ் போன்றவர்களும் இன்றும் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். களமும் சூழலும் காலமும் மாறினாலும் சில விடயங்களும் மனித நடத்தைகளும் மாறாதிருக்கின்றமை யதார்த்தமானது.

இக்கதையின் களம் மட்டக்களப்பு பிரதேசம் குறிப்பாக மட்டக்களப்பு நகராக முன்னைய காலங்களில் நாழும் பொழுதும் கலகலப்பாக இருந்த புளியந்தீவுப் பிரதேசம்.

கதை நிகழும் காலமாக 1970- 80 கள் அமைகின்றன. இப்போது 50-60 வயதைக் கடந்திருப்பவர்கள் இக்கதைக் காலப்பகுதியில் இளைஞர்களாக இருந்திருப்பார்கள் என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதிலிருந்து அக்காலத்தை வரையறை செய்ய முடிகின்றது.

1985 இல் இவரால் எழுதப்பட்ட இக்கதை, 1990ம் ஆண்டுக் காலப்பகுதியில் தொடர் கதையாக தினகரன் பத்திரிகையில் வெளிவந்ததாகவும் அப்போதிருந்த குழலால் பத்திரிகை மட்டக்களப்பிற்கு கிடைக்கப்பெறாமல் ஆசிரியர் உட்பட யாரும் இங்கு இதனை அறிந்திருக்கவில்லையென்றும் கொழும்பிற்குச் சென்ற சந்தர்ப்பமொன்றில் இது குறித்து அறிந்து பின்னர் கவடிக் காப்பகத்தில் பிரதிகளைப் பெற்றுக் கொண்டதாகவும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

1970- 80 கள் காலப்பகுதியை மையமாக வைத்து புனையப்பட்ட இக்கதை நூலுருப் பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.

1. இக்காலத்திற்குரிய மட்டக்களப்புச் சூழல் அதன் மெருகும் இயல்பும் யதார்த்தமும் சுற்றேனும் குறவுறாத வகையில் இந்நாவலில் வெளிக் கொணரப்பட்டிருப்பது.

2. இதனை உறுதியாகச் சொல்லக் கூடிய வகையில் அந்தக் குறிப்பிட்காலத்திலும் களத்திலும் நான் வாழ்ந்தவள் என்ற வகையில் அதனை உறுதியாக கூறக்கூடிய உரிமையும் அவற்றை நினைவில் மீளக் கொணர வாய்ப்பினை இந்நாவல் தந்தமையுமான நெகிழ்வு.

இக் கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள், ஆகியவற்றை கற்பனை என ஆசிரியர் குறிப்பிட்டாலும் அந்தக் காலத்து நடைமுறைகளும் சூழலும் யதார்த்தமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. உண்மைச் சம்பவங்கள் சில இணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நாவலில் வருகின்ற விடயங்களோடும் பிரதேச களத்தோடும் குறித்த காலத்தோடும் எனக்கு மிகக்கெந்றுக்கமான பிணைப்பு உண்டு புளியந்தீவை பிறப்பிடமாகக் கொண்டு இளமைக் காலம் வரை அங்கேயே வாழ்ந்தவள் நான். நகர்ப்புற பாடசாலையில் கல்விக் காலம் கழிந்தது. இக்கதையில் குறிப்பிடப்படும் இடங்கள் மற்றும் சில சம்பவங்கள் என நினைவில் வந்து போகின்றன.

குறிப்பாக இந்நாவலில் வரும் றத்தியா ஹோட்டல் - அங்கு சுவைக்கும் ஜஸ்கிரீம் - பஸ் நிலையத்தின் அருகே இருந்த மில்க் பார் - பத்திரிகை விற்கும் சந்திக்கடை - முற்றவெளி - அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் - பிரமாண்டமான பொருட்காட்சி நிகழ்வு - அதில் பாடசாலை மாணவர்கள் பங்கு கொண்டமை ஆகியன குறிப்பிடத்தக்கன.

தற்போது போவில்லாமல் அன்றைய காலங்களில் மாணவிகள் பாடசாலைக்கு பஸ்ஸில் சென்று வருவார்கள். ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதைப்போல அந்த நாட்களில் மாணவ மாணவியர் பைசிக்கிளில் செல்வது குறைவு. அதிகமானவர்கள் பஸ்ஸிகளிலே வந்து நகரின் மத்தியில் இருக்கும் பஸ் நிலையத்தில் இறங்கிப் பட்டாம்பூச்சிகள் போன்று வெவ்வேறு திசைகளில் தாம் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்வார்கள். ஸ்கூல்பேக் காவும் பழக்கமும் அப்போது இல்லை.

பஸ் நிலையம் காலவர்களின் சந்திப்பு நிலையமாகவும் காத்திருக்கும் நிலையமாகவும் இருந்த நிலைமைகள் நிறைந்த காலமது. செல்போன்கள் இல்லாத காலம். தபால்காரனே காதலர்களின் கடவுளாக இருந்த காலம். பாடசாலை விட்டதும் மாணவிகளின் பின்னால் ‘சைட்’ அடித்துக் கொண்டே

பஸ் நிலையம் வரை சைக்கிளில் பவனிவரும் இளைய ஆண்களின் ஊர்வலம் நடக்கும். பின்னேர வேளைகளில் வெள்ளைப் பாலத்துக் கம்பிகளில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்குகளாய் இளம் பெண்களுக்கு நக்கலடிக்கும் - இதனை ‘சீனி போடுதல்’ என்ற அக்கால சொற்றொடராலேயே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளமை நயத்தற்குரியது. - கண்டிப்பாரும் தண்டிப்பாரும் இல்லாத விடலைக் கூட்டம் என அந்தக் காலங்களை எம் மனக்கண் முன் நிதர்சனமாகக் கொணர்கின்றார் ஆசிரியர்.

மாணவிகள் தம் பின்னால் அலையும் இளைஞர்களுக்கு வைக்கும் பட்டப் பெயர்கள் வெகு பிரபலம். இந்நாவலில் அவற்றுட் சில குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆடுபேல தாடி வைத்திருப்பவன்- ஆட்டுக்காரன்; போகுமிடமெல்லாம் பின்னாலேயே அலைபவன் - பொலிஸ்நாய்; தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை எப்போதும் பேசுபவன் - லண்டன் மாபிள்ளை; முடியை வளர்த்திருப்பவன்- ஹிப்பி என இவை வருகின்றன.

பாடசாலைக் காலமே இந்நாவலை ஆக்கிரமித்திருப்பதால் அந்தக் கால பாடசாலை உலகம் விவரணமாக விரிகின்றது. பொதுப் பர்ட்சை முடிவுகள் அறிவிக்கப்படுவதும் மாணவர்களின் கூட்டம் அவற்றை அறிவதற்கு பாடசாலைக்குப் படையெடுப்பதுமான விவரணங்கள் இன்றெந்றில் முடிவுகளை முன் கூட்டியே அறிந்துவிட்டு பாடசாலையை மறந்து விடும் இன்றைய தலைமுறை அறியாத ஒன்று. நாவலில் இந்திகழுவு பற்றிய விபரிப்பு அற்புதமாக அமைகின்றது.

காலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டாள் ராஜேஸ். பிள்ளைகள் எல்லோரும் கூடி நின்று கலகலத்துப் பேசிக் கொண்டிருந்தனர். முடிவறியும் ஆர்வம் ஒரு புறம். பல நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் அனைவருக்கும் அதிகம் கதைக்க வேண்டியிருந்தது.

தபாற்காரன் பாடசாலை வளவினுள் வந்ததும் எல்லோருடைய சத்தமும் அடங்கி அமைதி தோன்றியது. முடிவறியும் ஆவவில் கதைக்க வேண்டிய அனைத்தையும் மறந்து போயினர். சிலருக்கு மனம் திக் திக் என்றது. சிலர் என்ன முடிவு வந்தாலும் ஏற்கத் தயாராக இருந்தனர். கேற்றுக்கு வெளியே பல தாய் தந்தையர், சுற்றத்தார், ‘போய் பிரண்டஸ்’ எனப் பலரும் கூடி நின்றனர். அதிபர் முடிவுகளை முறைப்படி வாசிக்க முன்னர் ‘பாடசாலைக்கு பெருமை தேடித் தந்த இருவரது பெஸ்ட் ரிசல்ட்டுகளை முதலில் அறிவிக்கின்றேன். நந்தினி நாலு டி யும் நாலு சீ யும், ராஜேஸ் முன்று டி யும் நாலு சீ யும் ஒரு எஸ் உம் என்றார்’ என அவவிபரிப்பு வருகின்றது.

மி, சீ, எஸ், என்ற தரத்தில் க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறுகள் நிர்ணயிக்கப்பட்ட காலம் அது. தற்போது ஏ, பி, சீ, எஸ் என வரும்.

பாடசாலைக் காலத்தின் இன்னுமொரு இயல்பான நிகழ்வினையும் யதார்த்தமாக ஆசிரியர் குறிப்பிடுவதைக் காணலாம். அதாவது பாடசாலை ஊரம்பமாகும் முதல் நானும் பர்ட்சை முடிவுகள் வெளிவரும் நாளிலும் வகுப்புகள் நடப்பதில்லை என்பதை பாத்திரங்களின் உரையாடலினுராடாக நாகுக்காகக் கூறிச் செல்கின்றார்.

இன்றெல்லாம் பாடசாலை தொடக்கம் முதல் நாட்களில் கதைத்துப் பரிமாறிக் கொள்ள இங்கு குறிப்பிட்டதைப் போல நீண்ட விடயங்கள் இருக்காது. அவ்வெப்போது எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ள செல்போன் இருப்பதால்.

பாடசாலைகள் பங்கு பற்றிய பொருட்காட்சி நிகழ்ச்சி பற்றிய விபரணமும் இந்நாவலில் வருகின்றது. ராஜேஸும் ராமேஸும் சந்திக்கின்ற களமாக அது குறிப்பிடப்படுகின்றது. குறித்த காலப் பகுதியில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற பொருட்காட்சியும் மழை வெள்ளத்தில் மக்கள் முன்னியதிற்குக் கொண்டு பார்த்த அனுபவங்களும் உண்மையானவை. பொருட்காட்சிகளின்போது காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் அல்லது செய்முறை விளக்கங்களுக்காக அங்கு நிற்கும் மாணவ மாணவியரிடம் வேண்டுமென்றே விளாக்களைத் தொடுத்துக் கேலி பண்ணுவதும் ஆசிரியர்கள் அவ்விடத்திற்கு வந்தால் நழுவுவதும் இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.

அக்காலத்தில் இரு நேரப் பாடசாலை முறைமை நடைமுறையில் இருந்தமையையும் ஆசிரியர் கதையினுராடே புலப்படுத்திச் சென்றுள்ளார்.

மட்டக்களப்புப் பிரதேசத்திற்கேயுரிய தனித்துவமான பேச்சு வழக்குச் சொற்களும் மரபுகளும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டிருப்பது இந்நாவலின் மற்றுமோர் சிறுப்பாகும். மட்டக்களப்பு வழக்கில் ‘வாங்களன்’ (வாருங்கள்), ‘வந்தனான்’(வந்தேன்), ‘போனான்’(போனேன்), ‘எண்ட’(என்னுடைய), ‘ஏவம் கேட்டல்’(ஒருவர் சொல்வதைக் கேட்காமல் நடந்து பாதிப்புறும் போது அதனையிட்டு தான் முன்பு சொன்னதை ஞாபகமுடித்துக் கேட்டல்), ‘பொடியன்கள்’(இளைய ஆண்கள்) எனப் பல சொற்களைக் கூறலாம்.

பாத்திரங்களின் உரையாடல் களாக அமையப்பெறும் பகுதிகளில் மட்டக்களப்பின் பிரத்தியேகமான வழக்குச் சொற்களையும் மரபுகளையும் அதிகம் காணலாம்.

இந்நாவலில் பாத்திர உரையாடல்கள், நிகழ்வுகள் ஊடாக கதை வளர்த்துச் செல்லப்படுகையில் சில இடங்களில் ஆசிரியரும் தன் கருத்துக்களையும் சம்பவம் தொடர்பான அபிப்பிராயங்களையும் கூறிச் செல்வதைக் காணலாம். உதாரணமாக ‘செல்வன் வீட்டைக் கொஞ்சம் எடுப் பார்ப்போமே’ (பக்-191) ‘இதுக்கு நாள்கால் காட்டியது அருந்தி அல்லவா அதைப் பார்ப்போம்’ (பக்-209) கதையின் தொடர்ச்சிக்கு சிறு

நெருடலாக இது அமைந்தபோதிலும் தொடர்க்கதையாக இது வடிவமைக்கப்பட்டமையால் இத்தகைய அனுகுமுறையினை ஆசிரியர் கடைபிடித்திருக்கக் கூடும் என எண்ண இடமுண்டு.

அடுத்து இந் நாவலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னுமோர் முக்கியமான அம்சமுண்டு. அதாவது பாடசாலை மாணவியரான இளம் யுவதிகள் தம்மையொத்த தோழிகளுடன் உரையாடும் அம்சங்களையும் பிரத்தியேகமானதும் இரகசியமானதுமான விடயங்களை பரிமாறிக் கொள்ளும் தன்மைகளையும் மிகவும் துல்லியமாக பதிவு செய்துள்ளார். சுருக்கமாகக் கூறுவதாயின் ஆசிரியர் ஆணாக இருப்பினும் பெண்ணின்னள் களிடையே இடம்பெறும் தனிப்பட்ட உரையாடலை மிக நுனுக்கமாகக் கவனித்து அவற்றைப் பெண் கதாபாத்திரங்களின் ஊடாக இந்நாவலில் வெளிக் கொணர்ந்துள்ளார். நாவலை ஊன்றி வாசிப்போருக்கு அவற்றை அடையாளம் கண்டு கொள்வது சிரமமாயிராது.

நாவின் அட்டைப்படம் மட்டக்களப்புப் பிரதேசச் சூழலைக் குறிப்பாக கதை நிகழும் களம், மற்றும் கதையில் இடம்பெறும் முக்கிய இடங்கள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. முன் அட்டையில் மாமாங்கப் பிள்ளையார் ஆலயச்சூழல், பாடசாலை மாணவியர், காலதலை காலதலியுமான சோடி ஒன்று எனவும் பின் அட்டையில் பிரதான சந்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபரமும், முகில்வண்ணன் அவர்களது நிழற்படமும் அவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இன்றைய நவீன மாற்றங்கள் புளியந்தீவை ஆட்கொள்ளாத காலத்தின் பதிவுகளைத் தாங்கியுள்ள வகையிலும்,

மட்டக்களப்பு பிரதேசத்தின் வழக்காறுகளையும் பேச்கவழக்கினையும் பதிவு செய்துவைத்துள்ள வகையிலும்,

இயல் பான குழலில் சுதந்திரமான செயற்பாடுகள் நடைபெற்ற முறையையினை வெளிக் கொணர்ந்த வகையிலும் இந் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது.

மில் க் பாரும், முற்றவெளியும், றஷ்டியாஸ் ஹோட்டலும், அதனருகேயிருந்த பேக்கியியும், பத்திரிகை விற்ற சந்திக் கடையும் ஒரு காலத்தின் நிஜங்கள். அவை வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆன கடிடங்களோ வெளியோ அல்ல. நினைவுகளையும் வரலாற்றையும் பல்வேறு உணர்வுகளையும் ஒருமைப்பாட்டையும் சமந்து நின்ற ஞாபகச் சின்னங்கள். இவற்றினாடாக உயிருள்ள கதையொன்றினை நகர்த்திச் சென்றதன் மூலம் அவற்றை வரலாற்றிலும் நிலை பெற வழி செய்துள்ளார் இந்நாவலின் ஆசிரியர்.

பழைமை எப்போதும் பலித்திரமானது. அதனை மெருகும் இயல்பும் குற்றாமல் அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பது என்பது எல்லோர்க்கும் சாக்தியப்படாதது. ஆயினும் அக் கையளிப்பைச் சாத்தியப்பாடுடையதாக்கி

என் போன்றவர்கள் வாழ்ந்து அனுபவித்த அந்தப் பழைய மட்டக்களப்பை எனது பிள்ளைகள் போன்றோருக்கும் அதற்கும் அடுத்தடுத்து வரவிருக்கின்ற தலைமுறைக்கும் ‘எழுத்துமுதுசொம்’ ஆக ஆசிரியர் தந்திருப்பதன் மூலம் இந்நாவல் மேலும் சிறப்புறுகின்றது. இது இந்நாவல் பெற்றிருக்கும் அனைத்துச் சிறப்புக்களிலும் சிகரமாக அமைகின்றது எனக் கூறுவதில் தவறில்லை.

மட்டக்களப்புப் பிரதேசத்தில் மிகச் சொற்பமானோரே நாவல் எழுதுகின்ற இன்றைய குழலில் ஆசிரியர் தொடர்ந்தும் இத்துறையில் ஈடுபட்டு தனித்துவமான இடத்தினைப் பெற வேண்டும் என்பதே என் போன்றோரின் வேண்வா. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

உலகம்



தாமரையைக் கொத்திக் கிழித்து வீசவேண்டும் போல் மீணுக்குத் தோன்றியது.

குளத்துக்குத் தேன் அருந்த வந்த வண்டு மீணப்பார்த்துக் கேட்டது:-

‘உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறாயே - ஏன்?’

‘ஒன்றுமில்லை... காலம் முழுவதும் தன்னைத்தாங்கி நிற்கும் தன்னீரைத் தாமரை இலை உருட்டி வெளியே தள்ளுகிறதே - இந்தத் தாமரைக்கு மனச்சாட்சியே இல்லைபார்...’

வண்டு புரிந்து கொண்டது.

அழுத்தமாக நெஞ்சின் அடியில் அது உச்சரித்தது.

“தாங்கும் தன்னீரைத் தாங்காத தாமரை”

நன்றி:- ‘காசி ஆனந்தன் கதைகள்’



மூர்.திருவாய்வி சி.நற்றுவின் விடைகள்

- பேராசிரியர் செ.யோகநான்

‘திக்கவயல் தர்மகுலசிங்கம்’ என்றில்லாமல் ‘திக்கவயல்’ என்று கூட அழைக்கப்பட்ட - அறியப்பட்ட அமர்த் திக்கவயல் நூழ்குலசிங்கம் ‘கவவத்திரள்’ காரணமாகவே ஈருத்தில் மட்டுமல்ல சுல நாடுகளிலும் நான்மற்றுமகமானவர். ஏனோடு துறை அட்டுபோகுகள் பாடும் ‘கவவத்திரள்’ என்பதற்கு மறைந்துவிட்டிருந்தன. கவிஞர் திக்கவயல் சி.நற்றுவுலசிங்கம் என்ற பெயரில் ஆழ்தூக் கவிதையுலகிலே அவருக்கொண்டுவாரு இடமுள்ளது.

திக்கவயல் சி.நற்று கவிதை அழுத ஆரம்பித்த தூஷன் வித்திபாசுமான தோன்று. “வேலையாக வளர ஆரம்பித்த என்னள் ஆழநாடு. பிரேசரி, ஈழமுறை போன்ற பத்திரிகைகள் ஆசிரியர் பித்தில் அமர்த்தப் பதவிகள் தந்தன. இக்காலக்காங்களில் ஆயிர பத்திரிகைகளுக்கும் சேலவ செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அக்காலக்கட்டத்தில் நல்ல களிஞர்களில் கவிதைகளைத் தரும்பிற்குத்தப்போடுவதும் எனது வேலையாகன்து. நல்லள இவ்வாறுவிடத்து அல்லவதும் பெருமளவில் இடம்பிடிந்தன. இது மக்கத்தை நிரப்பும் பம்மாத்து வேலை என்று செரிந்தும் செய்யுவதுமிகுன். இந்நிலையில் மாதும் கவிதை ஏழத் வேள்கிடும் என்ற எண்ணம் என்கிடும் வேழுங்கு வளர்ந்து. அதன் பிறுப்புக்கியாக நானும் கவிதைகளைப் பண்டக்கூ தொடங்கினேன்” என்ற அவரது கூற்று அது பற்றி விளக்குவிட்டது. எனினும் திக்கவயல் விழுநாவின் கவிதைகள் பக்கத்தை நிரப்பும் பம்மாத்து வேலைகளை வெளிப்படவில்லை. அவர்கள் சில சமகால அரசியல், சமூக நிலைகளையும் அன்றார் நாட்டு நடப்புகளையும் வெளிப்படுத்துவதைக் காணப்படுகின்றன.

மேற்கூறியவயல் ஆழத்தமிழ்ச்சமூகத்தின் பேரவைங்களில் ஒன்று தமிழ்நிலைகளுக்கள் பலர் சிறைக்கத்திகளாக நீண்டகாலமாக வாழுக்காக நடாத்தி வருவதும் இத்தகையோர் பிலர் அல்லவ்போது தங்களது அவ்வால்களைக் கவிதைகளாக எழுதுவதுண்டு ‘சிறையில் புத்த மலர் கள்’ என்ற பயரிலே கல்லடி ரோபெட் கவிதைத் தொழுதியென்றிரண்டு வெளிப்பிரின்றார். எனினும் வெளிப்பிற்கும் படைப்பாளிகளைவரும் அவர்கள் பற்றி மிகையு கூறுவதுமிது. மாராக, கஞ்சத்துறைக் கைத்தாவின் விழுவாழுவு பற்றி திக்கவயல் சி.நற்று நீண்ட கவிதையினால் ஏழுதியுள்ளார். அக்கவிதையின் ஒரு பகுதி

காலையினிலே தேநீர் வருவதின்கு
கைத்திகளே இதற்குக் காவலின்கு
காற்சட்டைக் கைத்தியின் கையிலே பீஷகள் கொடுத்தின்கு
எனக்கு உளக்கு என்பேணிகள்
பிழப்போம் என்கு

துடைக் கம்பி அடத்துச் சீறிப் பழங்களைப் பொறியினிலே நெருப்பெழுப்பி இடைச்சி மேற்கடையும் ஒவி ஏழுப்பி ஒரு பாட பிழக்கிடுவோம் நாயிங்கு.

காவவர் காவவர் என்கு உண்டு. அவர் கைத்தியைக் கைத்தியை அடிப்பதுண்டு தமிழனே தமிழனே எனக் கேட்பதுண்டு கேட்டுக் கேட்டுப் புடைப்பதுண்டு

மன்றைகள் மன்றைகள் பிளப்பதுண்டு மாண்டவர் மீண்டொர் தழுப்பதுண்டு கண்டவர் அழுத கதையுமுண்டு காணாது போனதில் உண்ணமுயன்டு

சப்பாத்துக் காலால் உதைப்பதுண்டு கண்ட காட்சிகள் பலதும் உண்டு ஒப்புகல் வாக்குகள் அளிப்பதுண்டு உன்றும் புரியாமல் முறிப்பதுண்டு

காலையாய்க் காலையாய் விழவதுண்டு - அவை மாலையாய் மாலையாய் முடிவதுண்டு வாந்திகள் பேநிகள் வருவதுண்டு - அடப்சோந்திகள் எனக் கேட்பதுண்டு பறைத் தமிழா பறைத் தமிழா என்றுதுண்டு புவியா புவியா எனப் புடைப்பதுண்டு

வெளவால் வெளவால் வருவதுண்டு தலைகீழ் நிலையில் தொங்குவதுண்டு தமிழா தமிழா இவ்விதியே உமக்கும் எமக்கும் தலைவிதியே என்று என்று சொல்வதுண்டு

காவவர் காவவர் வருவதுண்டு அவர் தலைகீழாகப் பிழப்பதுண்டு குணையாய்த் துணையாய்ச் சிலருண்டு அவர் முக்கிலே மிளகாய் பிழப்பதுண்டு ஆலூடம்பதனைப்பிழப்பதுண்டு உங்களுக்கு உங்களுக்கு..... ஆன்மை உண்டோ எனக் கேட்பதுண்டு

அன்னமயில் குன்றுச் சுறு அவரவதுண்டு
உன்னாவிரதம் நடப்பதுண்டு
இதைக்கேட்டு இல்லிடம் சில பேர்
வருவதுண்டு.....
இவர் உன்டு முடித்து வருவதுண்டு,
உன்னாதார் முகங்கோள்
இருந்ததுண்டு, மேலும்
அங்கு சில நமிறர் Visit
வருவதுண்டு

மீறுகோள்பறுவி நென்றுவிட்டநாயினும் கலிஞரது கலியானுமை பற்றி
விளங்கிக் கொள்வதற்கு இதுவோன்றே போதுமானது. கலிஞர் சிறைவாசம்
செப்யாவிட்டாலும் கேள்விநூலாமும் பத்திரிகைச் செப்திகளும் அவரை
ஸழதக் தாங்கியிருப்பிலேயும் எக்டிகளின் அவலநிலைகளமத்தும் துயரம்
ஒரளவாவது மேற்கூரிய கலிதையிலே சித்திரிக்கப்பட்டிருப்பது கண்கூடு.
வியட்காம் யுத்தகள் பற்றி அங்கு செல்லாமலே 'வியட்நாம்
தேவதைகளின் தேவவாக்கு' என்ற சிறந்த சிறுக்காதயோன்றை
சிறந்திட்டுவர் எழுத்தாளர் செக்கதிர்காமநாதன். அவ்வாராண்தாரு
வெளிப்பாடே மேற்கூரிய கலிதையும் என்று கூறுவதில் தவறில்லை!

இப்பாடே 'எங்கள் எம்.பிக்கு பகிராக கலிக்காறும்' என்ற கலிக்காறும்,
கலிநூலும் இன்னொரு கலிமுகத்தைக் காட்டுகின்றது.

அங்கள் அன்னர் நீங்கள்
பா.ஏ ராய்ச் சென்று பல நாட்கள்
என் வீட்டில் அயல் வீட்டில்
அடுத்த ஊரில் ஒட்டத் தந்த போஸ்டர் இன்னும்
கிழியவில்லை

ஆனாலும் நீங்கள் வளர்த்துவிட்ட
கொள்கையெல்லாம் கிழிஞ்சு போச்சாம்.
ஊராக்கள் சொன்னாங்கள் அவசர காலச்
சட்டத்திற்கு நீங்களும் ஒத்துாதல் தானாம்

வீட்டு மதிவில் ஒட்ட என்று சொல்லி
கட்டுப் போஸ்டர் தந்தீங்கதானே....
அதில் சிலதில் சானி அடி...!
ஆடு மாடு கிழித்தெறிந்த
விழுப் புண்கள்

ஆ பினும் கலிஞரரு கலிதைகளில் கண்சமானால் உயர்ந்த
ஷ்ரோக்கியமான மனிதமேம்பாட்டுச் சிறுநகரங்களை முன்வைப்பாகவே
காண்கிறுகின்றமை குறிப்பிட்டத்தக்கது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு
பின்வரும் கலிதைப்பதிதி:

உலகமொழி அத்தனையும்
உரமதில் சேர்ப்போம் - இனி
உலகமொழி மௌனம் என
உலகினிலே சொல்வோம்

உலகமதம் அத்தனையும்
வேலிமதில் சாய்ப்போம் - இனி
உலகமதில் மனிதம் என்று
புதிய மதம் செய்வோம்

தருமம் அதைச் சூது கவ்வும்
வாழ்வதைகள் கொல்வோம்
தரும மதைத் தருமம் கவ்வ
வேண்டுமெனச் சொல்வோம்.

உத்தியோக மொழியென்று
ஏதனையுமே சொல்வோம்
சத்தியமாய் அவ்புமொழி
அகிலமதில் செய்வோம்

வீதிகளில் விடுகளில்
விதிகளொன்று செய்வோம்
சாதியில்லா நீதிகளில்
போதுளைகள் செய்வோம்.
.....

கலிஞரது கலிதைகள் மேற்கூரியவாறு உள்ளடக்கச் சிறப்புகள்
கொண்டிருப்பிலேயும் உருவத்தில் பலவீணம் கொண்டனவ என்பதனை
மறுப்பறுந்தில்லை: எனினும் திக்கவயல் நூற்றுவின் கலிதை மரபுக்
கலிதையும் அன்று புதுக்கலிதையும் அன்று. அது உணர்வினால்
உந்தப்பட்ட மரக்க முடியாத கலிதை என்று ஆய்வாளரொருவர்
குறிப்பிட்டையை சிந்திக்கப்பட வேண்டியது.

தின்னது தினிஸானது உள்ளமயாளது 05

விட்டுவிலை பேரவை செய்ப ஒரு ஆஸ் வேக்ஸ்டிரூஸ்மென்று அம்மா நேடுக் கொண்டிருந்தா. நான் ஒரு பயணம் சென்றபோது எழிப்பாராயிலுமாக ஒரு அபயக்களாச் சந்தித்தேன். பேசுக்க கொடுத்தத்தே சமையல் வேலை நன்றாகத் தெரிந்துவள் என அறிந்தேன். அம்மா சொன்னது நிலையில் இருந்ததால் அவனிற் ம் ஓன்றும் பேசுக்க கொடுத்தத்திலே சிறு 'கோட்டீ' ஒன்றுக்கீல் வேலை சொப்பதும் இப்போது வேலை என்று நேர்க் கொண்டிருப்பதுச்சும் அறியிற்றன்.

பேசுக்க கொடுத்தத்தே கள்ளம் கபடம் இல்லாதவன் என அறிந்த நான் எங்கள் விட்டுக்கு வோலைக்கு வர விருப்பாயா என விளாவினேன். அவனுட் ஒம் என்று ஒழுந்து வேலைட்டான். அவைனை என்றாடுவிட கூடவே நாயூந்துச் சென்றேன். விட்டுக்கு வந்ததும் அம்மாவுக்கு அவனை அறியுகிம் செய்து வைத்தேன்.

அம்மா நூத்தியா 'இங்கிரிய' விலை அவன் பாகாவி விட்டான். என்னென்ன சமயமல் செய்பத் தேவி புதியன் அப்பா கோட்டா. 'கோட்டீ' ஒன்றுக்கீல இயைல செய்ததால் பலவிழுமான பல்கூரங்களும் இடிப்பயம், பிட்டு எல்லாம் செய்ய முடியும் என்று சொன்னான். அதைடன மாவிலே செய்யும் 'வோலை' (வோலைட்டாமாதிரி) பும் செய்யத் தேரியும் என்றான்.

அம்மா பகல் சாப்பாட்டுக்குப் பின் 2 மணி நேரம் தூங்குவது வழக்கம். அவனுக்கும் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு படிக்கப் போகுமுன் எட்டோர் குழிலே அலுமாரியிலுள்ள மா சீனி எல்லாம் காட்டி எங்க உள்க்குத் தேரிந்த 'வோலை' செபி பார்ப்போம் என கூறினிருப் படுக்குவிட்டா.

வழக்கமாக மாலை நேர்க்குடன் ஏதாவது 'பூன்' செய்வதூ விட்டுல் வழக்கம். நாலும் ஏதோ வேலையாக வெளியே சென்று விட்டு பதுச் சுதாயெல்காரனின் டிபன், தேவீர் எல்லாம் கற்பனை பள்ளிக் கோலான்று விட்டுக்கு வந்தேன். அம்மாவும் அப்போதுதான் தூங்கி எழுந்து குசிலிப் பக்கும் சென்றா. குசிலிக்குப் போலை என்னை அழுத்த விதத்திலே அதோ விபரிதமேயை அறிந்த நான் குசிலிக்கு ஓட்டினேன். அுகா! காட்டி விட்டான் அவன் கைவரிசையை.



ஒரு மாதம் சாப்பாட்டிற்கு வாய்க்கிய 7 கிலோ மாவுடன் 1 கிலோ சீனியையும் சேர்த்து 'வோலை' செய்து இருக்கிற பெரிய ஸாக்ரியிலை வைத்திருந்தான். சீரி ரிரி என்று சீரித்து விட்டிருள்ள எல்லோரையும் கூப்பட்டுக் காட்டுவதை மீட் வேறு என்ன செய்ய முடியும்.

அன்று பக்கத்திலுள்ள உறவினர் கள் எல்லார் விட்டிரும் டிபன் மா 'வோலை' நான்,

- பாலமின்மூடு கருணா-

சறுவர் அர்வியல் பாடல்

கலைஞரி

கலைஞர் கலைஞரி

மனித மனவையினி சுதந்யால் - கலைஞரி
மனிதர் மந்தியின் மூலமெழிய
கலை சிந்தனை வெளிச்சியை - கலை
உடைக்கலை பாரும் கிடையும்.

கலை நெற்றிதழும் விழுதுதளை - உடைக்க
கலை மிகப்பகை உடைக்க
கலை மணம் பார்ப்பி வந்தாலோ - மங்கள்
கலைக்குடன் மினிய பார்த்துக்கூர்!

கலை கலையிபகல் கலைச்சியைம் - கலைஞரி
கலைக்கால் மறை அகல்நிறம்
கலை மனங்கிழும் பந்தயைம் - பல
பக்கங்கள் தந்து மனிவிசிய!

கலைக் கலைக்கால் மறைக்கை - மிக
உயிர்ச்சி மாறுதலை மறைக்கையைம்
பலவிட உடைக்கை வியப்பியிடுவீ - கலைஞர்
கலை கலைக்கால் மறைப்பும்!

பொந்தும் பார்க்குடன் வாறுப்பிலை -
கலைஞரி
பொந்து மாக்குவ செய்திகும்
கங்கையுடைய கிள்ளிக்கை - மிக
கலை புதுவையை கிடைக்குத்தும்!

கலைஞரி மயமான உடைக்கை - மங்கள்
முடியும் மாத உடைக்கையை
மனிதன் செய்வதைக் கலைக்குடன் - கலை
மனிக்குடன் மறைத்துள்ள கிடையும்!

கலைஞர் வியப்பை வயற்றிகும் - கலைஞர்
கலைக்கால் முடியுமா யாக்கிகும்
கிள்ளிய குலம் மனிக்கை - கலைஞரி
கிழுந்து வெளிவைகளை செய்வுக்கை!



ஒரே அத்தில் மூன்று கௌரவங்களைப் பெற்ற ஆரையூர் கிளவல்

பிரபல நடகாரியரும், நாடற்கால இலக்கியவாதியான ஆரையூர் கிளவல் கூந்த டிசப்ரீ மாதம் (2011) மூன்று கொரவங்களைப் பெற்றுள்ளார். அவை:

- ♦ மண்முனைப்பற்றுப் பிரதேச ரோயலகம் நடாத்திய இலக்கிய விழாவில் (09.12.2011) போன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இதை மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் நடாத்தினார்.

- ♦ ஆஸ்ரபாப்புதியின் சமூக அபிவிருத்தி அமைப்பான ASDA நிறுவனம் 11.12.2011 ல் நாடாத்திய வைபவத்தில் கௌரவிக்கப்பட்டார். போன்னாடைபார், விருதும் வழங்கப்பட்டது. அமைப்பின் நல்லவரான கஜாகர் இதை நடாத்தினார்.

- ♦ கிழக்கு மாகாண சபை சமூக ரேவைகள் தினைக்களம் நடாத்திய சிறந்த சிரேஸ்ட் பிரதேச தெரிவில் மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்தின் சிறந்த சிரேஸ்ட் பிரதையாகத் தெரிவிசெய்யப்பட்டுப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டது. விளைவைவும் 15.12.2011 தன்னாழுமனையில் நடைபெற்றது. கிழக்குமாகாணசபை சமூகரேவைப் பணிப்பாளர் இதை நடாத்தினார்.

- அன்புமணி

கிளாப் நாவல்

மீண்டும் ஒரு காதல் கடை



11

- திருக்கோவில்
யோகா.யோகேந்திரன்

ராதா இப்படி மாறி விட தற்கு வேறு வேறு காரணங்களையிட்டுச் சிந்தித்து கண்ணாலும்கூட அவள் நின்னாருவதுக்கு மக்கத்தில் இடமிருத்திருப்பார்கள் என்றால் தோன்றுவே இல்லை.

இநு ஏன்? இது எப்படி? என அவசது மனக வரையிலும் “எனக்கிடம் என்ன குறை கால்மய் யாதா” என வாய்விட்டு அறநினாள் கண்ணன்.

பொருங்கதமான வரது, சமூகம் படிப்படி, ஒரே குறையில் தொழில், உரிமையாக விடுந்த உறவு, சிறு வயது முதலே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பழக்கம், ஓன்றாக உள்ளு விளையாட வரைந்த உறுப்பு இத்தனை இருந்தும் ராதா ஏன் இன்னொருவகையிடம் மனத்தை இழந்தார்.

அதுவும் திருமணங்களைன், நூற்றிலாதாக, ஒரு குழந்தைக்குத் தந்தை, குறித்தியாக நிதியிலும் பொருளாதார நிலையிலும் அவளை விட குறைவானவள். மொழியாலும் மதந்தாலும் இவற்றைப்படவன். அவனிடம் என்ன உள்ளர்க்காவ இவள் கவன்டான்? அவனுக்காக என்னை இருக்க எப்படி ராதாவுக்கு மனக வந்தது. தலைவராய் விடுந்துக் கொண்டு மோசனை பள்ளிக் குழந்தைகள் கண்ணன். அவனுக்கு உதவுக்கு உதவுக்கும் புரிவதாயில்லை. அவள் ஏன் இயங்க கவலையாக இருக்கிறான் என இயாசித்தவனுக்கு கொடு வெட்டப் புதும் புறப்பட்ட கதையானது நினைவும்.

இல் உயயங்களில் கண்ணனால் அவளைப் புரிந்து கொள்ள முடிவதில்லைத்தான். அவளது சில விருப்பங்கள், கருத்துக்கள், அவளை ரசனைகள், அவள் வெறுத்தாதுக்குத் திட்டமிருந்து விடயங்கள் அவளால் புரிந்து கொள்ள முடியாமல் போதுகள்கூடு.

அரிசி மலைகளைச் சுமந்து கொண்டு வர்க்கச்சாகச் செல்லும் ஏறுப்புக் கூட்டத்தின் அடிக்கை ரசிக்கவேண்டும் அம்மாவுக்குத் திருமியாழல் அரிசிகளைத் துவல்வையப்பாள். வரிசை நப்பாது அவளை அரிசிகளை

47 | கிளாப் நாவல்

இமுத்துச் செல்வதைச் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.

அச்சமயங்களில் கண்ணன் வந்தால் “பார்த்தீங்களா அத்தான் தங்களைவிடப் பெரியதும் பாரமானதுமான அரிசிகளை இந்த எறும்புகள் இமுத்துக் கொண்டு போற வடிவை? அரிசியை இமுக் கழுத்தான் முடியாதவங்களுக்கு மற்றவங்க சப்போட் பண்ணுவது ஆச்சரியமாக இருக்கல்லவா?” என்பாள்.

இந்தச் சின்ன எறும்புகள் தமது எதிர்காலத் தேவைக்காகச் சாப்பாட்டைச் சேமிக்க வைக்க வேணும் எனத் தெரிஞ்சிருக்கிறது எத்தனை பெரிய விடயம் என விழிகளை வியப்பாள்.

திமெரன் வானத்து வெண்முகில்களைக் காட்டி “அங்கே என்ன தெரிகிறது சட்டென்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்பாள்.

“என்ன தெரியது? அழகான பஞ்சபோல மேகக்கூட்டம் தான் தெரியது.”

“சே.... நீங்க சுத்த மோசமான ஆள்தான். ஆக... அப்பாவி நோயாளிகளை குத்தவும் வெட்டவும்தான் தெரியும். கொஞ்சம் கூட ரசனையே இல்ல”

“சரி எனக்குத்தான் ரசனை இல்ல. நீயே சொல் என்ன தெரியது?”

“அங்க பாருங்க. அந்தப் பக்கம் ஒரு பெரிய யானையும் ஒரு குட்டியானையும். இந்தப் பக்கம் ஒரு ஆறு போகிறது. ஆற்றின் ஒரு பக்கம் மரங்களும் பற்றைகளும், அந்தா பாருங்க ஆற்றின் மறுபக்கம் குட்டி குட்டி வீடுகள். தெரியதா இல்லையா?”

அவனும் கவனித்துப் பார்ப்பாள். பிரமிப்பாக இருக்கும். “அட.... வெறும் மேகக் கூட்டத்திற்குள்ளே இவள் ஒரு உலகத்தையே காண்கிறாளே” என வியப்படைவான்.

கதைப் புத்தகங்களை ராதா வரி வரியாக ரசித்து வாசிப்பாள். சாண்டில்யன், மணியன், ர.சீ நல்ல பெருமாள், ஜெயகாந்தன் கதைகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தடவை அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது மணியனின் ‘கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு’ என்னும் அவஸ்ரேலிய பயணக் கட்டுரையை வாசித்து “நான் எப்போவதாவது வெளிநாடோன்று போவதானால் எனது முதல் தெரிவு அவஸ்ரேலியா தான்.” என்று சொல்லிச் சிரித்தது கண்ணனுக்கு அடிக்கடி நினைவுக்கு வரும்.

கதைப்புத்தகங்களை வாசித்துவிட்டு அதில் வரும் பாத்திரங்களையிட்டும் சம்பவங்களையிட்டும் வெகுவாக விமர்சிப்பாள். சில சமயம் அவளது தொல்லை தாங்க முடியாமல் அவள் வற்புறுத்தி வாசிக்கக் கொடுத்த புத்தகங்களை வாசிப்பான். அவன் வாசித்து முடிந்ததும் அது பற்றி அவனிடம் அபிப்பிராயம் கேட்பாள். கண்ணன் திரு திருவென முழிப்பான். காரணம் அவனுக்கு கதையே நினைவில் இருக்காது.

கதைகள் வாசித்து முடிந்ததும் அதில் வரும் கதா பாத்திரங்களையிட்டும் படிப்பினைகள் பற்றியும் மிக ஈடுபாட்டுடன் விழிகளில் ஆர்வம் மின்ன அவள் விமர்சிக்கும்போது அவளது கனவு விழிகளைக் கண்ணன் ரசிப்பானே தவிர அவளது கருத்துக்களைக் கவனிக்கவே மாட்டான்.

ஒரு தரம் கண்ணன் ரயிலில் கொழும்பு செல்லும்போது ரயில் நிலைய புத்தகக் கடையில் ஒரு கதைப் புத்தகத்தை வாங்கினான் பயணத்தின்போது வாசித்துவிட்டு ராதாவுக்குக் கொடுக்கலாமென்ற நோக்குடன்.

அது ஒரு துப்பறியும் நாவல். அதை வாசிக்க ஆரம்பித்ததும் அது மிகவும் சுவாரஸ் யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. எதிர் பாராத திருப்பங்களுடன் எழுதப்பட்ட கதையின் போக்கு கண்ணனை வெகுவாகக் கவர ஒரே மூச்சில் அக்கதையை வாசித்து முடித்து விட்டான். அக்கதை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.

வீடு திரும்பியதும் அப்புத்தகத்தை வெகுவாகப் புகழ்ந்து வாசித்துப் பார்க்கும்படி கொடுத்தான் கண்ணன்.

மறுநாள் அவனிடம் “கதையா அது? சுத்த அலட்டல். இதைப்போய் வாங்கியிருக்கிறீங்களே” என்றாள்.

அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. எந்தக் கோணத்தில் இவள் ரசிக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. இம்மாதிரி விடயங்களில் அவள் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தாள். சினிமாவிலும் அப்படித்தான். அவள் வெகுவாக ரசித்துப் பார்த்த படங்கள் அவள் பாராட்டிப் பேசிய படங்கள் அவனைக் கவரவில்லை.

ஆனால் அவள் காட்டும் அண்பில், அக்கறையில், அவளிடம் சட்டென வெளிப்படும் செல்லக் கோபத்தில், அவளது நல்ல பண்புகளில், அவளது அழகில், அந்த அழகு விழிகள் படபடக்க அவள் பேசும் விதத்தில், பெரியவர்களிடத்தில் அவள் வைத்துள்ள மரியாதையில், நோயாளிகளிடம் அவள் காட்டும் பிரியத்தில் அவன் பல சந்தர்ப்பங்களில் மனம் நிறைந்து போனதுண்டு.

கண்ணன் இரண்டு வயதுச் சிறுவனாக ராதாவின் வீட்டிற்கு வந்தவன். அவன் வந்து ஒரு வருடத்தின் பின்புதான் ராதா பிறந்தாள். இருவரும் ஒரே வீட்டில் ஒருமித்து வளர்ந்தவர்கள். விளையாடும் நேரங்களிலும் உணவு உண்ணும் சமயங்களிலும் அவனுக்குப் பிரியமானதை அவனுக்கு விட்டுக் கொடுத்துவிடுவாள் ராதா. சாதாரணமாக விளையாடும் விளையாட்டுப் பொருட்களில் குழந்தைகளிடத்தே ஏற்படும் சண்டைகள் அவர்களுக்குள் ஏற்பட்டதே இல்லை.

தந்தை ரங்கநாதன் அவர்கள் இருவருக்கும் புத்தகப் பை, பேனா, குடைபோன்ற பொருட்களை வாங்கி வரும் போதெல்லாம் கண்ணன் விரும்பியதை எடுக்கட்டும். நான் மற்றதை எடுக்கிறேன் என்பாள் பெரிய மனுவியாட்டம்.

49 நீண்டாக 202

அப்புடன் சண்டையிடுவது கோபிக்கு ஏற்றுகின்றி ஒரு நல்ல நண்பதுடன் பழகுவதுபோலப் பழகுவாள். கண்ணனைவிட ராதா இரு வருப்புள்ள நூற்றுவளாகக் கற்றதால் அவனுக்குத் தெரியாத விடயங்களை கொல்லிக் கொடுப்பான்.

கண்ணன் ஆழாம் வகுப்புக்கு வந்ததும் மட்டு நகரில் பிரபலமான ஒரு ஆண்கள் பாடசாலையில் அவனைச் சேர்த்தார் ரங்கநாதன். அப்போது ராதா நூற்றும் நாம் படித்துக் கொண்டிருந்தாள். இநு வருடத்தின் பின் அவனை நகரிலுள்ள பெண்கள் பாடசாலையில் சேர்த்தார். இநுவரும் ஒரே வாளில் சென்று திரும்புவார்கள்.

இநு உயயும் கண்ணனுக்கு அம்மைபோன்டு அவன் அவறிப்பட்டபோது ராதாவே அவனைப் பரிவுடன் பராமரித்தாள்.

இப்படிப்பட்ட ராதா ஏன் இப்படி ஆனாள்? அவனுக்கு என்னநான் நடந்திருக்கும்? யானாயும் சாதாரணமாகக் கூட இநாக வல்கக விடும்பாத இவன் என்னை நோக்குக்க எப்படித் துணிந்தாள். கண்ணனும்கும் தன் தோல்வியை - எமாற்றக்கூட ஜீவிதிக்குமுடியுமிலே இல்லை.

விடுதியில் அவன் சாதாரணாக யோசித்துக் கொண்டிருந்தாலே அவனது நான்புள்ளி ஏக்க கலாட்டா பண்ணுவார்கள்.

“என்னப்பா என்னை? ராதாவைத் தேடிப் போய்விட்டோ மனக? இங்க இருந்து பகல் கனவு காணாமல் ஒரு நடை மாயனார் விட்டுற்றுப்போய் ராதா துரிசும் என்னிருப்பு வாடுவதே” என்பார்கள்.

“இவனுக்குக் கொழுப்பு மாபியார் வாய்க்கு ருசியாக சமைத்துப் போட.. ஸ்ரூப்ஷால் மனைவி அன்போட பர்மாா. ராஜா மாதிரி சாப்பிட வேண்டியவன் இங்க நம்ம ஸ்ரூப்புவின் உட்புக்கூபில்லாத சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு கிடக்கிறான்” என்பார்கள்.

இப்படியில்லாம் தன்னை அன்புடன் கிள்டல் பண்ணும் தன் நான்புக்களுக்கு இந்த விடபால் தெரிய வந்தால் நிலைமை என்னவாகும் என நினைக்க அப்பூர்முக் சங்கடமாக இருந்தது.

தன் டனார்வுகளோடும் ஜீவனோடும் ஓன்றிப் போய்விட்ட ஒரு விடயம் அந்த உணர்வுகளிலிருந்தும். ஜீவனிலிருந்தும் பியத்து எறிப்பட்டால் அதை எப்படி அவனால் தாங்கிக் கொள்ள முடியும். போசில்க, போயில்கப் பெற்றியுமே பியத்துவிடும் போலிருந்தது அவனுக்கு!

ஆயினும் அவனுக்கு, ராஜா மிழூ அந்தச் சிங்கள ஆசிரியன் மிதிதா யோபரிமா வெறுப்போ ஏற்படவில்லை. இவ்வாறான பேரியுபொன்னாக்குத் தன் மீது போட்ட அன்விருந்த மீலும் நான்கு ஒன் ஆத்திரம் வரவில்லை என்பதும் அவனுக்குப் புரியவில்லை.

மிக அண்டையில் கூட நான் திரும்பும் செய்ய இருந்த பெண்னை

வேறு ஒருவள் கூத்திச் சென்றதால் அவனிலுவரூபம் குத்திக் காயப்படுத்திய பக்கத்து வர்க்காரன் ஒருவகைப்பற்ற பரபரப்பாகப் பேசப்பட்டது.

“ஏனக் கு இன் ராதா உன்மீது கொபமிய வரவில்லை?” என தன்னான்த்தானே கேட்டுக் கொள்ளுத்தான் அவனால் முடிந்தது..

கதை தொடரும்.....

பத்வி

‘ஒ அவனால் முடியும்’ (சிறுக்கதைத் தொகுதி)



ந.வி. அருங்கானந்தத்தின் ‘ஒ அவனால் முடியும்’ சிறுக்கதைத் தொகுதி நூலின் வெளியீட்டு விழா 20.11.2011 அன்று செங்கத்திரோன் ந.வோபாலஹிருஞ்சனன் தலைவரவரில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. முதல்கமை விரூந்தினாராக சாகித்தயரத்னா பேராசிரியர் சபாஜெயராசா அவர்களும் ரியப்ப விருந்தினராக ‘நூனாம்’ ஆசிரியர் கலாடுஷ்ணம் Dr. தி.நூலாலே முருன் அவர்களும் கலந்து கொண்ட ஸ. வரலேவற்புஸர் அந்தனிழிவா (‘கே.நூலால்’ ஆசிரியர்), நூல் அறிமுகவரை எழுத்தாளர் திரும்பு பத்மாலோமகாந்தன், வாற்றத்துறை மேற்காண்சும் செல்வநாயகம்(தினகரன்), முதல்மிருதியை குழக ஜோதி புரவலர் ச.இ.லைதுப்பிள்ளை மெற்றும் கொண்டிருந்தன் நிகழ்வில் போன்னான போர்த்தும் கூறாவிக்கப்பட்டார்.



தொடர்பு: திருமகன் பதிப்பகம், தொ.பே.ஒ.இ. 011-4967027

சொல்வளம் - பெருக்குவோம் - ८०

பன்மொழிப்புலவர். த. கணகரத்தினம்

சொற்கள் - பருபொருள் நுண்பொருள்:

எந்த மொழியை எடுக்குக் கொண்டாலும் அம் மொழியில் ஒரு பொருட்குப் பல சொற்களிலிருப்பின் அவை பருபொருளில் ஒத்திருக்கலாம். ஆனால் நுண் பொருளைப் பார்க்கும் போது அவ்வாறு அவை ஒத்திருக்கமாட்டா. எனவே ஒரு பொருட்டை சொற்களைப் பார்க்க நுண் பொருள் வேறுபாடுடையனலே. ஒரு பொருள் பிற சொற்களை எயாடும் என ஆங்கிலத்திற் கூறலாம். சொற்களில் பொருளில் நுண்ணியா வேறுபாடுகள் சொல்லாக்கத்திலும் இடம்பெறுதல் வேண்டும்.

Wind என்பதற்கும் Air என்பதற்கும் காற்று அல்லது வனி என்ற சொற்களை பயன்படுத்துவதில்லோம். Air வேறு, Wind வேறு. Air in motion is wind - Air என்பதன் அவையை நூல் Wind. அப்பாறாவின் Air என்பதற்கும் Wind என்றதற்கும் தனித்தனிச் சொற்கள் இல்லை.

தமிழிலுள்ள சொல்வளத்தை முழுமேயாகப் பயன்படுத்தல் வேண்டும். மாற்று என்பதற்குச் சூடாமனி நிகண்டில் 31 சொற்கள் உண்டால்லபா? தெளியல் என்பகற்கும் 5 சொற்கள் உண்டு. அவற்றைச் சேர்த்துக் கணக்குப் பார்த்தால் காற்று என்பதற்கு 36 சொற்கள் உண்டு. இந்தச் சொல்வளத்தை முழுமேயாகப் பயன்படுத்தாக்கம் யார் குற்றாம். இது நம்மெரின் குறையேயில்லி மொழியின் நுணுயன்று. இக்குறிகள்கிற அறிஞர்கள் இனச் சொற் கொத்து (Glossary of cluster words) பொன்றவற்றைக் கடிக்கிறார்கள்.

காற்றுடன் ஒத்து கருத்துள்ள பின்வரும் சொற்களை கவனத்திற் கொள்வோம்.

Air - வனி

Hurricane - குறை.

Wind - காற்று

Breeze - தென்றை

Gale - கடுங்காற்று

Whirl - குழல்

Storm - புயல்

மேறும், கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல் தெற்கிலிருந்து வீசும் இனிய மேன் காற்று - தென்றை மேற்கிளின்று வீசும் வெப்பமான வன் காற்று - கோஷட் வடக்கிலிருந்து வீசும் குளிர் காற்று - வானம் என்றாலும் சொற்றுள் பயன் கடுத்தப்படுவதற்கும்.

விளைவு சொற்கள் பற்றிய பயன்பாட்டில் உதாரணத்திற்காகப் பேசுதல் என்ற சொல்லை எடுக்குக் கொள்வோம். உறைபாடுதலை அல்லது மொழியேயக் கைபாஞ்சதலைப் பேசுதல் என்கிறோம். ‘பேசாத நூலோல்லாம் பிறவா நானே’. இத்தனைபாத்த ஒரு பொருட் சொற்கள் பலவுள்ள. அப்பற்றும் மக்கள் சாதாரணமாக ஒரு பொருளில் வழங்கினாலும் நூன்னிப்பதாய் ஆராயிக் கேள்விகள் உள். பேசுதல் ஏன்பதன் ஒரு பொருட் சொற்கள்.

அறைதல்	- உருப்புச் சொல்லுதல்
உரைத்தல்	- செப்பிட்டு உரை சொல்லுதல்
உள்ளுதல்	- பயத்தினால் ஒன்றியிற்கு இன்னொன்றைச் சொல்லுதல்
ஒதுதல்	- காத்தி கொல்லச் சொல்லுதல்
	- ஒம் தலைவளி தலையணை மந்திரம் ஒத்தினாள்
கறுதல்	- கறுபடுத்திச் சொல்லுதல்
சொல்லுதல்	- இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்
செப்புதல்	- விளைவிற்கு விகட சொல்லுதல்
நவிலுதல்	- பல்கால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்
பக்ரதல்	- பக்ரித்து விலை கறுதல்
பறைதல்	- ஒன்றைத் தேரிலித்தல்
மொழிதல்	- சொற்றிருக்கமாகப் பேசுதல்
விளம்புதல்	- பலர்க்கு குறிவித்தல்

ஈ. நா. கொடு என்றவற்றின் சொற்பிரசியாகத்தக கூற வந்த தொல்காப்பியனாலும் “ஈ யென்னினவி இழிந்தோன் கூற்றே தா என்னினவி ஓப்போன் கூற்றே கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே” எனக் கறியுள்ளனரபும் சிந்தனைக்குரியபொதுக்.

விசுவாமித்திர பக்கம்

முன்னீடு

கடந்த வருட நடுப்பகுதியில் செங்கதிரில் ஆரம்பிக்கப்பட்ட விசுவாமித்திர பக்கம் பற்றிப் பலரும் செங்கதிரோனுக்கு தொலைபேசியூடாக மகிழ்ச்சி தெரிவித்ததான் செய்தி ஆச்சிரம ஒளிப்பதிவேட்டில் அச்சாகி இருந்தது. விசுவாமித்திரன் அந்தச் செய்தி அறிந்து மகிழ்ச்சியற்றது என்னவோ உண்மைதான்.

2011 மே மாத செங்கதிரில் இரண்டாம் விசுவாமித்திரன் பற்றிய அறிமுகக் குறிப்பில் இருந்த கடும் காரம் பின்னர் காணப்படவில்லையென்றும் காட்டமாக உறைப்பாகத் தாருங்கள் என்று நேரடி அஞ்சல் செய்த நிகழ்வுகளும் உண்டு.

விசுவாமித்திர பக்கத்தில் முன்னீடு என ஆரம்பித்து தொடர்ந்து நோக்கல் என்ற தலைப்பில் சிலபடைப்புகளின் தரிசனப் பார்வை வெளியானது. விமர்சனம் என்ற பெயரில் கெட்டித்தனத்தைக் காட்டி நூலாசிரியரின் முயற்சியைக் கொத்திக் கிளரி நையாண்டி செய்யாமல் நூதனமாகச் சொல்லி நூல் நயம் கண்ட பகுதி அது.

பின்னர் நோக்கல் என்ற பகுதியைப் போல ஆக்கல் என்ற பகுதியை அறிமுகம் செய்யும் அவா மேலோங்கியது. இரண்டாம் விசுவாமித்திரனின் ஆற்றல் இலக்கியத்தை - ஆக்க இலக்கியத்தை வெளிக் கொணர விரும்பி இந்த ஆக்கல் என்ற பகுதி அமைந்தது. 2011 நவம்பர் கதிரில் அது சிறுகதையாகப் பிரசவம் கண்டது.

இப்போது 2012 இல் தாக்கல் என்ற பகுதியைத் தரவும் இரண்டாம் விசுவாமித்திரன் சித்தம் கொண்டுள்ளான். செங்கதிரோனுடன் அது பற்றிக் கைத்தத்தோது “செங்கதிரோனுக்கு வில்லங்கம் வராமல் எதுவும் செய்யலாம். அது இரண்டாம் விசுவாமித்திரனின் சுயம்” என்று ஆதரவு தந்தார்.

தாக்கல் என்ற இந்தப் பகுதியில் கண்டனங்கள்தான் பிரசரம் பெறும். அவதானமாகவே தாக்கல் என்ற பகுதியைக் கையாள வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக இந்தக் காலத்தில் புதுக் கவிதைச் சொந்தக்காரர்கள் சிலரின் இலக்கிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எதையாவது ஏவுகண்ணயாக

எறிய அது நமது நல்ல கவிஞர்களின் தலைப்பாகையைத் தாக்கி அவர்களின் நாமத்திற்கும் பங்கம் ஏற்படுத்த வழியுண்டு என்பதால் அமைதிவழி நின்று தாக்குதல் தொடுக்கும் பொறுமை யொன்றுக்காகவும் விசுவாமித்திரன் காத்திருக்கிறான். இந்தக் கதிரில் புதுக்கவிதை எழுதுவோருக்கெதிரான தாக்குதலுக்கு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

விசுவாமித்திர பக்கம் என்ற விருட்சம் நோக்கல் என்ற கிளையை முதலில் கண்டது. பின்னர் ஆக்கல் என்ற இன்னுமொருகிளை. இப்போது தாக்கல் என்ற பிறிதொருகிளை. இவ்வாறாக விசுவாமித்திரபக்கம் விரிவடைந்து செல்வது காலத்தின் கட்டாயம் போலும்.

பன்முகத் தோற்றுத்தில் சித்து விளையாட்டுக் காட்டும் இரண்டாம் விசுவாமித்திரனின் கைங்கரியங்கள் சொல்லில் அடங்காதவை. ஞானவழி நின்று மோனத் தவம் இயற்றும் அடியவனின் ஆற்றல் பல வகைத்து. செங்கதிர் வீச்சின் ஊடாக இனிவரும் காலங்களில் இதனை மாந்தி மகிழலாம்.

தாக்கல்

புதுக் கவிதை என்ற பெயிரில் வன்முறையில் ஈருபருவோருக்குக் கைவிலீஸ்கு இடவேண்டும்.

கவிதை என்பது உள்ளுணர்வின் பாற்பட்டது. அது தரும் இன்பம் சொல்லி மாளாது. அனுபவம், வாழ்வின் துண்பியல் பற்றியதான் புரிதல்கள், அடக்குமுறை, பினைக்குகள், மானுடவியல் எனவாகும் பலவாறான பன்முகத் தேர்வினுடாக கலை நயத்தோடு அது சொல்லப்படல் வேண்டும். இது நிகழும்போதுதான் கவிதையின் கூப் பிரசவம் நிகழும்.

ஆங்கில மொழியறிவு படைத்தோரால் வேறு மொழியிலிருந்து இலக்கிய வடிவங்களை மொழி பெயர்த்தப்போது சிறுகதை, நாவல் என்பன தமிழுக்கு வந்து சேர்ந்தன. அதே வழியில் வேறு மொழிகளில் இருந்து கவிதைகள் பெயர்ப்புச் செய்யப்பட்ட போது தமிழுக்குப் புதுக் கவிதைகள் அறிமுகமாயின. தொல்லை அன்றே தொடங்கிற்று.

கவிதைச் சிற்றிதழான ‘யாத்ரா’ ஆசிரியரும் பிரபல கவிஞருமான அஷ்ரப் சிறூப்தீன் அவர்கள் பத்திரிகையொன்றில் ‘பல புதுக் கவிதைகளைப் படித்தால் விசர் வந்துவிடும் போல் இருக்கிறது’ எனத் தலைப்பிட்டு எழுதிய கட்டுரையில் ‘பொது மக்களை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இரண்டு தொல்லைகள் நீண்ட காலமாக இந்த நாட்டில் நிலவி வருகின்றன.

எந்த விற்பனைகளாலும் எந்த உக்கிளாவும் எந்த அதிகாரத்தாலும் கட்டுப்பாகுத முடியாதுபடி அந்த ஒரு நோல்வெகளும் நாஞ்சுக்குநாள் அத்ரித்துக் கொண்டு இருக்கின்றன. அழில் ஒன்று மூன்பு மற்று களிலை - புதுக் கலிதை” என எழுதினார்.

அத்துக் கல்வூரில் புதுக்கலிதை, பற்றிய நிலைப்பாடு இதுவென்றால் இந்தியக் கவிஞர் இன்னும் அவர்கள் “கவிதை நூல்கள் எனக்குக் கிளைத்தால் நான் உடனேயே திறந்து பழப்பதில்லை, காரணம் பயம்” எனக் கூறுகின்றார்.

இந்தவகையான நிலைப்பாடுகள் புதுக்கலிதைகளின் அழில் ராட்டியம் பற்றியும் நெருக்குவாராம் பற்றியும் நெல்வொக் கடுத்துக் கலையின்றன. புதுக்கலிதைபாலும் இன்று ஏடுப்பார் கலைப்பின்னொயாசி காலாலுமிட்டிமல்லாம் காட்டி கூறும் நிலையினைக் கண்டு வெறுகின்றோம். யார் எடுத்தேன்டும்? யாரும்கூக எழுதுவேண்டும்? என்ற விவரித்தையே இல்லாமல் கவிதைகள் வேணியுவாயிற்று.

“பூப்படையாப் பெள்களைல்லாம் பின்னை பெற வந்ததுபோல யாப்பறியாப் பல பேர்கள் பாப்புகளை வந்துவிட்டார்” என்று சொல்லியிருந்து எழுதிய ஒரு கவிஞரையில் புதுக்கலிதைப் பலவேர்கள் மது புதுக்கலைப் போர் தொடுத்துள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, புதுக்கலிதை, எழுதுவோர் கவிதை வள்ளுவதற்கும் துர்ச்சுப்பு கருவின்றனர். புதுக்கலிதைப்பில் வள்ளுவதற்கா? விளைக்கலின்னலேயே என்று நீங்கள் சொல்லாத புரிசிறநூல் படியால் என்கின்ற விளை வாய்க்காலை கவிதைத்துறை செலுத்துவதாக முனை காரகர்களை பயக்கறுவது, செய்கின்றாலோ, அல்லப்பட்டுத்திருக்கானப்போது ஒரு கவிதைகளைச் சிறைப்படுத்தி நிதியில்லை, செய்கின்றாலோ, பாத்திரமாக்குவதும் பயயார்க்குநூல் விளைக் குழுமாறவரை கவிஞரையில் எழுதுவதும் தெரிந்து கொள்ளும் நூலால் அறியும் கடினமையை மறைக்கிறார்கள். வெளிக்கலை உடைந்து நோறுக்கிக் கவிதையாகக்குகின்றார். என்னவெட்டங்காத கவிதைகளை எழுதி இலக்கிய அக்கிரமிப்புச் செய்கின்றார். மன்னாயான என்ற பெப்பில் துசிங்கமான சொற்களைப்பயன்படுத்துவதன் மூலம் தூண்பிரசியாகத்தில் கடுபடுகின்றனர். இவற்றைக் கவனத்தில் கொண்டால் புதுக்கலிதை எழுதுவோர் கவிதை வள்ளுவதற்கில் கடுபடுகின்றாலே, என்பதில் என்ன விணா? எனவேந்தான் “புதுக்கலிதை என்ற பெயரில் வள்ளுவதற்கில் கடுபடுவோருக்குக் கைவிலங்கு இட வேண்டும்.”

- இரண்டாம் விகவாயித்திரன்



கண்கூடும் குமா - 27

- கோத்தும்



விறவும் முறவும்

“அப்போது நான் ஒரு சிறுவன், எனினும் ஒரு சம்வந்தை, இங்கும் என்னால் நினைவு சூரி முடியும். ஒரு நாள் நாள்விரவேத் தாஸ்திய தோவு, எங்கள் மாமா வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பிரிடிடிஸ் தொழுவுத்தினர் நுழைந்தார்கள். அவர்கள் மைது தடும்பு உறுப்பினர்களைக் கண்ட பொது தாக்கி வார்கள். அங்கிருந்து தூபாடங்களையும் அந்து செழுமூலினர்கள்.” இந்த நிகழ்வு நடந்து ஜெருசலேத்திலுள்ள ஒரு வீட்டில், அந்த பேதங்களை அழுவத் தகவைப் பொறுத்து அந்த ஒன்பதுபைத்துப் பாலகள் ‘முஹமா’ பாசிர் அப்டெல் ரவுத் அரபாத்’ என்பவன், பாலங்களத்தின் பெருந்தலைவராக உயர்ந்து நிற்ற அரபாத் அவர்களுடைய போராட்ட கணர்வின் முதல் ‘நூல்’ நடன இப்படிச் சொல்லியிருக்கிறார். அப்போது பாலங்களத்தின் தலையூசுப் பெருந்தலேமாக திருந்து. ஆங்கிலீயரின் ஆக்கிரமிப்புக்குள் அடங்கியும் கீடந்தது. புதர் கழுத்தும் பிரிடிடிஸ்சாருக்கும் எதிராக அப்போதே அந்த வத்ரிப்புக்களும் ஆரப்பாட்டங்களும் ஆராபிக்கப்பட்டிருந்தன. குந்து வயது முடியும் தன் அன்னையை இழந்த சுயாத மாமாவீட்டில் வந்து வாழுமேந்தது. அவர் வாழ்வின் நுழையாக ஆரம்பகாலம், அந்த வயதில் இருந்து அந்தீம காலம்வரை அவர்களுடைய பூட்டம் ஓய்வை துளிக்கலில்லை.

அவரது பிறப்பிடம் எவ்வது - கொய்ரோ நவும். அப்பா ‘ரவுப் குவா’ வா அல் குக்களி’ ஒரு எவிப்பிய புடலை வியாபாரி. அம்மா யா’வா அபுல் கவுட், ஜெருசலையைச் செர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் அறுவர். அம்மா 1933ல் ‘லீட்னி’ செயலிழப்புக் காரணமான நோயினால் காலமானார். இவர் பிறந்தது 1929 ஆகஸ்ட் 24. உதிர்ந்தது 2004. எழுபற்றுத்தந்து ஆள்ளுக்கள் இடைவிடாத கலைகளைத் தாங்கித் துணிந்து செயற்பட்டவர். அரபாத்தின் 19வது வயதில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மாதியில் நிற்றார். எனினும் தன் முயற்சியினால் 1952 - 1956 மின்டும் இணைந்த அரபாத் கொய்ரோ பல்கலைக்கழகத்தில்

பட்டாரியானார். அந்த நாட்களிலோயே பாலஸ்தீனிய மாணவர் பேரவையின் தலைமைப் பொறுப்பையும் பெற்றிருந்தார். அதுதான் அவர் ஆரம்பகாலப் போராட்டத் தலைமைத்துவம்.

பாலஸ்தீன் மக்கள் பட்டுவரும் துயரங்கள் அரபாத் அவர்களின் இதயத்தைத் தொட்டன. 1964 நவம்பர் 13ல் ஆரம்பிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தின்’ (P.L.O) தலைவராக யசீர் அரபாத் அன்றைய எகிப்தின் அதிபரை - கேணல் நஸார் அவர்களையே முன்மொழிந்திருந்தார். அதன் பின்னரான சில தலைமை மாற்றங்களின் பின் யசீர் அரபாத் பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜோர்டானும், சிரியாவும், எகிப்தும் சேர்ந்து அரபாத் என்ற தலைவனை ஊக்கப்படுத்தி உயரவைத்தன. காஸா, ஜோர்டான் பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்ட இஸ்ரேவிய ஆக்கிரமிப்புக்களையும் அடாவடித்தனவுக்களையும் தடுத்து நிறுத்தவே பாலஸ்தீன் விடுதலை இயக்கம், பாலஸ்தீன் விடுதலை இராணுவத்தை உருவாக்க வேண்டியதாயிற்று. அரபாத் அவர் எதிரிகளால் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. போராட்ட உணர்வினர் எனினும் அவர் எப்போதும் போரைத் தேடிப்போனவர் அல்லர். அவரின் கீழ் இயங்கிய சில இயக்கங்கள் அவர் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டதால் ஏற்பட்ட சில பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு அவர்பதிலளிக்க வேண்டிய நிலையிலும் இருந்திருக்கிறார். அவரது புகழையும் சகிப்புத் தன்மையையும் எதிரிகள் கொச்சைப்படுத்தியும் இருந்தனர்.

அந்த எழுபத்தைந்து ஆண்டுகால வாழ்வுவரை பாலஸ்தீன் விடுதலை அவர் உயிர்முச்சாகவே இருந்தது. பல சோதனைகள், வேதனைகள், காட்டிக் கொடுப்புக்கள், கொலை முயற்சிகள், குடும்ப வாழ்வின் இடர்ப்பாடுகள் இவைகளையெல்லாம் இரகசியமாகவே ஏற்றுக் கொண்டவர். எவரிடமும் பகிர்ந்து கொள்ளாத பக்குவம் அவர் வாழ்வில் இருந்திருக்கிறது. அதுதான் அவரது தனித்துவம். 1964ல் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து அவர் மாறிமாறி வதிவிடங்களைத் தேடவேண்டி வந்தது. எகிப்து, குவைத், ஜோர்டான், குவைத், லெபனான், மேற்குக்கரை என அவர் வாழ்வின் பெரும்பகுதிகள் அலைக்கழிவுகளாகவே தொடர்ந்தன. அரபு நாடுகளில் பல அவரது அயராத உழைப்பை மதிக்கவில்லை. சிலர் மதிப்பதுபோல் நடித்தார்கள். ஆயினும் அந்நாடுகளை அவர் வெறுக்கவில்லை. தன் மக்களுக்கான போராட்டத்தில் அவர் சில தடவைகள் தனித்துவிடப்படார்; ஆனால் தளரவில்லை. அவர்பின்னால் மக்கள் இருந்தார்கள் - மகோன்னதமான

இலட்சியம் இருந்தது. அதுவே அவரைப் பலதடவைகள் காப்பாற்றியது.

1974ல் பாலஸ்தீன் விடுதலை இயக்கம். PLA என்ப பாலஸ்தீன் விடுதலை இராணுவம் என்பவற்றின் தலைமைப் பொறுப்பை ஒருசேர வகித்தார் அரபாத். எனவே இஸ்ரேவுக்காகிய போரில் அவர் ‘சுப்ரீம் கொமான்டர்’ என அழைக்கப்பட்டார். இஸ்ரேவுடனான போர்கள் எதிர்பார்த்த வெற்றியை எட்டா விழினும் ஆக்கிரமிப்பின் ஆதிக்கத்தை ஆடச்செய்தது என்பது சரித்திரத்தின் உண்மை. ஏகாதிபத்தியங்கள் துணை நிற்காமல் இருந்து அரபு நாடுகள் அனைத்தும் அவருக்குத் தோன் கொடுத்திருந்தால் சுதந்திர பாலஸ்தீனத்தை அரபாத் அடைந்திருப்பார். ஒரு புதிய சகாப்தத்தின் தலைவனுமாக உயர்ந்திருப்பார்.

அந்நாட்கள், உலகின் ஒப்பற்ற தலைவனாக ஓங்கி நின்றபோதுதான் ‘ஒஸ்லோ’ ஒப்பந்தம் (1993) ஏற்பட்டது. மேற்குலக நாடுகள் அவரது வீரத்தை மதிப்பதுபோல் நடிந்து. தம் வலைக்குள் சிக்கவைத்தார்கள். அந்தச் சமாதானத்தில் நடந்து விட்ட இரு தவறுகள்தான் அவரது இடர் பாடுகளுக்குக் காரணமாயிற்று. ஒன்று தனது இராணுவச் சமநிலையைத் தக்கவைக்காதது. மற்றையது எல்லையற்ற பாலஸ்தீன் இராச்சியத்தை - அதுவும் தான் முன்பு கேட்டதைவிடக் குறைந்த பரப்பளவு நிலத்தை ஒப்புக் கொண்டது. நேர்மை உள்ளம் கொண்ட அரபாத் புதிதாகப் பிறக்கும் தன் மக்களுக்கான பாலஸ்தீனத்தில் நிம் மதியாக வாழுநினைத்தார். ஆண்டாண்டாக அலைந்து திரியும் மக்களுக்கு அமைதி தரவாமென எண்ணினார். ஆனால் அவரைச் சூழ்சிவலையில் சிக்கவைத்த வஞ்சகக் கூட்டமோ மாற்றுக் கோட்பாடுகளுடன் இருந்தது. பேச்சுவார்த்தைகள் என்றும் நல்லெண்ண நகர்வுகள் என்றும் சமாதானத் தூதுகள் என்றும் நடத்தப்பட்ட நாடகங்களில் ‘அரபாத்’ என்ற அரபு உலகின் விடிவெள்ளி வீழ்த்தப்பட்டது. பாலஸ்தீனம் அங்கீரிக்கப்பட்டதன் பின்பே அரபாத் என்ற சிங்கம் அதன் குகைக்குள்ளேயே முடக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரால் தன் மக்கள் முன் தோன்ற முடியவில்லை. இதுதான் சமாதானம் பேசவந்த மேற்குலகம் - குறிப்பாக ‘நோர்வே’ போன்ற எவரும் அவரது அப்போதைய நிலையைக் கண்டு கொள்ளவே இல்லை. அவரது வீரம் மிக்க வாழ்வு வீணாகிப் போனது. நோபல் பரிசும் உலகத்தவர்களின் ‘நகாசு’த் தனங்களான பாராட்டுகளும் அவரைக் குளிர் வைக்கவில்லை. ஒரு காலத்தில் ஐ.நா. சபையில் கம்பீரமாக எழுந்து நின்று “Today I have come bearing an olive branch and a freedom fighter’s gun. Do not let the olive branch fall from my hand” தைரியமாகச் சொன்ன அந்தத் தலைவனின் தலைவிதி சமாதானத்தால்

59 + நூல்த் 22

மாற்றப்பட்டுவிட்ட சாபக்கேட்டை மக்கள் கண்டார்கள். புற முதுகில் குத்தப்பட்ட கொடுமையை எண்ணிக் கொதித்துப்போனார் அவர். தன் மக்களுக்காகப் போராடிய தலைவன் தனது சுதந்திரத்தையே இழந்து போனமைதான் வரலாற்றின் ‘வடு’வான கொடுமை.

அதன் பலன்.... ஒப்பற்ற அந்தத் தலைவன் உடல் நலம் குன்றலானான். கம்பிரமான தோற்றும் களையிழுந்தது. 2004 ஒக்டோபர் 25 ல் அவர் உடல் நிலை மோசமானது. நவம்பர் 3 இல் அவர் பிரான் ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி ‘சுகா’ வின் கூற்றுப்படி அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 11ல் பி.ப. 3.30 க்கு அவர் காலமானதாக உலகிற்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னான மக்கள் புலம்பல்கள் இன்றும் தொடருகின்றன. அரபாத் அவர்களின் வாழ்வு உலகில் சுதந்திரத்துக்காகப் போராடும் போராளிகள் ஒரு பாடமாகிறது. அங்கிருந்து படிக்க வேண்டியவைகள் நமக்கு ஏராளம் உள்ளன.

அவரது மரணம் ஒரு பெரிய சர்ச்சையாக நீடிக்கிறது. நஞ்சகலந்த உணவின் மூலம் அது நடந்தது என்கிறார்கள். அமெரிக்க, இஸ்ரேல் அரசியல் வாதிகள் அந்த மரணத்தையே கொச்சைப்படுத்தினார்கள். ‘நியோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையும், பிரான்ச் டாக்டர்களும் அந்த மரணம் புற்று நோயால் ஏற்பட்டது என்றார்கள். ஏகாதிபத்தியங்கள் அவர் இறந்தபின்பும் அவருடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இன்றும் பாலஸ்தீன் பரிதாவிக்கிறது; வீழ்த்தப்பட்ட விடிவெள்ளிக்குப் பின் மீண்டும் ஒரு நட்சத்திரம் தோன்றுமா? என்ற ஏக்கத்துடன்.

“பகைவர்கள் தொழுது கூப்புகின்ற கையின் உள்ளும் கொல்லத்தக்க கருவி மறைந்திருக்கும். அவர்கள் அழுது விடுகின்ற கண்ணீரிலும் அதுபோல நம்மை அழிக்கும் வஞ்சகம் மறைந்திருக்கும். எனவே குறிப்பறிந்து காத்துக் கொள்க. அவர்கள் தொழுதாலும் அழுதாலும் அதில் ஏமாந்து நன்பரெனத் தெளிதல் கேடுபயக்கும்.” இது வள்ளுவம் சொல்லியிருக்கும் வாழ்க்கை நெறி. ஒப்பற்ற யாசீர் அரபாத் இந்த வரிகளால் அடையாளப்படுத்தப்படுகிறார்.

“தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா ரமுதகண் ணிரு மனைத்து”

(கூடாந்து - குறள்: 828)



ஏழ்த்தாளர் ஆக்குவிப்பு மையத் துயர்தாலூர் ஏழ்த்திதூர் வெளியோலகளிலும் வாழ்கின்ற ஏழ்தல் தலித்தப் பகுப்பாளிகளை ஆக்குவிக்கும் வகையில் ஒன்றியங்களின்தோற் பட்டாறு ஒன்றியங்களிலும் பொறுத்தியுறு வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஏஞ்சலையில் வெவ்வையில் ஒரு விருதுகள் வழங்கப்பட விருத்தியிற்கு. விருது வசூலுவர்களின் பெயர் வீப்ரஹ்மன் ஏழ்த்தாளர் ஆக்குவிப்பு மையத் துயரியிட்டுள்ளது.

உயர் தமிழியல் விருது

எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பெறும் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த முத்த படைப்பாளி:

■ பேராசிரியர் சி.மெளனகுரு

தமிழியல் விருதும் தமிழியல் வித்தகர் பட்டமும்

தமிழியல் வித்தகர் பட்டத்துடன் தலா ரூபா 15,000 பொற்கிழியுடன் வவனியூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருது பெறும் தமிழிலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த முத்த படைப்பாளிகள்:

கலாநிதி மூல்லைமணி(வே.கப்பிரமணியம்)

நீர்வை பொன்னையன்

சிற்பி சி. சிவவரவணபவன்

திருமதி பத்மா சோமகாந்தன்

திருமதி அன்னலெட்சுமி இராஜதுரை

சிவநெறிப்புரவலர் சி.ஏ.இராமஸ்வாமி

சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருது

2010ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 17 நூல்கள் தமிழியல் விருது பெறுகின்றன.

நாவல்:

ரூபா 10,000 பொற்கிழியுடன் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது பெறும் நாவல்:

அல்-அஸாமத் எழுதிய ‘அறுவடைக் கணவுகள்’

ரூபா 10,000 பொற்கிழியுடன் பம்பைமடு கந்தையா இரங்சிதமலர் தமிழியல் விருது பெறும் நாவல்:

ஆ.மு.சி.வேலழகன் எழுதிய ‘காணா இன்பம் கணிந்ததேனோ..!’

சிறுக்கை:

ரூபா 10,000 பொற்கிழியுடன் கல்விமான் க.முத்துவிங்கம் தமிழியல் விருது பெறும் நூல்: க.சட்டநாதன் எழுதிய ‘முக்கூடல்’

ரூபா 10,000 பொற்கிழியுடன் பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது பெறும் நூல்: மு.சிவலிங்கம் எழுதிய ‘ஓப்பாரிக்கோச்சி’

கவிதை:

ரூபா 10,000 பொற்கிழியுடன் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது பெறும் நூல்: சாருமதி எழுதிய ‘அறியப்பாத மூங்கில் சோலை’

ரூபா 10,000 பொற்கிழியுடன் கவிஞர் கல்லாறன் மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது பெறும் நூல்: மட்டுவில் ஞானக்குமாரன் எழுதிய ‘சிறுகு முளைத்த தயாக....’

சிறுவர் இலக்கியம்:

ரூபா 10,000 பொற்கிழியுடன் வ.இராசையா தமிழியல் விருது பெறும் நூல்: கிண்ணியா எஸ். பாயிஸா அலி எழுதிய ‘தங்கமீன் குஞ்சுகள்’

காவியம்:

ரூபா 10,000 பொற்கிழியுடன் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருது பெறும் நூல்: ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய ‘தீரன் திப்பு கல்தான் காவியம்’

நாடகம்:

ரூபா 10,000 பொற்கிழியுடன் கலைஞர் ஒ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது பெறும் நூல்: கலைஞர் கலைச்செல்வன் எழுதிய ‘மனித தர்மம்’

மொழிபெயர்ப்பு:

ரூபா 10,000 பொற்கிழியுடன் செந் தமிழ் ச் செல் வர் சு.ஏரிகந்தராஜா தமிழியல் விருது பெறும் நூல்: வி.ஐவுகுமாரன் மொழிபெயர்த்த இப்படிக்கு அன்பள் அம்மா’

நாட்டுக்கூத்து:

ரூபா 10,000 பொற்கிழியுடன் பம்பைமடு நாகவிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது பெறும் நூல்: மு.அருள்பிரகாசம் எழுதிய ‘மாவீரன் சங்கிலியன்’

இலக்கிய ஆய்வு:

ரூபா 10,000 பொற்கிழியுடன் வித்தியா கீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது பெறும் நூல்: கெகிறாவ ஸஹானா எழுதிய ‘ஒடும் நதி’

இசை ஆய்வு:

ரூபா 10,000 பொற்கிழியுடன் கவாமி விபுலானந்த அடிகளார் தமிழியல் விருது பெறும் நூல்: லயன் ல் திலகநாயகம் போல் இணைந்து எழுதிய ‘இசைத்தமிழின் தொன்மையும் தின்மையும்’

ஆய்வுக்கட்டுரை:

ரூபா 10,000 பொற்கிழியுடன் புரவலர் ந.ஜெகதீசன் தமிழியல் விருது பெறும் நூல்: நுணாவிலூர் கா.விஜயரெத்தினம் எழுதிய ‘பண்டையத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’

பயணக்கட்டுரை:

ரூபா 10,000 பொற்கிழியுடன் அருட்கலைவாரிதி க.சண்முகவடிவேல் தமிழியல் விருது பெறும் நூல்: நிலா எழுதிய ‘இந்திய உலா’

விமர்சனக்கட்டுரை:

ரூபா 10,000 பொற்கிழியுடன் சி.வெந்றி.ப் புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி தமிழியல் விருது பெறும் நூல் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் எழுதிய ‘கலை இலக்கிய உலகு’

இனநல்லுறவு இலக்கியம்:

ரூபா 10,000 பொற்கிழியுடன் வணபிதா சந்திர அடிகளார் தமிழியல் விருது பெறுநர்: தர்மசிறி பண்டாரநாயக்க

சிறந்த குறுந்திரைப்பத்திற்கான தமிழியல் விருது:

2010ம் ஆண்டில் வெளிவந்து மிகச் சிறந்த குறுந்திரைப்பதமாகத் தேர்வு செய்யப்பட்டு தலா ரூபா.5,000 பொற்கிழியுடன் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது பெறும் இறுவட்டுக்கள்: ‘ஏடு’, ‘ஒநாய்கள் ஜூடாய்’

ஒவியம்:

ரூபா 5,000 பொற்கிழியுடன் ஒவியர் டாக்டர் கிக்கோ தமிழியல் விருது பெறுநர்: ஒவியர் எஸ்.டி.சாமி

சிறந்த வெளியீட்டகம்:

ரூபா 5,000 பொற்கிழியுடன் புரவலர் எஸ்.சோலைமலைத்தேவர் தமிழியல் விருது பெறுநர்: புரவலர் புத்தகப் பூங்காப் பணிப்பாளர் புரலர் ஹாசிம் உமர்

- ◆ குறிப்பு: விருது வழங்கும் தினம் பின்னர். அறிவிக்கப்படும் தகவல்: டாக்டர்.ஒ.கே.குணநாதன் மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்.

வினாச்சல் வீரக்டுடு



பிதுமானம்

“தைபுறந்தால் வழி புறக்கு” மெண்டு நாம பிரிவறிஞ்ச நாளையிலிருந்து எல் லாரும் சொல் வித தான் வாறாங்க. இது வரைக்கும் எத்தின தை புறந்திருக்கு. ஆனா நம்மப் போல ஏழைகளுக்கு எப்பவாவது நல் ல வழி புறந் திருக் காடா மாசிலான்? இல் லவேயில் ல. நெடுகவும் உரே தரித திரச் சீவியம்தான்.

என்ன மாசிலான் வாய்க்க ஏதோ முனு முனுக் கா? கொஞ் சம் சத் தமாத் தான் சொல் லன். அண்டைக்கு விளக்கீட்டில் எண்ட பேரன் வெடி கொஞ்சத்தியெறிஞ்ச சத்தத்தில் எண்ட காதடச்சி துப்பரவா ஒரு இழவும் கேக்கிதில்ல. கொஞ்சம் பெலமாத்தான் சொல்லன்.

கேக் கிது. மெய் தானா நீயும் இதப்பத்தி யோசிச் சித் தான் இருக்கிறாப்போல!

அடே மாசிலான! தை புறந்தா வழி புறக்குமெண்டு ஏன் சொல்றாங்க தெரியுமா? நம்மட சனங்களெல்லாம் அந்த நாளையில இந்த நாளையப்போல ரோட்டுக்கீட்டு இல்லாத நேரம் அடுத்துடுத்த ஊர்களுக்கு காட்டு வழியால் கோடை காலத்தில் வத்திப்போய்க் கிடக்கும் ஆறுகள் வழியாகத்தான் நடையில் போறவங்க. இந்த வழியெல்லாம் மாரி வந்து மழபெய்யத் தொடங்கினா வெள்ளம் போட்டு மூடுப்பட்டுப்போகும்.

புறு வானம் நல்லா வெட்டாந்து தை மாசத்திலதான் ஆறுகளில தண்ணி குறையும். புறகும் ஆறுகள் வழியாகப் பாவிக்கலாம். இது ஒவ்வொரு வருசத்திலயும் நடக்கிற வேலதான். இத்ததான் நம்மட பழையாக்கள் தைபுறந்தா வழி புறக்கு மெண்டு சொன்னவங்க. இப்ப உனக்கு விளங்குதா? இதத் தெரியாமத்தான் எல்லாரும் தைபுறந்தா என்னவோ ஊடு வாசலெல்லாம் பொன்னாகக் கொட்டப்போகுதென்டு மாறுபாடாகச் சொல்லுறாங்க. உழைக்காம ஊட்டுக்க பூந்து படுத்தா எப்பிட்டா மாசிலான் வழி புறக்கும்? அதனாடி ஒவ்வொரு நாளும் தை மாசி பங்குனியெண்டு பாக்காம எல்லாரும் ஓடியோடி உழைக்க வேணும். தை மாசம் வழி புறக்குமெண்டு பார்த்துக்கொண்டிருந்தா நம்மள மூடி புத்து வளந்து போகும். புறு முனிவர்கள் போல கண்ணமுடிக் கொண்டு தவம் செய்ய வேண்டியதுதான். சரி! மாசிலான் மழ இருண்டு வாறாப்ப கிடக்கு. குடையும் கொண்டுவரல்ல. நான் வாறன்.

‘செங்கதீர்’ அண்டுச் சந்தூ : ரூ 1000/-க்குக் குறையாத இயன்ற அன்பளிப்பு

- * “செங்கதீர்” இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலம் விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகைக்கையை ஆசிரியரிடம் நேரில் வழங்கலாம்.
- அல்லது
- * மக்கள் வங்கி (நகரக்கினை), மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு இல : 113100138588996 க்கு வைப்பிலிடலாம்.
- People's Bank (Town Branch) Batticaloa.**
- Current account No.: 113100138588996 - For bank deposit**
- அல்லது
- * அங்கல் அலுவலகம், மட்டக்களப்பில் மாற்றுக் கூடியவாறு காசக்கட்டளை அனுப்பலாம்.
- Post Office, Batticaloa - For money orders**
- * காசோலைகள் / காசக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் எனப் பெறிருக் Cheques / Money orders in Favour of T.Gopalakrishnan

கலைத்துறையில் நடச்சிர அந்தஸ்ததை
பெற்றுக்கொள்ள கனவு காண்கின்ற்களா?

உங்களுக்காகவோ!

புதியதோர் வரலாறு படைச்சித
உன்னதுமான சிலைப்
பயணத்தை இருப்பிடிக்கிறது.



இந்து ஸ்ரவி கலைச்சுவ்வார் மட்டக்களப்பு



இநு திறன் நெடுங்கான
ஓர் கலைப்பயணம்



கீ.6/3, வேதாரணியம் சதுக்கம், மட்டக்களப்பு.
திரு.K.சிவாகரன்

ஸ்தாபகரும் முகாமைத்துவ பணியாளரும்
தொ.பே: 077 – 7810510 / 075 – 4347053
மின்னஞ்சல் : rhythmsiva@yahoo.com

